

# 8

## நிதியியல்துறை செயலாற்றமும் முறைமை உறுதித்தன்மையும்

### 8.1 பொதுநோக்கு

நிதியியல் துறையின் செயலாற்றமானது எந்தவொரு முக்கிய பேரண்ட முன்மதியான கரிசனைகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தாது 2013ஆம் ஆண்டினை விட ஓரளவிற்கு உயர்ந்ததான உத்வேகத்தை 2014இல் காட்டியது. வியாபார நடவடிக்கைகள், ஐந்தொகை மற்றும் ஐந்தொகைக்குப் புறம்பான நடவடிக்கைகளால் பிரதிபலிக்கப்பட்டவாறு இடர்நேர்வு முகாமைத்துவம், இலாபம், இடர்நேர்வுக் குறிகாட்டிகள், திரவத்தன்மை மற்றும் மூலதனம் ஆகியவற்றில் வங்கித் தொழிற்துறையின் செயற்பாடு முன்னேற்றமடைந்தது. இதேநேரம், தடங்கலற்ற வியாபாரம் மற்றும் சமீப ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட நிதியியல் அறவீட்டுச் செயற்பாடுகளின் மூலம் நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையானது முன்னேற்றமடைந்த செயற்பாடுகளைக் காட்டின. தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையின் விளைவாக உருவான குறைந்த சந்தை வட்டி வீதங்களுக்கு மத்தியிலும், கடந்த வருடத்தில் ஒப்பந்த அடிப்படையிலான சேமிப்பு நிறுவனங்களின் வளர்ச்சியானது வருவாயையும் வட்டிக் கொடுப்பனவுகளையும் ஒரு நிலையில் பேணுவதற்கு இயலுமைப்படுத்தியது. ஏனைய நிதியியல் நிறுவனங்கள் வேறுபட்ட வியாபார மாதிரிகளுக்கு ஏற்ப கலப்புச் செயற்பாடுகளை வெளிப்படுத்தின. வெளிநாட்டு ஒதுக்குகளின் துணையோடு மேற்கொள்ளப்பட்ட சாதாரண தலையீடுகளின் மூலம் ஐ.அ.டொலருக்கெதிரான ரூபாவின் செலாவணி வீதத்தின் மீதான அழுத்தம் பெருமளவில் நிலைப்படுத்தப்பட்டவிடத்து உள்நாட்டில் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை அதிகரித்த கொடுக்கல் வாங்கல் அளவுகளை வெளிப்படுத்தியது.

நிதியியல் சந்தைகளைப் பொறுத்தமட்டில், பெரும்பாலும் எல்லா பங்குச்சந்தைக் குறிகாட்டிகளும் பிரதிபலித்தவாறு, பாரிய வளர்ச்சி நடவடிக்கைகளுடன் பங்குச்சந்தை விளங்கிய வேளையில் சென்மதி நிலுவைகள் மற்றும் நாணய நிலைமைகளின் தொடர்ச்சியாயமைந்த வீழ்ச்சியடையும் வட்டி வீதங்களுடன் உயர்ந்தளவிலான திரவத்தன்மை பணச் சந்தையில் தொடர்ந்தது. கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையைப் பொறுத்தமட்டில், முறைமைகள், எதுவித பெரியளவு முறைமை ரீதியான இடர்நேர்வுகளும்மில்லாது அதிகரித்தளவிலான கொடுக்கல் வாங்கல்களுக்கு வசதிப்படுத்தியது. பொதுவான அட்டைக் கொடுப்பனவு ஆழியின் இரண்டாம் கட்டமான பொதுவான இலத்திரனியல் நிதியமாற்றல் ஆழியினைப் பூர்த்தி செய்ததுடன் 2500இற்கும் கூடுதலான தன்னியக்க கூற்றுப்பொறி வலையமைப்பையுடைய பொதுவான தன்னியக்கக் கூற்றுப்பொறி ஆழியில் வங்கி உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாகவும் உயர்வடைந்தது. நிதியியல் துறையின் செயலாற்றத்தினை தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையின் தொடர்ச்சியும் மேம்பட்ட பேரண்டப் பொருளாதாரச் செயலாற்றமும் முக்கியமாக வழிப்படுத்தின.

இதேவேளை, 2014இல் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு ஒழுங்குமுறைப்படுத்தல் கொள்கைகளால் இடர்நேர்வு முகாமைத்துவம் மற்றும் நிதியியல் துறை மீதான பொதுமக்களின் நம்பகத்தன்மை என்பன மேலும் வலுப்படுத்தப்பட்டன. பாசல் II இன் கீழான தொழிற்பாட்டு இடர்நேர்விற்கான நியமப்படுத்தப்பட்ட அணுகுமுறை, அசையாச் சொத்துக்களின் மதிப்பீட்டுக்கான ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பு, தகவல் பாதுகாப்பு

**அட்டவணை 8.1 முக்கிய நிதியியல் நிறுவனங்களின் மொத்தச் சொத்துக்கள்**

	2013 (அ)		2014 (ஆ)	
	ரூ. பில் பங்கு (%)	ரூ. பில் பங்கு (%)	ரூ. பில் பங்கு (%)	ரூ. பில் பங்கு (%)
வங்கித்தொழில்நுறை	7,187.5	69.6	8,436.4	70.0
மத்திய வங்கி	1,246.0	12.1	1,464.3	12.1
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்	5,022.2	48.7	5,884.6	48.9
உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	919.3	8.9	1,087.5	9.0
வைப்புக்களை ஏற்கும் ஏனைய நிதியியல் நிறுவனங்கள்	756.4	7.3	892.0	7.4
பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி கம்பனிகள்	653.0	6.3	779.6	6.4
கூட்டுறவு கிராமிய வங்கிகள்	94.9	0.9	103.5	0.9
சிக்கன கொடுகடன் கூட்டுறவுச் சங்கம்	8.5	0.1	8.9	0.1
சிறப்பியல்பு வாய்ந்த நிதியியல் நிறுவனங்கள்	378.0	3.7	439.9	3.7
சிறப்பியல்பு வாய்ந்த குத்தகையில் கம்பனிகள்	64.5	0.6	73.6	0.6
முதன்மை வணிகர்கள்	213.6	2.1	191.1	1.6
பங்குத்தரகர் கம்பனிகள்	10.3	0.1	11.3	0.1
நம்பிக்கைக் கூறுகள் / நம்பிக்கை கூறு முகாமைத்துவக் கம்பனிகள்	55.8	0.5	128.6	1.1
சந்தை இடையிடாளர்கள் (இ)	29.5	0.3	29.1	0.2
துணிகர மூலதனக் கம்பனிகள்	4.4	0.0	6.2	0.1
ஒப்பந்த அடிப்படையிலான சேமிப்பு நிறுவனங்கள்	1,998.3	19.4	2,272.2	18.9
காப்புறுதிக் கம்பனிகள்	360.4	3.5	411.7	3.4
ஊழியர் சேமலாப நிதியம்	1,300.0	12.6	1,486.9	12.3
ஊழியர் நம்பிக்கை நிதியம்	178.5	1.7	199.1	1.7
அனுமதியளிக்கப்பட்ட ஒப்பந்தம் மற்றும் சேமலாப நிதியங்கள்	123.0	1.2	134.2	1.1
அரசு பணி சேமலாப நிதியம்	36.4	0.4	41.0	0.3
<b>மொத்தம்</b>	<b>10,320.2</b>	<b>100.0</b>	<b>12,041.1</b>	<b>100.0</b>

(அ) திருத்தப்பட்டது மூலம் : இலங்கை மத்திய வங்கி  
 (ஆ) தற்காலிகமானது  
 (இ) ஒப்புறுதியாளர்கள், முதலீட்டு முகாமைதாளர்கள் மற்றும் கடன் வசதியளிப்போர் உள்ளடங்கலாக

முகாமைத்துவத்திற்கான வழிகாட்டல்கள் மற்றும் 2016 இலிருந்து குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாட்டை அதிகரித்தல் ஆகியன வங்கித்தொழில்நுறையில் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கியமான ஒழுங்குபடுத்தல் கொள்கைகளாகும். ஒவ்வொரு நிதியும் எல்லா நேரங்களிலும் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச எண்ணிக்கை மற்றும் எந்தவொரு ஆரம்ப பங்கு வழங்கலிலும் எல்லாக் கூறு நம்பிக்கைகளும் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச கூறு உடைமையாளர்கள், குறைந்தபட்ச ஒழுங்குபடுத்தல் மூலதனத்தின் அதிகரிப்பு, இடர்நேர்வு அடிப்படையிலான மூலதனப் போதுமாந்தன்மைக் கட்டமைப்பின் அறிமுகத்திற்கான தயாரிப்புகள் மற்றும் 2016ஆம் ஆண்டளவில் காப்புறுதிக் கம்பனிகள் கட்டாயமாக பொதுப் பட்டியலிடப்பட வேண்டிய தேவைப்பாடு ஆகியவற்றிற்கான நெறிப்படுத்தல்களை வழங்கியமை ஏனைய பிரதான ஒழுங்குபடுத்தல் கொள்கைகளாகும். அரசு வரவு செலவுத்திட்டம் 2014இல் அறிவிக்கப்பட்டவாறு அரசாங்கமும் மத்திய வங்கியும் இணைந்து ஆண்டுக்காலப்பகுதியில் நடைமுறைப்படுத்திய மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் இணைப்பினூடான நிதியியல்துறை ஒருங்கிணைப்பு நிகழ்ச்சித்திட்டம் ஒரு பிரதான ஒழுங்குபடுத்தல் கொள்கையாகும். இதற்கமைய வரி ஊக்குவிப்புகள் மற்றும் ஒழுங்குபடுத்தல்

உதவிகளோடு வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் எண்ணிக்கையை 58 இலிருந்து ஏறக்குறைய 20 ஆகக் குறைப்பதற்குரிய திட்டம் உருவமைக்கப்பட்டது. 2014இல் இறுதியில் 10 இணைப்புக்கள் பூரணப்படுத்தப்பட்டும் 22 இணைப்புக்கள் பூரணமாக்கலுக்கான செயன்முறையிலும் இருந்தன. செயன்முறைகளில் எழுந்த பல்வேறு கரிசனைகளினால் நிகழ்ச்சித்திட்டமானது புதிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு மீளாய்வுக் குழுவின் முடிவிற்காக ஒத்திவைக்கப்பட்டது.

**8.2 நிதியியல் நிறுவனங்களின் செயலாற்றம்**

**வங்கித்தொழில் துறை**

2014இலும் வங்கித்தொழில் துறை வலுவாக இருந்ததுடன் அதன் சொத்துத்தளம் தொடர்ந்து விரிவடைந்து நிதியியல் துறையின் முன்னணி வகிபாகத்தினைத் தக்க வைத்துக்கொண்டது. ஆண்டின் முற்பகுதியில் மெதுவான வளர்ச்சியைப் பிரதிபலித்த சொத்து வளர்ச்சியின் விளைவாக, முறைமையில் மிகைத் திரவத்தன்மையில் ஏற்பட்ட சிறிதளவு வீழ்ச்சியானது இறுதிக் காலாண்டில் படிப்படியாக அதிகரித்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆண்டின் முற்பகுதியில் மெதுவடைந்த கொடுகடன் வளர்ச்சி, ஆண்டின் பிற்பகுதியில் உறுதியான வளர்ச்சியை அறிக்கையிட்டது. கொடுகடன் இடர்நேர்வு, சந்தை இடர்நேர்வு, பங்குரிமை மூலதன இடர்நேர்வு, வட்டிவீத இடர்நேர்வு, செலாவணிவீத இடர்நேர்வு மற்றும் திரவத்தன்மை இடர்நேர்வு ஆகியவற்றை முன்மதியுடன் முகாமை செய்வதில் வங்கித் தொழிற்றுறை தொடர்ந்தும் தனது கவனத்தைச் செலுத்தியது. முக்கியமாக, ஆண்டின் பிற்பகுதியில் அடகுபிடித்தலுடன் தொடர்பான செயற்படாக் கடன்களின் அறவிடலுடன் வங்கித்தொழில் துறை செயற்படாக் கடன்களின் மட்டத்தில் வீழ்ச்சியைப் பதிவு செய்தது.

**வியாபார விரிவாக்கம்**

ஏப்பிரல் 2014இல் கார்கில்ஸ் பாங்க் லிமிடெட் நடவடிக்கைகளை ஆரம்பித்ததோடு வங்கித்தொழில் துறையானது 2014இன் முடிவில் 34 உரிமம் பெற்ற வங்கிகளை கொண்டிருந்தது. மொத்த வங்கித் தொழில் வலையமைப்பு 12 வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளை உள்ளடக்கியதாக 25 உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளையும் 9 உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் உள்ளடக்கியிருந்தது. 2014இல் எளிதாக அணுகக்கூடிய தன்மையை மேம்படுத்தியமை மற்றும் தீவமுழுவதும் கிளை வலையமைப்பை விரிவாக்கியமைப்பூடாக வங்கித்தொழில் துறை பொருளாதார நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளித்தது. ஆண்டுக்காலப்பகுதியில் திறக்கப்பட்ட புதிய வங்கித் தொழில்

**அட்டவணை 8.2 வங்கிகள் மற்றும் வங்கிக் கிளைகளின் பரம்பல்**

வகை	முடிவில்	முடிவில்
	2013 (ஆ)	2014 (ஆ)
<b>உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்</b>		
I. உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் மொத்த எண்ணிக்கை	24	25
உள்நாட்டு வங்கிகள்	12	13
வெளிநாட்டு வங்கிகள்	12	12
II. உரிமம்பெற்ற வர்த்தக வங்கி பணி நிலையங்களின் எண்ணிக்கை	5,667	5,727
கிளைகள் (இ)	2,803	2,856
உள்நாட்டு வங்கிக் கிளைகள்	2,582	2,635
வெளிநாட்டு வங்கிக் கிளைகள்	221	221
மாணவர்களின் சேமிப்பு பிரிவுகள்	2,864	2,871
தன்னியக்க கூற்றுப் பொறிகள்	2,364	2,455
<b>உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாங்குதல் வங்கிகள்</b>		
I. உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாங்குதல் வங்கிகளின் மொத்த எண்ணிக்கை	9	9
தேசிய மட்ட பிரதேச அபிவிருத்தி வங்கி	1	1
தேசிய மட்ட சேமிப்பு வங்கி	2	2
நண்டகால கடன் வழங்கும் நிறுவனங்கள்	2	2
விடமடப்பு நிதி நிறுவனங்கள்	2	2
தனியார் சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகள்	2	2
II. உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாங்குதல் வங்கிப்பணி நிலையங்கள்	820	827
கிளைகள் (இ)	645	652
தேசிய மட்ட பிரதேச அபிவிருத்தி வங்கிகள்	255	255
தேசிய மட்ட சேமிப்பு வங்கி	240	240
நண்டகால கடன் வழங்கும் நிறுவனங்கள்	11	11
விடமடப்பு நிதி நிறுவனங்கள்	49	56
தனியார் சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகள்	90	90
மாணவர்களின் சேமிப்பு பிரிவுகள்	175	175
தன்னியக்க கூற்றுப் பொறிகள்	180	180
வங்கிக் கிளைகளினதும் ஏனைய பணி நிலையங்களினதும் மொத்த எண்ணிக்கை	6,487	6,554
தன்னியக்க கூற்றுப்பொறிகளின் மொத்த எண்ணிக்கை	2,544	2,635
விற்பனை பொறிகளில் இலத்திரனியல் நிதிமாற்றல் வசதிகளின் மொத்த எண்ணிக்கை	27,955	34,904
வங்கித்தொழில் அடர்த்தி: 100,000 ஆட்களுக்கான வங்கிக்கிளைகளின் எண்ணிக்கை	16.8	17.0

(அ) திருத்தியமைக்கப்பட்டது மூலம் : இலங்கை மத்திய வங்கி  
 (ஆ) தற்காலிகமானது  
 (இ) மாணவர்களின் சேமிப்புப் பிரிவுகள் நீங்கலாக அனைத்து வங்கிப்பணி நிலையங்களும்

நிலையங்களின் (மாணவர் சேமிப்பு அலகுகள் உள்ளடங்கலாக) எண்ணிக்கை 67 ஐ எட்டியதுடன் 91 தன்னியக்கக் கூற்றுப் பொறிகளும் நிறுவப்பட்டன. வங்கித்தொழில் துறையானது பிராந்தியங்களில் நிறுவப்பட்ட 43 புதிய வங்கித்தொழில் நிலையங்கள் மற்றும் 43 தன்னியக்கக் கூற்றுப் பொறிகளுடன் மேல் மாகாணத்திற்கு வெளியேயுள்ள பிரதேசங்களுக்கும் ஊடுருவியது. இதன்படி, வங்கித்தொழில் முறைமை 2014இன் இறுதியில் 6,554 வங்கித்தொழில் நிலையங்களுடனும் 2,635 தன்னியக்கக் கூற்றுப் பொறிகளுடனும் தொழிற்பட்டது.

**சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள்**

**சொத்துக்கள்:** 2013இன் 16.5 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, வங்கித்தொழில் துறையின் மொத்தச் சொத்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 17.3 சதவீதத்தால் வளர்ச்சியடைந்து ௬.7 பில்லியனை அடைந்தது. 2014இல் வங்கித்தொழில் துறையின் சொத்துக்களிலான அதிகரிப்பு முக்கியமாக உள்நாட்டு தனியார் வங்கிகளின் ரூபாக் கடன்களிலிருந்து ஏற்பட்டது. எனினும், அடகு

**அட்டவணை 8.3 வங்கித் தொழில் துறையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் உள்ளடக்கம்**

விடயம்	2013 (அ)		2014 (ஆ)		மாற்றம் (%)	
	ரூபில்	பங்கு (%)	ரூபில்	பங்கு (%)	2013	2014 (ஆ)
<b>சொத்துக்கள்</b>						
கடன்கள் மற்றும் முப்பணங்கள்	3,427	57.7	3,895	55.9	8.8	13.7
முதலீடுகள்	1,695	28.5	1,928	27.6	39.2	13.7
ஏனையவை (இ)	819	13.8	1,149	16.5	12.2	40.3
<b>பொறுப்புக்கள்</b>						
வைப்புக்கள்	4,170	70.2	4,687	67.2	15.0	12.4
கடன் பெறுகைகள்	1,015	17.1	1,448	20.8	26.2	42.6
முதலீட்டு நிதிகள்	490	8.2	569	8.2	12.3	16.2
ஏனையவை	266	4.5	268	3.8	14.8	0.6
<b>மொத்த சொத்துக்கள்/பொறுப்புக்கள்</b>	<b>5,941</b>	<b>100.0</b>	<b>6,972</b>	<b>100.0</b>	<b>16.5</b>	<b>17.3</b>

(அ) திருத்தப்பட்டது மூலம் : இலங்கை மத்திய வங்கி  
 (ஆ) தற்காலிகமானது  
 (இ) காசு மற்றும் வங்கி மீதிகள், வைப்புகள் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகள் மற்றும் நிலையான சொத்துக்கள் உள்ளடங்கலாக

முற்பணங்களின் மூலமான நுகர்வோர் கடனில் ஏற்பட்ட சரிவு, கம்பனி முறிச் சந்தையின் மேம்பட்ட செயலாற்றம் மற்றும் அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சித் துறையின் குறைந்தளவிலான கடன் பெறுகைகள் ஆகியவற்றால் ஆண்டின் முதலரைப்பகுதியில் கொடுகடன் வளர்ச்சி மெதுவடைந்தது. அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கான கடன்களின் அதிகரிப்புக் காரணமாக, ஆண்டின் பின்னரைப்பகுதியில் கொடுகடன் வளர்ச்சி படிப்படியாக அதிகரித்ததுடன் 2013இன் 8.8 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 2014இல் 13.7 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்தது. 2014ஆம் ஆண்டின் கொடுகடன்களின் வளர்ச்சிக்கு முக்கியமாக உட்கட்டமைப்பு, நுகர்வு மற்றும் வர்த்தகத் துறைகளுக்கான கடன்கள் ஆண்டு வளர்ச்சிக்கு முறையே 28 சதவீதம், 15 சதவீதம் மற்றும் 15 சதவீதத்திற்குப் பங்களித்தன. முதலீடுகள் 2013இன் 39.2 சதவீதத்துடன் ஒப்பிடும் போது 13.7 சதவீதத்தால் மட்டுமே வளர்ச்சியடைந்ததுடன் வங்கித்தொழில் சொத்துக்களில் மொத்தமாக 27.6 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தின. முதிர்ச்சியடையும் வரை வைத்திருப்பதற்கான திறைசேரி முறிகளிலான முதலீடு 2014இல் ௬.255.7 பில்லியனால் அதிகரித்த அதேவேளை, வர்த்தக ஏட்டிலான முதலீடுகள் ௬.67.8 பில்லியனால் குறைவடைந்தன. வங்கித்தொழில் முறைமையில் காணப்பட்ட மேலதிக நிதியிலிருந்து தோன்றிய ௬.221 பில்லியனாகக் காணப்பட்ட நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகளை உள்ளடக்கிய காசு மற்றும் வங்கிகளிலிருந்து பெறவேண்டிய ௬.346 பில்லியன் அதிகரிப்பால் ஏனைய சொத்துக்களில் 40.3 சதவீதமான குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டது.

**பொறுப்புக்கள்:** 2014இல் வங்கித்தொழில் துறையின் முதன்மை நிதி மூலங்களாகத் தொடர்ந்தும் வைப்புகளும் கடன் பெறுகைகளும் காணப்பட்டன. தனியொரு மிகப்பெரிய நிதி

வங்கித்தொழில் துறையின் வைப்புக்களின் உள்ளடக்கம்				
வீடயம்	தொகை (ரூ.பில்லியன்)		உள்ளடக்கம் (%)	
	2013	2014 (அ)	2013	2014 (அ)
கேள்வி வைப்புக்கள்	296.5	381.0	7.1	8.1
சேமிப்பு வைப்புக்கள்	1,117.8	1,461.6	26.8	31.2
தவணை வைப்புக்கள்	2,637.8	2,704.3	63.3	57.7
ஏணை வைப்புக்கள்	117.4	139.7	2.8	3.0
மொத்த வைப்புக்கள்	4,169.5	4,686.6	100.0	100.0

(அ) தற்காலிகமானது

மூலமாக (67.2 சதவீதம்) வைப்புக்கள் காணப்பட்ட போதிலும், அதன் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான வளர்ச்சி 2013இன் 15 சதவீதத்திலிருந்து 2014இல் 12.4 சதவீதமாகக் குறைவடைந்தது. வட்டி வீத வேறுபாடு குறுக்கமடைந்தமை காரணமாக ஆண்டுக் காலப்பகுதியில் சொத்துப்பட்டியலில் நிலையான வைப்புக்களிலிருந்து சேமிப்பு வைப்புகளுக்கான சொத்துப்பட்டியல் நகர்வு காணப்பட்டது. 2014 காலப்பகுதியில், சேமிப்பு வைப்புக்கள் மொத்த வைப்புக்களில் 31.2 சதவீதத்திற்கு வகைகூறியதுடன் மொத்த வைப்புக்களின் அதிகரிப்பில் 66.5 சதவீதத்திற்கு வகைகூறியது. நடைமுறை வைப்புக்கள் மற்றும் சேமிப்பு வைப்பு விகிதம் 2013 திசம்பர் முடிவில் காணப்பட்ட 34.4 சதவீதத்திலிருந்து 2014 முடிவில் 39.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. கடன்பாடுகள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான வளர்ச்சியாக 2013இன் 26.2 சதவீதத்திலிருந்து 2014இல் 42.6 சதவீதத்தைப் பதிவு செய்ததுடன், 2014இன் இறுதியில் மொத்த நிதியிடலில் 20.8 சதவீதத்திற்கு வகைகூறியது. 2014 காலப்பகுதியில் ரூபாக் கடன்பாடுகள் மொத்தக் கடன்பாடுகளிலான அதிகரிப்பில் 51.6 சதவீதத்திற்கு வகைகூறியதுடன் 2014இன் இறுதியிலுள்ளவாறு மொத்தக் கடன்பாடுகளில் 40 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.


ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகைகள்: ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகைகள் 2013இன்

12.7 சதவீத (ரூ.336 பில்லியன்) அதிகரிப்புடன் ஒப்பிடும்போது ஆண்டுக் காலப்பகுதியில் ரூ.3,127.6 பில்லியனுக்கு 5.2 சதவீதத்தினால் (ரூ.153.2 பில்லியன்) அதிகரித்தது. 28 சதவீதப் பங்களிப்புடன் 2014இன் முடிவில் எடுக்கப்படாத கொடுகடன் ஏற்பாடுகள் ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகைகளில் பாரிய பங்குக்கு வகைகூறின. வெளிநாட்டுச் செலாவணி விற்பனைகள் (17 சதவீதம்) மற்றும் கொள்வனவு (16 சதவீதம்) ஆகியவற்றின் வெளிப்படுத்துகைகள் ஒன்றாகச் சேர்த்து 33 சதவீதத்திற்கு வகைகூறிய வேளையில், உத்தரவாதங்கள் மற்றும் முறிகள், ஆவணக் கொடுகடன், ஏற்புக்கள் மற்றும் பெறுதிகள் ஆகியன தொடர்ந்தும் ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகைகளின் மீதிப்பங்கை உள்ளடக்கின.


**வங்கித்தொழில் துறையிலான இடர்நேர்வுகள்**

கொடுகடன் இடர்நேர்வு: பிரதானமாக கடன்களின் தரம் மற்றும் அவற்றின் திரட்சி என்பனவற்றில் தங்கியுள்ள கொடுகடன் இடர்நேர்வு இவ்வாண்டுக் காலப்பகுதியில் சிறப்பாக முகாமை செய்யப்பட்டது. மொத்த செயற்படாக் கடன்களின் விகிதம் (நிறுத்திவைக்கப்பட்ட வட்டி தவிர்த்த) 2013இன் 5.6 சதவீதத்திலிருந்து 2014இல் 4.2 சதவீதத்திற்கு வரை வீழ்ச்சியடைந்ததன் காரணமாக ஆண்டுக் காலப்பகுதியில் சொத்துக்களின் தரம் முன்னேற்றமடைந்தது. இது பிரதானமாக அடகு முற்பணங்கள் போன்ற தரம் குறைந்த சொத்துக்கள் குறைவடைந்ததனால் ஏற்பட்டதாகும். அடகு முற்பணங்களின் சுருக்கம் அறவிடமுடியா மற்றும் ஐயக்கடன்களுக்கான ஏற்பாடுகள் குறைவடைவதற்கும் வழிவகுத்தது. எனினும், ஏற்பாடுகள் உள்ளடக்க விகிதம் (குறித்துரைக்கப்பட்ட) 32.5 சதவீதத்திலிருந்து 39.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. குறைவடைந்த செயற்படாக் கடன்களுக்கு வழங்கப்பட்ட பிணையங்களின் பெறுமதியின் அடிப்படையில் ஆரம்பத்தில்


**வரைபடம் 8.1** வங்கித்தொழில் துறையின் ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகைகள் (2014 இறுதியில் உள்ளவாறு)



**வரைபடம் 8.2** வங்கித்தொழில் துறையின் செயற்படாக்கடன்கள்



**வங்கித்தொழில் துறையின் வரைபடம் 8.3**  
**வங்கித்தொழில் துறையின் செயற்படாக்கடன்களுக்கான ஏற்பாடுகள்**




மேற்கொள்ளப்பட்ட குறைவான ஒதுக்கங்கள் தொடர்பாக குறைந்தளவு ஒதுக்கங்கள் மீளளிக்கப்பட்டமை இதற்கான பிரதான காரணமாகும்.

2014ஆம் ஆண்டின் இறுதியில் வர்த்தகம் (16 சதவீதம்), கட்டடவாக்கம் (15 சதவீதம்), தயாரிப்பு (11 சதவீதம்) மற்றும் வேளாண்மை மற்றும் மீன்பிடி (10 சதவீதம்) ஆகிய துறைகளுக்கான அதிகரித்த கடன் வழங்கல்கள் மூலம் வங்கித்தொழில் துறையின் கொடுகடன் சொத்துப்பட்டியல் பல்வகை பொருளாதாரத் துறைகளுக்கிடையில் விநியோகிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்நான்கு துறைகளுக்கும் ஒன்றுசேர்ந்து மொத்தக் கொடுகடன் சொத்துப்பட்டியல் பட்டியலில் 52 சதவீதத்திற்கு வகைகூறியது.

**சந்தை இடர்நேர்வு:** 2014 காலப்பகுதியில் தங்க இருப்புகள் மற்றும் வெளிநாட்டுச் செலாவணி உடமைகள் அதிகரித்ததன் விளைவாக சந்தை இடர்நேர்வுக்கான நிறையேற்றப்பட்ட சொத்துக்கள் அதிகரித்ததுடன் மூலதன விதிப்பு 2013 இறுதியின் ரூ.6.5 பில்லியனிலிருந்து 2014 இறுதியில் ரூ.10.4 பில்லியனுக்கு அதிகரித்தது. இதன்படி, மொத்த இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களில் சந்தை

**வங்கித்தொழில் துறையின் கொடுகடன் வெளிப்படுத்துகைகள் (2014 இறுதியில் உள்ளவாறு)**  
**வரைபடம் 8.4**




இடர்நேர்வுக்கான இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் சதவீதம் 2013 இறுதியின் 2.3 சதவீதத்திலிருந்து 2014 இறுதியில் 3 சதவீதத்திற்கு அதிகரித்திருக்கிறது.

**வட்டி வீதங்கள்:** 2013இன் வட்டி வீதங்களிலான கீழ் நோக்கிய திருத்தங்களின் தொடர்ச்சியாக ஆண்டுகாலப்பகுதியில் வட்டி வீதங்கள் மேலும் வீழ்ச்சியடைந்தன. தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை மற்றும் மிகை திரவத்தன்மை என்பன வட்டி வீதங்களின் இவ்வீழ்ச்சிக்கான முக்கிய காரணிகளாகும். இதன் விளைவாக அதிகரித்த விற்பனையினால் வியாபார நடவடிக்கைகளை நோக்காகக் கொண்ட திறைசேரி உண்டியல்களிலான முதலீடுகள் குறைவடைந்தன. அதேவேளை, வட்டி வீதங்களின் வீழ்ச்சி காரணமாக திறைசேரி முறிகளின் விற்பனை இவ்வாண்டில் மூலதன இலாபத்தை ஈட்டியதுடன் இது முறிகளின் விலைகளிலும் அதிகரிப்பை ஏற்படுத்தியது. இது வங்கித்தொழில் துறையின் மீள்விலையிடல் இடர்நேர்வைக் குறைப்பதற்கு உதவியது. மேலும், பூச்சியம் தொடக்கம் ஒரு ஆண்டுகால பிரிவுக்கான வங்கித்தொழில் துறையின் ஒன்றுசேர்க்கப்பட்ட வீத உணர்திறன் இடைவெளி, அதாவது, வீத உணர்திறன் சொத்துக்கள் மற்றும் வீத உணர்திறன் பொறுப்புக்கள் என்பனவற்றுக்கிடையிலான இடைவெளியானது வீத உணர்திறன் சொத்துக்களின் வீதமாக 2013இன் எதிர்க்கணியம் 6.59 சதவீதத்திலிருந்து 2014இல் எதிர்க்கணியம் 12.01 சதவீதமாக விரிவடைந்தது.

**பங்குரிமை மூலதனத்தின் விலை:** பட்டியலிடப்பட்ட பங்குரிமை மூலதனத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் ரூ.22.3 பில்லியனாக அமைந்து, மொத்த முதலீட்டில் 1.16 சதவீதத்தினை மட்டும் பிரசன்னப்படுத்தியதனாலும் வங்கித்தொழில் துறையின் மொத்தச் சொத்துக்களில் 0.32 சதவீதமான மிகச் சிறிய பங்கினையே கொண்டிருந்தமையினாலும் இவ்வாண்டுப் பகுதியில் வங்கித்தொழில் துறை பங்குரிமை மூலதன இடர்நேர்விற்குள்ளான தன்மை மிகக் குறைவாகக் காணப்பட்டது.

**செலாவணி வீதங்கள்:** இவ்வாண்டில் அதிகரித்த வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகள் காரணமாக வங்கித்தொழில் துறை வெளிநாட்டுச் செலாவணி இடர்நேர்வுகளில் ஒரு அதிகரிப்பைப் பதிவு செய்தது. இவ்வாண்டின் வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகள் மொத்தச் சொத்துக்களின் அதிகரிப்பு 20.3 சதவீதத்திற்கு வகைகூறின. ஆண்டிறுதியில் ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத்தின் சதவீதமாக மொத்தத் தேறிய திறந்த நிலைமை 1.4 சதவீதமாகக் காணப்பட்டது. ஆண்டுக் காலப்பகுதியில் வெளிநாட்டு நாணய மீள்மதிப்பீட்டிலிருந்து தேறிய இலாபமாக ரூ.6.3 பில்லியன் ஈட்டப்பட்டிருந்தது.

**வரைபடம் 8.5 வங்கித்தொழில் துறையின் திரவவிகிதங்கள்**



**திரவத்தன்மை இடர்நேர்வு:** ஆண்டுக் காலப்பகுதியில், வங்கித்தொழில் துறை மிகையான திரவத்தன்மை நிலையுடன் செயற்பட்டது. 2014 திசெம்பரில் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகள் மற்றும் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளில் நியதிச்சட்ட திரவச் சொத்துக்களின் விகிதம் குறைந்தபட்ச நியதிச்சட்டத் தேவையான 20 சதவீதத்திற்கு மேலாக, முறையே 39.5 சதவீதமாகவும் மற்றும் 33.6 சதவீதமாகவும் காணப்பட்டன. 2013இல் 66.1 சதவீதமாகவிருந்து 2014இல் 63.5 சதவீதமாக குறைவடைந்த வைப்புக்கள் மற்றும் கடன்பாடுகளுக்கான கொடுகடன்களின் காரணமாக உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளின் நியதிச்சட்ட திரவச்சொத்துக்கள் விகிதம் 185 அடிப்படைப் புள்ளிகளால் சிறிதளவால் அதிகரித்தது.

மொத்த சொத்துக்களுக்கான திரவச்சொத்துக்கள் 24 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்த வேளையில் வைப்புக்களுக்கான திரவச்சொத்துக்கள் 236 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்தது. திரவச் சொத்துக்களின் தொடர்பான அதிகரிப்பு வங்கித்தொழில் துறையின் திரவத்தன்மை நிலைமையை மேலும் வலுப்படுத்தியது. இவ்வாண்டில் திறைசேரி முறிகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பினால் மொத்த திரவச் சொத்துக்கள் ரூ.2,242 பில்லியனாக விளங்கின.


**அட்டவணை 8.5 வங்கித்தொழில் துறையின் நியதி திரவச் சொத்துக்களின் உள்ளடக்கம்**

விடயம்	2013 (ஆ)		2014 (ஆ)		மாற்றம் (ரூ.மில்)	
	ரூ.மில்	பங்கு (%)	ரூ.மில்	பங்கு (%)	2013	2014 (ஆ)
திறைசேரி உண்டியல்கள்	577	30.4	578	25.8	292	1
திறைசேரி முறிகள்	599	31.6	792	35.3	176	193
இலங்கை அபிவிருத்தி முறிகள்	362	19.1	390	17.4	145	28
காசு	84	4.4	97	4.3	10	13
அழைப்புப் பணம்	44	2.3	106	4.7	(2)	62
வங்கிகளுடான மீதிகள்	148	7.8	188	8.4	(61)	40
ஏனையவை	82	4.3	91	4.0	(22)	9
<b>மொத்த திரவச் சொத்துக்கள்</b>	<b>1,896</b>	<b>100.0</b>	<b>2,242</b>	<b>100.0</b>	<b>538</b>	<b>346</b>

(ஆ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

**வரைபடம் 8.6 வங்கித்தொழில் துறையின் திரண்ட பொறுப்புகளின் சதவீதமாக திரண்ட முதிர்ச்சி இடைவெளி**



ஆறு மாத காலப்பகுதிக்கும் குறைவான அனைத்து முதிர்ச்சிக்க காலப்பகுதிகளிலும் (கூடைகள்) ஒன்றுசேர்ந்த பொறுப்புகளின் சதவீதமாக ஒன்றுசேர்ந்த முதிர்ச்சி இடைவெளி எதிர்க்கணியம் 13.6 சதவீத எதிர்க்கணியத்திலிருந்து 17.5 சதவீத எதிர்க்கணியத்திற்கு அதிகரித்த வேளையில் ஒரு ஆண்டுக்கும் குறைவான காலத்திற்கான இவ்வீதம் 2013இல் 13.6 சதவீத எதிர்க்கணியத்திலிருந்து 2014இல் 18.7 சதவீத எதிர்க்கணியத்திற்கு அதிகரித்தது. இது வங்கிகளின் குறுங்காலப் பொறுப்புகள் இவ்வாண்டில் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றது. 2014இல், ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான ஒன்றுசேர்ந்த முதிர்ச்சி இடைவெளியானது, நடுத்தர கால திரவச் சொத்துக்களில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக 3.8 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாகக் குறைவடைந்தது.

**மூலவளங்கள்**

**இலாபத்தன்மை:** தேறிய வட்டி இலாபம் நலிவடைந்த போதிலும் வங்கித் தொழில்துறை முன்னைய ஆண்டு காலப்பகுதியில் அறிக்கையிட்ட ரூ.74.6 பில்லியனுடன்


**அட்டவணை 8.6 வங்கித்தொழில் துறையின் இலாபம்**

விடயம்	2013 (ஆ)		2014 (ஆ)	
	தொகை (ரூ.பில்)	சராசரி சொத்தின் % ஆக	தொகை (ரூ.பில்)	சராசரி சொத்தின் % ஆக
வட்டி வருமானம்	591.4	10.6	562.0	8.8
வட்டிச் செலவுகள்	394.7	7.1	340.4	5.4
தேறிய வட்டி வருமானம்	196.4	3.5	221.6	3.5
வட்டியல்லா வருமானம்	85.8	1.5	98.2	1.5
வெளிநாட்டு செலாவணி வருமானம்	16.4	0.3	18.8	0.3
வட்டியல்லா செலவுகள்	142.0	2.5	160.2	2.5
ஊழியர் செலவுகள்	70.5	1.3	77.0	1.2
கடன் இழப்பீட்டு ஒதுக்குகள்	18.5	0.3	13.5	0.2
<b>வரிக்கு முன்னான இலாபம் (பெறுமதி சேர் வரிக்குப் பின்னான)</b>	<b>104.5</b>	<b>1.9</b>	<b>126.4</b>	<b>2.0</b>
<b>வரிக்கு பின்னான இலாபம்</b>	<b>74.6</b>	<b>1.3</b>	<b>88.0</b>	<b>1.4</b>

(ஆ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

**வங்கித்தொழில் துறையின் இலாபக் குறிகாட்டிகள்**




ஒப்பிடுகையில் 2014இல் ரூ.88 பில்லியனை வரிக்குப் பின்னான இலாபமாக அறிக்கையிட்டது. ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் மெதுவடைந்திருந்த இலாபத்தன்மை ஆண்டின் பிற்பகுதியில் முன்னேற்றமடைந்தது. ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் சிறிதளவில் அதிகரித்த தேறிய வட்டி வருவாய் 2014ஆம் ஆண்டில் 12.8 சதவீதமான ஓர் அதிகரிப்பினை அறிக்கையிட்டது. இதற்கு வைப்புக்கள் மீதான செலவினத்தினை குறைவடையச் செய்த வட்டி வீத வேறுபாடுகளின் ஒடுங்கலே காரணமாக இருந்தது. எனவே, கடன் வழங்கல் மீதான வட்டி வருமானங்களின் வீழ்ச்சிப் போக்கிற்கு மத்தியிலும் ஆண்டு காலப்பகுதியில் வங்கித் தொழிற்துறையின் வட்டிச் செலவினம் 13.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக வங்கிகள் தேறிய வட்டி வருமானத்தினை அதிகரிக்கக் கூடியதாகவிருந்தது.

வட்டி வீதங்களின் மீது கீழ்நோக்கிய அழுத்தத்தினை ஏற்படுத்தத்தக்க தளர்த்தப்பட்ட நாணயப் பரிமாற்றுக் கொள்கையின் விளைத்திறன் காரணமாக தேறிய வட்டி இலாபம் 2013ஆம் ஆண்டிலிருந்தவாறு 2014ஆம் ஆண்டிலும் மாற்றமில்லாது 3.5 சதவீதமாகப் பேணப்பட்டது. மேலும், கடன்களுக்கான குறைந்த கேள்வி மற்றும் முதலீடுகள் மீதான வருவாய் குறைவடைந்தமையினால் உருவாகிய மெதுவடைந்த கொடுகடன் வளர்ச்சி வங்கித்தொழில் துறையின் நலிந்த தேறிய வட்டி இலாபங்களிற்கு பங்களிப்புச் செய்தது.

வட்டியல்லா வருமானத்தின் அதிகரிப்பிற்கு திறைசேரி முறிகளின் மூலதன இலாபங்களும் பணிகள் மீதான விதிப்புக்கள், ஏனைய தரகுகள் மற்றும் கட்டணங்கள் ஆகியன பிரதான காரணங்களாவிருந்தன. மேலும், 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் செயற்படாக் கடன்களின் வீழ்ச்சி காரணமாக கொடுகடன் இழப்பீட்டு ஏற்பாடு ரூ.5 பில்லியனினால் வீழ்ச்சியடைந்தது. ஆயினும், பணிமனை, சாதனங்கள் மற்றும் நடைமுறைச் செலவினங்களுடன் தொடர்புபட்ட செலவினங்களின்

**வங்கித்தொழில் துறையின் மூலதன போதுமாந்தன்மை விகிதங்கள்**



அதிகரிப்புக் காரணமாக ஆண்டு காலப்பகுதியில் வட்டியல்லா செலவினங்கள் அதிகரித்தன. இவ்வனைத்து அபிவிருத்திகளினதும் விளைவாக வங்கித் தொழிற்துறையின் ஏனைய இலாபத்தன்மைக் குறிகாட்டிகளான சொத்தின் மீதான வருவாய், பங்குரிமை மூலதனம் மீதான வருவாய் முதலியன 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2014இல் முறையே 55 மற்றும் 5 அடிப்படைப் புள்ளிகளிலாலான அதிகரிப்பினை பதிவு செய்தன. அதேவேளை, வருமானத்திற்கான செலவு விகிதம் 2013இன் 79.3 சதவீதத்திலிருந்து 2014இல் 75.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

மூலதனம்: ஆண்டு காலப்பகுதியில் வங்கித் தொழில்துறை மூலதனத்தினை ஓர் ஆரோக்கியமான மட்டத்தில் பேணியது. பங்கு மூலதனம், மதிப்பிடப்பட்ட இலாபங்கள் மற்றும் பொது மற்றும் ஏனைய ஒதுக்கங்கள் போன்றவற்றின் அதிகரிப்பினால் மொத்த ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம் 22 சதவீதத்தினால் கணிசமாக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் பங்குரிமை மூலதனம், இலாபங்கள், பொது மற்றும் ஏனைய ஒதுக்கங்கள் என்பவற்றின் அதிகரிப்பானது ஒழுங்கு விதி

**வங்கித்தொழில் துறையின் ஒழுங்குபடுத்தல் அட்டவணை 8.7 மூலதனத்தின் உள்ளடக்கம்**

விடயம்	தொகை (ரூபில்)		உள்ளடக்கம் (%)	
	2013 (அ)	2014 (ஆ)	2013 (அ)	2014 (ஆ)
அடுக்கு I மூலதனம்	397.8	492.7	100.0	100.0
பங்கு மூலதனம்	140.8	165.7	35.4	33.6
நியதி ஒதுக்கு நிதிகள்	25.2	25.9	6.3	5.3
வைத்திருக்கப்பட்ட இலாபம்	114.6	165.0	28.8	33.8
பொது மற்றும் ஏனைய ஒதுக்குகள்	129.0	145.6	32.4	29.5
ஏனையவை	11.6	14.0	2.9	2.8
ஒழுங்குபடுத்தப்பட்ட சரீப்படுத்தல்கள்	(23.3)	(24.9)	(5.9)	(5.1)
அடுக்கு II மூலதனம்	76.3	87.4	100.0	100.0
மீள் மதிப்பீட்டு ஒதுக்குகள்	8.8	12.3	11.6	14.1
கீழ்மட்ட தவணை படுகடன்	69.7	75.7	91.4	86.6
பொது ஏற்பாடு மற்றும் ஏனையவை	13.4	16.6	17.5	19.0
ஒழுங்குபடுத்தப்பட்ட சரீப்படுத்தல்கள்	(15.7)	(17.2)	(20.6)	(19.7)
மொத்த ஒழுங்குபடுத்தப்பட்ட அடிப்படை மூலதனம்	474.1	580.1	100.0	100.0

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

8  
நிதியியல்துறை செயலாற்றும் முறைமை உறுதித்தன்மையும்

மூலதனத்தின் அதிகரிப்பின் 85 சதவீதத்திற்கு மேல் பங்களிப்புச் செய்துள்ளது. வங்கிகள், ஆண்டுக் காலப்பகுதியில் புதிய பங்கு வழங்கல்கள் மற்றும் உரிமைப் பங்கு வழங்கல்களில் தீவிரமாக ஈடுபட்டன மற்றும் உள்ளக ரீதியாகத் திரட்டப்பட்ட இலாபங்களின் ஒரு பங்கு பிடித்துவைக்கப்பட்டமையின் காரணமாக மைய மூலதனப்போதுமை விகிதங்களை நியதிச்சட்டப்படியான குறைந்த மட்டத்திற்கு மேலாக சிறப்பாகப் பேணுவதற்கு வழிவகுத்தது. தொகுதிக் கடன் வழங்கல்கள் மீள் மதிப்பீட்டு ஏற்பாடுகள் மற்றும் பொது ஒதுக்கங்கள் என்பனவற்றில் ஏற்பட்ட அதிகரிப்புகள் அடுக்கு II மூலதனத்தின் அதிகரிப்பிற்கு பிரதான காரணமாகவிருந்தன.

2014ஆம் ஆண்டின் இறுதியில் கடந்த காலப் பங்கு இலாபம் வழங்கிய முறைமை மற்றும் முன்மொழியப்பட்ட சிறப்பு இலாப வரி போன்றவற்றினைக் கருத்திற் கொண்டு 2014ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட இலாபங்களை உள்ளடக்கிய பின்னரான மொத்த மூலதனப்போதுமை விகிதமும் மைய மூலதனப்போதுமை விகிதமும் ஏறத்தாழ முறையே 16.7 சதவீதமும் 14.1 சதவீதமாகவிருக்கும் என மதிப்பிடப்பட்டது. குறைந்த மட்ட தேவைப்பாடான 4.5 சதவீதத்திற்கு மேலாக பொதுவான பங்குரிமை விகிதத்தினை 14.14 சதவீதமாக பேணுகின்றமையின் மூலம் பாசல் III இன் கீழான மூலதனத் தேவைப்பாடுகளுக்கு இலங்கை இணங்குவதாகவுள்ளது.

### மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் அபிவிருத்திகள்

2014 காலப்பகுதியில், வங்கித்தொழில் துறையின் பாதுகாப்பு மற்றும் ஆற்றல்வாய்ந்த தன்மையை மேம்படுத்தும் நோக்குடன் மத்திய வங்கி பல முன்மதியுடைய கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைய, வங்கி மேற்பார்வைத் திணைக்களப் பணிப்பாளரின் முன்னனுமதியுடன் பின்பற்றப்பட வேண்டிய, பாசல் IIஇன் மூலதன போதுமை கட்டமைப்பின் கீழுள்ள தொழிற்பாட்டு இடர்நேர்வின் இடர்நேர்வுறையேற்றப்பட்ட சொத்துக்களை கணிப்பதற்கான தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் வழிகாட்டல்கள் வங்கிகளுக்கு வழங்கப்பட்டன.

தன்னியக்க வங்கித்தொழில் நடவடிக்கைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான தளங்களில் உள்ளடங்கியுள்ள சாத்தியமான செயற்பாட்டு இடர்நேர்வுகளின் விளைவுகளை கருத்தில் கொண்டு உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பன்னாட்டுத் தரப்படுத்தலான ஐ.எஸ்.ஓ. 27000 தொடரின் அடிப்படையில் தகவல் பாதுகாப்பு முகாமைத்துவத்தின் அடிப்படை பாதுகாப்பு தரமானது வங்கிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், வங்கியொன்று அதனுடைய அழுத்தப் பரீட்சிப்பு நடவடிக்கைகளை

உருவாக்கி நடைமுறைப்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய விரிவான கொள்கைகளை முன்விபரணப்படுத்துவதும் மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவம், மூலதனத் திட்டமிடல் செய்முறை ஆகியவற்றிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட அழுத்தப் பரீட்சிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதுமான அழுத்தப் பரீட்சிப்பிற்கான வழிகாட்டல்கள் வங்கிகளுக்கு வழங்கப்பட்டன.

அதேவேளை, அசையாச் சொத்துக்களின் மதிப்பீட்டிற்காக பணிப்பாளர் சபையால் அங்கீகரிக்கப்பட்ட முன்மதியுடைய கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுமாறு வங்கிகளைக் கோருகின்ற அசையாச் சொத்துக்களின் மதிப்பீடுகள் மீதான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு வங்கிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

2007இல் வெளியிடப்பட்ட கம்பனி ஆளுகை வழிகாட்டல்களை மீளாய்வு செய்வதற்கும் தேவையேற்புடன் திருத்தங்கள் தொடர்பாக அவதானிப்புச் செய்வதற்குமாக வங்கித் தலைவரை உள்ளடக்கியதாக ஒரு குழுவும் முதன்மை நிறைவேற்று அலுவலரை உள்ளடக்கியதாக மற்றைய குழுவுமாக இரு குழுக்கள் நியமிக்கப்பட்டன. இவ்விரு குழுக்கள் மற்றும் ஒரு கணக்காய்வாளர் நிறுவனம் ஆகியவற்றினால் செய்யப்பட்ட அவதானிப்புக்களையும் சமீபத்திய உலகளாவிய நிதி நெருக்கடியின் போதான அபிவிருத்திகளையும் ஆய்வுக்குட்படுத்தியதன் பின்னர் வங்கிகள் தற்போதைய கம்பனி ஆளுகை ஏற்பாடுகளிலுள்ள பணிப்புரைகளுக்கமைய தற்போதைய நடைமுறைகளையும் செய்முறைகளையும் வலுப்படுத்த ஒத்துக்கொண்டன.

மேலும், வங்கித்தொழில் துறையின் மாறிவரும் இயக்கவாற்றல்களை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய ஒழுங்குவிதிகளைச் சீராக்குவதற்கும் ஒருங்கமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி குறித்துரைக்கப்பட்ட மூன்று ஆண்டு கால இடைவெளியில் காணப்படும் தாமதத்தின் காரணமாக முதலீட்டு நிதி கணக்கின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கு வங்கிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று வழங்கப்பட்டது. இதேபோன்று, சென்மதி நிலுவை மற்றும் நாட்டின் வெளிவாரித் துறையின் திரவத்தன்மை ஆகியவற்றின் சாதகமான அபிவிருத்தியை கருத்திற் கொண்டு ஏற்றுமதியாளர்களுக்கான கடன் வசதி அறிவிடல் தொடர்பில் வெளியிடப்பட சுற்றறிக்கையும் புறக்கீடு செய்யப்பட்டது. மேலும் நாணயச் சபையானது குறைந்தபட்ச மூலதன தேவைப்பாட்டை அதிகரித்ததுடன் வங்கிகளுக்கு ஏற்புடைய ஆண்டு உரிமக்கட்டணத்தையும் நிர்ணயம் செய்துள்ளது.

கடன் வசதியின் உச்ச வரம்பு மற்றும் பாரிய கடன் வசதியின் மொத்த வரையறையைக் கணக்கிடும்போது வெளிநாட்டு வங்கிகளின் தலைமையகம் மற்றும்/ அல்லது குறித்த வங்கியின் இலங்கைக்கு வெளியிலிருக்கும் ஏதாவது



**நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பலப்படுத்துவதற்கு வங்கிகள் மீதான சிறப்புக்குறிப்பு 7 உலகளாவிய ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை நியமங்களில் இடம்பெற்ற அண்மைய திருத்தங்கள்**

2007 - 2008இல் இடம்பெற்ற உலகளாவிய நிதியியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து, வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்துநர் மீதான உலகளாவிய நியமங்களை நிர்ணயிப்பவர்கள் ஏற்கனவேயுள்ள ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைக் கட்டமைப்பினை வலுப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததுடன், நிதியியல் துறையின் மீளெழுச்சியை உயர்த்தும் நோக்குடன் முன்மதியுடைய ஒழுங்குவிதிகளையும் நியமங்களையும் அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். கடந்த அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கியமான ஒழுங்குமுறைப்படுத்தல் சீர்திருத்தங்களும் ஆசியாவில் அத்தகைய சீர்திருத்தங்களைப் பின்பற்றுவதில் அடையப்பட்ட முன்னேற்றங்களும் கீழே விளக்கப்பட்டுள்ளன.

**1. பாசல் III - திரவத்தன்மை நியமங்கள்**

இழப்புக்களை ஈர்த்துக் கொள்ளத்தக்க அளவிற்குப் போதுமான மூலதன மட்டங்களைக் கொண்டிருந்த போதும், மோசமான திரவத்தன்மை இடர்நேர்வு முகாமைத்துவங்களைக் கொண்டுள்ள நிதியியல் நிறுவனங்கள் உலகளாவிய நிதியியல் நெருக்கடிகளின் போது இடர்ப்பாடுகளை அனுபவித்தன. இது மூலதனத்தினை உயர்த்துவது தொடர்பான பூந்துணர்வுகளை இழப்பு ஈர்ப்புப் பொறிமுறையொன்றுக்கு ஒழுங்குமுறைப்படுத்துநர்களை மாற்றியதுடன், இதற்கிணங்க, வங்கித்தொழில் மேற்பார்வை மீதான பாசல் குழு ஏற்கனவேயுள்ள மூலதனப் போதுமைக் கட்டமைப்பிற்கு 02 நிரப்பு திரவத்தன்மை நியமங்களை வெளியிட்டது.

அ) திரவத்தன்மை உள்ளடக்க விகிதம்: திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் 30 கலண்டர் நாள் திரவத்தன்மை அழுத்தச் சூழ்நிலைகளுக்கான திரவத்தன்மை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உயர்தரமான தடங்கலேதுமற்ற திரவத்தன்மை சொத்துக்களின் போதுமான இருப்பினை வங்கிகள் வைத்திருப்பதனை உறுதிப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பின்வருமாறு கணிக்கப்படுகிறது.

$$\text{திரவத்தன்மை உள்ளடக்க விகிதம்} = \frac{\text{உயர்தர திரவத்தன்மைச் சொத்துக்களின் இருப்பு}}{30 \text{ நாள் காலப்பகுதியில் இடம்பெற்ற தேரிய காசுப்பாய்ச்சல்}} \geq 100\%$$

இதன்படி, திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் வங்கியின் திரவத்தன்மை இடர்நேர்வு சொத்துப்பட்டியலின் குறுங்கால தாக்குப்பிடிக்கும் தன்மையினை ஊக்குவிப்பதுடன், நிதியியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களிலிருந்து தோன்றுகின்ற அதிர்வுகளை ஈர்த்துக் கொள்வதற்கான வங்கித்தொழில் துறையின் இயலாற்றலை மேம்படுத்துவதற்கு உதவுவதுடன் இதன் மூலம் இடர்நேர்வுகள் நிதியியல் துறையிலிருந்து உண்மைப் பொருளாதாரத்திற்கு கசிந்து செல்வதனையும் குறைத்துவிடுகின்றது.

திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் மீதான இறுதி நியமம் 2015 சனவரி 01 இலிருந்து நடைமுறைக்கும் விகிதத்தில் 2013 சனவரியில் விடுக்கப்பட்டது. இது 2019 சனவரி 1 அளவில் குறைந்தபட்சம் 60 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரையான நிறைவேற்றல் தேவைப்பாட்டினைக் கொண்டதாகும்.

பிராந்தியத்தில் நடைமுறைப்படுத்தல்: இந்தியா, சீனா, சிங்கப்பூர், கொங்ஹொங் மற்றும் மலேசியா போன்ற நாடுகள் அவை தொடர்பான நாடுகளில் திரவத்தன்மை உள்ளடக்க

விகிதத்தினை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. இலங்கை மத்திய வங்கி பாசல் III திரவத்தன்மை உள்ளடக்க விகிதத்தினை நடைமுறைப்படுத்துவது மீதான ஆலோசனைப் பத்திரங்களை 2014 ஒத்தோபரில் உரிமம் பெற்ற வங்கிகளுக்கு விடுத்ததுடன் இறுதிப் பணிப்புரை 2015, 2ஆம் காலாண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்படும்.

ஆ) தேரிய உறுதியான நிதியிடல் விகிதம்: தேரிய உறுதியான நிதியிடல் விகிதம், வங்கிகள் அவற்றின் சொத்துக்கள் மற்றும் ஐந்தொகைக்கு வெளியேயான நடவடிக்கைகளின் உள்ளமைப்புத் தொடர்பில் உறுதியான நிதியிடல் தோற்றுப்பாட்டினை மோசமான வங்கிகளை தேவைப்படுத்தின. இது தேவைப்படுத்தப்பட்ட உறுதியான நிதியிடலின் தொகை தொடர்பிலான கிடைக்கத்தக்க உறுதியான நிதியிடல் தொகை என வரைவிலக்கணம் செய்யப்பட்டிருப்பதுடன் பின்வரும் விதத்தில் கணிக்கப்படும் விகிதம் தற்பொழுது நடைபெற்றுவரும் அடிப்படையில் குறைந்தபட்சம் 100 சதவீதத்திற்குச் சமமானதாக இருத்தல் வேண்டும்.

$$\text{தேரிய உறுதியான நிதியிடல் விகிதம்} = \frac{\text{உறுதியான நிதியிடலின் கிடைக்கத்தக்க தொகை}}{\text{உறுதியான நிதியிடல் தேவைப்படுத்தப்பட்ட தொகை}} \geq 100\%$$

நிலைத்திருக்கக்கூடிய நிதியிடல் அமைப்பொன்று வங்கியின் நிதியிடலின் கிரமமான மூலங்களுக்கு ஏற்படக்கூடிய தடங்கல்களைக் குறைப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இடர்நேர்வுகளை அதிகரிப்பதன் மூலம் அதன் தவறானகளின் மூலம் திரவத்தன்மை நிலைமையினை படிப்படியாக தேய்வடையச் செய்வதுடன் பெருமளவு முறையியல் சந்தை அழுத்தங்களுக்கும் வழிவகுத்துவிடும்.

கிடைக்கத்தக்க உறுதியான நிதியிடல் என்பது தேரிய உறுதியான நிதியிடலினால் பரிசீலனையில் கொள்ளப்படுகின்ற காலப்பகுதியில் நம்பகமானது என எதிர்பார்க்கப்படுகின்ற மூலதனம் மற்றும் பொறுப்புக்களின் ஒரு பகுதியாக வரைவிலக்கணம் செய்யப்படுவதுடன் இது ஓராண்டு வரை நீடிக்கப்படுகிறது. தேரிய உறுதியான நிதியிடல் விகிதத்தின் இறுதி நியமம் 2014 ஒத்தோபரில் விடுக்கப்பட்டதுடன் இது 2018 சனவரி 1 நாள்ளவில் பிரயோகிக்கத்தக்கதாக இருக்கும். இப்பிராந்தியத்திலுள்ள நாடுகள் பன்னாட்டு நேர ஒழுங்குகளுடன் இசைந்துசெல்லும் விதத்தில், தேரிய உறுதியான நிதியிடல் விகிதத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றன.

**2. முடுக்கி விகிதக் கட்டமைப்பு**

பாசல் III இன் கீழ் முடுக்கி விகிதமானது வங்கி மேற்பார்வையின் பாசல் குழுவினால் இலகுவான, வெளிப்படையான மற்றும் இடர்நேர்வுகளை அடிப்படையிலான கருவியொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அது இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட மூலதனத் தேவைப்பாடுகளுக்கான நம்பகமான துணைநிரப்பு வழிமுறையாகவும் காணப்படுகின்றது. இது வங்கித்தொழில் துறையில் மிகையான முடுக்கி கட்டியெழுப்பப்படுவதனைக் கட்டுப்படுத்துவதனையும் நோக்கமாகக் கொண்டிருந்ததுடன் வங்கிகளின் ஐந்தொகையிலுள்ள மற்றும் ஐந்தொகைக்கு வெளியேயான மூலவளங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. இது பின்வருமாறு கணிக்கப்படுகிறது.

$$\text{முடுக்கி விகிதம்} = \frac{\text{அடுக்கு 1 மூலதனம்}}{\text{ஐந்தொகையிலும் ஐந்தொகைக்கு வெளியேயுள்ள சொத்துக்கள்}} \geq 3\%$$

முடுக்கி விகிதம் என்பது மூலதன அளவினை (அதாவது அடுக்கு 1 மூலதனம்) வெளிப்படுத்துகை அளவையினால் (ஐந்தொகையிலும் அதற்கு வெளியேயுள்ள சொத்துக்கள் இரண்டும்) வகுப்பதன் மூலம் கணிக்கப்படுகிறது. முடுக்கி விகிதத்திற்கான ஆகக் குறைந்தபட்ச தேவைப்பாடாக 3 சதவீதம் இருப்பதுடன் முழுமையான கொடுகடன் வட்டம் மற்றும் வியாபார மாதிரிகளின் வேறுபட்ட வகைகள் என்பன தொடர்பில் இவ்வளவையின் பொருத்தமான தன்மையினை மதிப்பிடும் பொருட்டு வங்கி மேற்பார்வை மீதான பாசல் குழு வங்கியின் முடுக்கி விகிதத் தரவினைத் தொடர்ந்தும் கண்காணிக்கும். வேறுபட்ட சொத்து வகுப்புக்களுடன் தொடர்பான இடர்நேர்வுகளைக் கருத்திற்கொள்ளுது குறைந்தபட்ச விகிதம் சொத்துக்களின் விரிவினைக் கட்டுப்படுத்துவதனால் முடுக்கி விகிதத்தினை அறிமுகப்படுத்தலானது ஐந்தொகையின் அளவினையும் வியாபார விரிவாக்கத்தினையும் மீள மதிப்பீடு செய்யத் தூண்டியது.

பிராந்தியத்தில் நடைமுறைப்படுத்தல்: இப்பிராந்தியத்திலுள்ள இந்தியா, சிங்கப்பூர், கொங்கொங் மற்றும் மலேசியா போன்ற பல நாடுகள் முடுக்கி விகிதம் தொடர்பில் வங்கி மேற்பார்வையின் பாசல் குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட தேவைப்பாடுகள் பற்றி தொடர்ச்சியான வழிகாட்டல்களை விடுத்தன. இலங்கை மத்திய வங்கியும் பன்னாட்டு நியமங்களுடன் இசைந்துசெல்லும் விதத்தில் இம்முடுக்கி விகிதங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறது.

**3. உலகளாவிய முறையியல் சார்ந்த முக்கியமான வங்கிகளுடனும் உள்நாட்டு முறையியல் சார்ந்த முக்கியமான வங்கிகளுடனும் தொடர்புகளை மேற்கொள்ளுதல்**

உலகளாவிய முறையியல் சார்ந்த முக்கியமான வங்கிகளினால் உருவாக்கப்படுகின்ற வெளிப்புறம் சார்ந்த எதிர்மறையான எல்லைகடந்த பிரச்சனைகளை குறைப்பதற்காகவும் மற்றும் தற்போதைய கரிசனைக்குரிய உலகளாவிய முறையியல் சார்ந்த முக்கியமான வங்கிகளின் இழுப்புக்களை ஈர்த்துக்கொள்வதனை அதிகரிப்பதற்காகவும் அவ்வங்கிகளுக்காக மதிப்பீட்டு முறையியல் மற்றும் மேலதிக இழப்பு சர்ப்புத் தேவைப்பாடுகள் தொடர்பில் வங்கி மேற்பார்களுக்கான பாசல் குழு 2011 நவம்பரில் கட்டமைப்பொன்றினை வெளியிட்டதன் மூலம் அவை முறிவடைவதற்குரிய நிகழ்வுத்தன்மை குறைக்கப்பட்டது. உலகளாவிய முறையியல் சார்ந்த முக்கியமான வங்கிகளுக்கான மதிப்பீட்டு முறையியல் அளவு, உள்ளக இணைப்புத்தன்மைகள், உடனடியாகக் கிடைக்கத்தக்க பதிலீடுகள் அல்லது நிதியியல் நிறுவனங்களின் உட்கட்டமைப்பு போதுமானதாக இல்லாமை, உலகளாவிய (எல்லைகடந்த நியாயாதிக்கத்தன்மை) நடவடிக்கை மற்றும் சிக்கலானதன்மை ஆகிய இடங்களில் கவனத்தினைச் செலுத்தியிருந்தது. 2013 யூலையில், வங்கி மேற்பார்வைக்கான பாசல் குழு உலகளாவிய முறையியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளுக்கான மதிப்பீட்டு முறையியலை இற்றைப்படுத்தியது.

2012 ஒத்தோபரில் உள்நாட்டு முறையியல் ரீதியில் முக்கியத்தும் வாய்ந்த வங்கிகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளத்தக்க வங்கி மேற்பார்வைகளுக்கான பாசல் குழு கட்டமைப்பொன்றினை வெளியிட்டது. இது, உள்நாட்டுப் பொருளாதாரத்தின் மீது பன்னாட்டு ரீதியாக தீவிரமான வங்கிகளின் தாக்கம் உட்பட முறையியல் சந்தை முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளின் இடர்ப்பாடு அல்லது முறிவு தொடர்பான தாக்கங்களில் கவனத்தினைச் செலுத்தியது. கட்டமைப்பானது, உள்நாட்டு

முறையியல் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளின் மதிப்பீட்டு முறையியல் மீதும் உள்நாட்டு முறையியல் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளின் முறையியல் ரீதியான முக்கியத்துவத்திற்கேற்ற உயர் இழப்பு சர்ப்புத் தேவைப்பாடுகளை உருவாக்குவதன் மீதும் கவனத்தினைச் செலுத்தியிருக்கிறது. ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்பாடுகள் உயர் இழப்பு சர்ப்புத் தன்மை தேவைப்பாடுகள் மீதும் உள்நாட்டு முறையியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளுக்கான கூடியளவு செறிவான மேற்பார்வையின் மீதும் கவனத்தினைச் செலுத்தின.

பிராந்தியத்தில் நடைமுறைப்படுத்தல்: இப்பிராந்தியத்திலுள்ள இந்தியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் உள்நாட்டு முறையியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளுக்காக வேறுபட்ட மூலதன மேலதிகக் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இலங்கை மத்திய வங்கி, வங்கிகளின் தொடர்பான அளவு/ வங்கிகளின் சந்தைப் பங்கு என்பனவற்றின் அடிப்படையில் அடையாளம் கண்டு மதிப்பிட்ட உள்நாட்டு முறையியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள் மீதான கட்டமைப்பினை பொருத்தமான விதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறது.

#### 4. வங்கிகளின் வெளிவாரிக் கணக்காய்வு

2014 மாச்சில், வங்கி மேற்பார்வைகளுக்கான பாசல் குழு, கணக்காய்வின் தரம், வெளிவாரிக் கணக்காய்வாளர்களின் பணி மற்றும் வங்கியின் கணக்காய்வுக் குழு என்பன மீதான மேற்பார்வை எதிர்பார்ப்புக்களை விபரிக்கின்ற வங்கியின் வெளிவாரிக் கணக்காய்வு தொடர்பில் வழிகாட்டலை விடுத்தது. கோட்பாடுகளையும் வழிகாட்டல்களையும் நடைமுறைக்கிடுவது வங்கியினது கணக்காய்வுகளின் தரத்தினை மேம்படுத்துமெனவும் முன்மதியுடைய மேற்பார்வையின் காத்திரமான தன்மையினை உயர்த்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வழிகாட்டல்கள் முக்கியமாக பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துகிறது.

- வெளிவாரிக் கணக்காய்வாளர்களுடனான காத்திரமான தொடர்புடல் மற்றும் வெளிவாரிக் கணக்காய்வு செயன்முறையின் உத்வேகம் மிக்க மேற்பார்வை என்பனவற்றினூடாகத் தரமான வங்கிக் கணக்காய்வினை ஊக்குவிப்பதில் சபையின் கணக்காய்வுக் குழுவின் வகிபாகத்தினை வலுப்படுத்துதல்.
- வெளிவாரி கணக்காய்வாளர் மற்றும் வங்கித்தொழில் மேற்பார்வையாளர்களிடையேயான பொதுவான ஈடுபாடுள்ள துறைகளையும் இரண்டும் எவ்வாறு காத்திரமான முறையில் இணைந்து செயற்படமுடியும் என்பது பற்றி பொதுவான துறைகளை எடுத்துக்காட்டுதல்.
- பன்னாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்க கணக்காய்வு நியமங்கள் மீதான எதிர்பார்ப்புக்கள் மற்றும் விதந்துரைப்புக்கள் வங்கிகளுக்கே உரித்தான இடர்நேர்வுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில் எவ்வாறு மாற்றியமைத்தல் வேண்டும் என்பதனை விபரித்தல்.

பிராந்தியத்தில் நடைமுறைப்படுத்தல்: 2014 ஓகத்தில் மலேசியா, நிதியியல் நிறுவனங்களினால் நியமிக்கப்படவிருக்கும் வெளிவாரி கணக்காய்வாளரொருவரின் தகைமைகளைக் குறிப்பிடும் கொள்கை ஆவணத்தினையம் நிதியியல் நிறுவனங்களினால் அவதானிக்கப்பட வேண்டிய கணக்காய்வில் ஈடுபடுதல், விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் அறிக்கையிடுகின்ற கட்டபாடுகள் என்பனவற்றின் நியதிகள் தொடர்பிலுள்ள வங்கியின் தேவைப்பாடுகளைக் குறிப்பிடுகின்ற கொள்கை ஆவணங்களை

வெளியிட்டது. இலங்கையில் மேலே குறிப்பிடப்பட்ட ஆவணத்தில் காட்டப்பட்டுள்ள குறிப்பிட்ட கோட்பாடுகள் உரிமம் பெற்ற வங்கிகளின் கம்பனி ஆளுகையின் மீதான வங்கித்தொழில் சட்டத்தில் பெருமளவிற்கு உள்ளடக்கப்பட்டுள்ளன.

### 5. கம்பனி ஆளுகை

2014 ஒத்தோபரில், வங்கி மேற்பார்வைகளுக்கான பாசல் குழு, வங்கிகளிலுள்ள கம்பனி ஆளுகை கோட்பாடுகள் மீதான வழிகாட்டல்கள் தொடர்பிலான ஆலோசனைப் பாத்திரங்களை வெளியிட்டன. வங்கித்தொழில் துறைக்கும் பொதுவாக பொருளாதாரத்தினதும் சரியான தொழிற்பாட்டிற்கு காத்திரமான கம்பனி ஆளுகை மிக இன்றியமையாததனவாகும். சிறந்த கம்பனி ஆளுகைக்கான அணுகுமுறைகளையும் இல்லாதவிடத்து, குழுவானது, வங்கிகளும் மேற்பார்வையாளர்களும் உத்வேகம் மிக்கதும் ஒளிவுமறைவற்றதுமான இடர்நேர்வு முகாமைத்துவத்தனை எய்துவதற்கும் தீர்மானங்களை எடுப்பதற்கும் அவ்வாறு தீர்மானங்களை எடுக்கும் பொழுது பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவும் வங்கித்தொழில் முறைமையின் பாதுகாப்பு மற்றும் ஆற்றல்வாய்ந்த தன்மையினைப் பேணுவதற்கும் ஏற்ற விதத்திலான கட்டமைப்பொன்றினை வழங்கும் விதத்தில் கோட்பாடுகளைத் திருத்தியிருக்கிறது. ஆலோசனைப் பத்திரம் முக்கியமாக பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தியிருக்கிறது.

- வியாபார அலகுகளினால் ஆற்றப்படும் இடர்நேர்வு முகாமைத்துவ வகிபாகம், இடர்நேர்வு முகாமைத்துவக் குழுக்கள் மற்றும் உள்ளகக் கணக்காய்வு மற்றும் கட்டுப்பாட்டுத் தொழிற்பாடுகள் (பாதுகாப்பின் மூன்று அடுக்குகள்) என்பனவற்றை உள்ளடக்குகின்ற இடர்நேர்வு ஆளுகை மீதான வழிகாட்டலை வலுப்படுத்துதல்.
- காத்திரமான இடர்நேர்வு முகாமைத்துவ முறைமைகளை நடைமுறைப்படுத்துவதனை மேற்பார்வை செய்வதில் பணிப்பாளர் சபையின் வகிபாகத்தினை விரிவாக்குவதற்கான வழிகாட்டல்.
- பணிப்பாளர்களின் இயலாற்றலை கட்டியெழுப்புதல் மற்றும் தனிப்பட்ட சபை உறுப்பினர்கள் தமது பணிகளுக்காக போதுமான நேரத்தினை ஒதுக்குவது மீதான கடப்பாடு என்பனவற்றை வலியுறுத்துதல்.
- சபை உறுப்பினர்களையும் மூத்த முகாமைத்துவத்தினையும் தெரிவு செய்தவற்றுக்கு வங்கிகளினால் பயன்படுத்தப்பட்ட செய்முறைகளை மதிப்பிடுவதற்கு வங்கி மேற்பார்வையாளர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குதல்.

கிளையினால் திரட்டப்பட்ட நிதியினைப் பயன்படுத்தி வழங்கப்படும் கடன் வசதிகளை நீக்குவதற்கு கடன் வசதியின் உச்சத்தொகை தொடர்பில் ஏற்கனவேயிருக்கும் பணிப்புரைகள் திருத்தப்பட்டன. மேலும், பாரிய கடன் வசதி சராசரி எல்லையைக் கணிக்கும்போது, அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட கடன் வசதிகளுக்கு மேலதிகமாக, நாணயச் சபையின் அனுமதியுடன் சகல வங்கிகளாலும் வழங்கப்பட்ட உச்ச வரம்பிற்கு அப்பாலான கடன் வசதிகளுக்கும் விலக்களிக்கப்பட்டன.

மேலும் மத்திய வங்கியானது நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் உடன்பாட்டுடன் நிதித்துறை ஒருங்கிணைப்பு செயற்பாட்டை வசதிப்படுத்துவதற்கு 2006ஆம் ஆண்டின் 10ம்

புதிய பன்னாட்டு ஒழுங்குமுறைப்படுத்தல் அபிவிருத்தியுடனும் உலகளாவிய நிதியியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து கம்பனி ஆளுகையினை சிறந்த நடைமுறைகளுடனும் இசைந்துசெல்லும் விதத்தில் தற்போதுள்ள பணிப்புரைகளை மீளாய்வு செய்வதற்காக 2014இல் வங்கித் தலைவரையும் முதன்மை நிறைவேற்றும் அலுவலர்களையும் உள்ளடக்கிய இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டன.

6. பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடல் தொடர்பிலான இடர்நேர்வுகளின் ஆற்றல்வாய்ந்த முகாமைத்துவம் வங்கி மேற்பார்வைகளுக்கான பாசல் குழு, பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடல் தொடர்பான இடர்நேர்வுகளை வங்கிகள் தமது பொதுவான இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பிற்குள் எவ்வாறு உள்ளடக்க வேண்டும் என்பது பற்றி விபரிக்கின்ற வழிகாட்டல்களை 2014 சனவரியில் விடுத்தது. இவ்வழிகாட்டல்கள் நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவினால் 2012இல் விடுக்கப்பட்ட பன்னாட்டு நியமங்களுடன் ஒத்துச்செல்வனவாகக் காணப்பட்டதுடன் அவற்றின் இலக்குகள் மற்றும் குறிக்கோள்களுக்கு துணைநிரப்பியாகவும் காணப்பட்டன.

பிராந்தியத்தில் நடைமுறைப்படுத்தல்: இந்தியாவில் “உங்கள் வாடிக்கையாளர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்ற வழிகாட்டல்கள்: பணம் தூயதாக்கலுக்கெதிரான நியமங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பன தொடர்பிலான நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவினால் செய்யப்பட்ட விதந்துரைப்புக்களின் பின்னணியில் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, வங்கிகள் “உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்” மற்றும் பணம் தூயதாக்கலுக்கெதிரான நடவடிக்கை என்பன மீது சபை ஒப்புதலளித்த கொள்கைக் கட்டமைப்பினை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டன. 2014 யூலையில் சிங்கப்பூர் நாணய அதிகாரசபையும் பணம் தூயதாக்கல்களைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒடுக்குதல் என்பன மீதான ஆலோசனைப் பத்திரங்களை வெளியிட்டது.

### உசாத்தனை:

The related documents published by Basel Committee on Banking Supervision.

இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் 2002ம் ஆண்டின் 14ம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டம் ஆகியவற்றில் அறிமுகமான மாற்றங்களுக்கு இணங்க வழிகாட்டல்களை வெளியிட்டது.

மேற்பார்வை கட்டமைப்புக்கு மேலதிகமாக இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித்திட்டமானது நிதிச் சேவைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு வலையமைப்பின் முக்கிய கூறாக இருக்கிறது. 2014 திசம்பர் 31ல் உள்ளவாறாக 34 வங்கிகள் மற்றும் 48 நிதி நிறுவனங்கள் உள்ளடங்கலாக 82 அங்கத்துவ நிறுவனங்களை இத்திட்டம் கொண்டுள்ளதுடன் அண்ணளவாக ரூ.18 பில்லியன்

பெறுமதியான சொத்துக்களையும் கொண்டுள்ளது. 2015 வரவு செலவுத்திட்டத்தில் வைப்புக் காப்புறுதி உள்ளடக்கத்தை ஐம்பது சதவீதத்தால் உயர்த்துவது என முன்மொழியப்பட்டதன் பிரகாரம், இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவி திட்டமானது 2015 சனவரி 1இல் அமுலுக்கு வரும்வகையில் ஒரு நிறுவனத்தில் ஒரு வைப்பாளருக்கான வைப்புக் காப்புறுதி உள்ளடக்கத்தை ரூ.200,000 இலிருந்து ரூ.300,000 வரை அதிகரித்தது.

கொள்கை முன்னெடுப்புகள் மற்றும் முன்மதியுடைய ஒழுங்குமுறை நடவடிக்கைகளானது சிறந்த மேற்பார்வை மற்றும் கண்காணிப்புக்கு உத்வேகம் மிக்க அடித்தளத்தை வழங்கி வங்கித்துறையின் அதிகரித்த மீளெழுச்சிக்குப் பங்களிப்பினை வழங்கியது. இதேபோல, பன்னாட்டு ஒழுங்குமுறைச் சூழல் மற்றும் இலங்கை பொருளாதாரத்தின் கேள்விகளுக்கு அமைவாக தற்போதைய ஒழுங்குமுறைப்படுத்தல் பொறிமுறையின் கொள்கை நடவடிக்கைத் திறனை எதிர்காலத்தில் மேலும் மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

**உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள்**

இலங்கையின் நிதியியல் முறைமையின் 7 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையானது 2014ஆம் ஆண்டிலும் நிதியியல் முறைமையில் முக்கிய பங்கினை வகித்தது. குறிப்பாக ஆண்டு ஆரம்பத்தில் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறையினரால் வழங்கப்பட்ட கடன் வசதிகளுக்கான கேள்வி குறைந்தமையால் துறையின் சொத்துக்களின் வளர்ச்சி மந்தமாக இருந்தது. எவ்வாறாயினும், கடன் வசதிகளுக்கான கேள்வி 2014இன் பின்னரைப் பகுதியில் அதிகரித்தது. கடன் வசதிகளுக்கான கேள்வியை அதிகரிப்பதற்கும் அதிகரிக்கும் செயற்படாக கடன்களை முகாமைப்படுத்தக்கூடிய நிலையில் பராமரிப்பதற்கும் குறைந்த வட்டி வீதங்கள் உதவின. ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஒன்றிணைப்படுத்தல்கள் மற்றும் கையேற்றல்கள் ஆகியவை, துறையின் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையை கட்டியழுப்புவதற்கும் ஆற்றல்வாய்ந்த தன்மையை அதிகரிப்பதற்கும் உதவின. மேலும், பொருளாதார நடவடிக்கைகளின் அபிவிருத்திக்கேற்ற விதத்தில் இடர்நேர்வுகளைத் தாங்கிக் கொள்வதற்கான ஆற்றலை உறுதிப்படுத்தும் பொருட்டு உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் இடர்நேர்வு முகாமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

**அட்டவணை 8.8 உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகை கம்பனிகளின் மாகாண ரீதியான கிளைப் பரம்பல்**

மாகாணம்	முடிவில் 2013	முடிவில் 2014 (அ)	ஆண்டு காலத்திலான அசைவுகள்
மேல்	344	369	25
தென்	119	125	6
சப்ரகமுவ	78	83	5
வட மேல்	112	118	6
மத்திய	118	128	10
ஊவா	51	60	9
வட மத்திய	75	86	11
கிழக்கு	87	88	1
வட	76	75	(1)
மொத்தம்	1,060	1,132	72

(அ) தற்காலிகமானது முலம்: இலங்கை மத்திய வங்கி

**வியாபார வளர்ச்சி**

வெளிப்பரம்பல்: 2014இன் இறுதியில் இத்துறையானது 48 உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளையும் 8 சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளையும் கொண்டிருந்தது. உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறையின் கிளை வலையமைப்பானது 2014இல் 72 இனால் அதிகரித்து 1,132 இற்கு விரிவடைந்தது. புதிய கிளைகளில் 47 மேல் மாகாணத்திற்கு வெளியே திறக்கப்பட்டிருந்தன.


**சொத்துக்களும் பொறுப்புக்களும்**

சொத்துக்கள்: உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறையின் மொத்தச் சொத்துத் தளமானது 2013ஆம் ஆண்டில் 20.3 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2014ம் ஆண்டு 18.9 சதவீதத்தினால் அதிகரித்து ரூ.853 பில்லியனாக வளர்ந்தது. சொத்துத் தளத்தின் விரிவாக்கத்திற்கான முக்கிய பங்களிப்புக் காரணிகளாக கடன் வசதிகள் பட்டியல் மற்றும் திரவச் சொத்துக்களின் வளர்ச்சி என்பன காணப்பட்டன. கடன்

**அட்டவணை 8.9 உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் உள்ளடக்கம்**

விடயம்	2013 (அ)		2014 (ஆ)		மாற்றம் (%)	
	ரூபில்	பங்கு (%)	ரூபில்	பங்கு (%)	2013	2014 (ஆ)
<b>சொத்துக்கள்</b>						
கடன் வசதிகள்	553.1	77.1	641.4	75.1	17.3	16.0
முதலீடுகள்	29.8	4.1	41.6	4.9	1.3	39.6
ஏனையவை	134.8	18.8	170.3	20.0	41.0	26.4
<b>பொறுப்புக்கள்</b>						
மொத்த வைப்புக்கள்	337.3	47.0	414.0	48.5	32.7	22.7
மொத்த பெறுகைகள்	192.3	26.8	217.1	25.4	9.3	12.9
மூலதன கூறுகள்	97.4	13.6	117.2	13.7	2.6	20.3
மொத்த நிதிகள்	627.0	87.4	748.3	87.7	19.4	19.3
ஏனையவை	90.6	12.6	105.0	12.3	26.5	15.9
மொத்த சொத்துக்கள்/ பொறுப்புக்கள்	717.6	100.0	853.3	100.0	20.3	18.9

(அ) திருத்தப்பட்டது முலம்: இலங்கை மத்திய வங்கி (ஆ) தற்காலிகமானது




வசதிகளின் வளர்ச்சியானது 2013இன் 17.3 சதவீதத்திலிருந்து 2014இல் 16.0 சதவீதத்திற்கு மெதுவடைந்ததுடன் கடன் வசதிகள் ₹.641 பில்லியனை எட்டியது. நிதிக் குத்தகைகள், வாடகைக் கொள்வனவுகள் மற்றும் பிணையிடப்பட்ட முற்பணங்கள் என்பன கடன் வசதி சொத்துப்பட்டியலில் பெரும் பங்கு வகித்ததுடன் இவை கடன் வசதி சொத்துப்பட்டியலில் முறையே 43 சதவீதம், 27 சதவீதம் மற்றும் 19 சதவீதத்திற்கு வகைகூறின. கடன் வசதி சாதனங்களிடையே பிணையிடப்பட்ட கடன்கள் மற்றும் நிதிக் குத்தகைகள் என்பன முறையே 46 சதவீதம் மற்றும் 11 சதவீதமான வளர்ச்சி வீதங்களைப் பதிவு செய்தன. உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் மொத்தச் சொத்துத் தளத்தில் தங்க அடகுபிடித்தல் தொழில் வெளிப்படுத்துகை 2013இன் 4.8 சதவீதத்திலிருந்து 2014இன் 3.5 சதவீதத்திற்கு (₹.22.6 பில்லியன்) குறைவடைந்தது. கொழும்பு பங்குச் சந்தையின் 2014இல் நிலவிய அதிகரித்த செயற்றிறனோடு ஒப்பிடுகையில் குறைந்த மட்டமாயினும் இத்துறையின் உரிமை மற்றும் கடன் முதலீடுகளை உள்ளடக்கிய முதலீட்டுப்பட்டியல் 2014 காலப்பகுதியில் 39.6 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்க

வளர்ச்சியைப் பதிவுசெய்து ₹.42 பில்லியனாகியது. ஏனைய சொத்துக்கள் பிரதானமாக திரவச்சொத்துக்கள், விற்பனைக்குள்ள பங்குகள் மற்றும் நிலையான சொத்துக்களை உள்ளடக்கியிருந்ததுடன், முக்கியமாக திறைசேரி உண்டியல்கள் வடிவில் பேணப்பட்ட திரவச் சொத்துக்களின் அதிகரிப்பினால் நிதானமான வளர்ச்சியைக் காட்டியன.

**பொறுப்புக்கள்:** துறையின் நிதியிடல் மூலங்களில் ஒன்றான வைப்புக்களின் பங்கு 2013இல் 47 சதவீதத்திலிருந்து 2014இல் 48.5 சதவீதமாக அதிகரிக்கையில், கடன் பெறுகைகளின் பங்கு 2013இன் 26.8 சதவீதத்திலிருந்து 2014இன் 25.4 சதவீதத்திற்கு குறைவடைந்தமையானது கடன்பாடுகளிலிருந்து குறைவான வட்டிச் செலவு வைப்புக்களைக் நோக்கி மாறுவதைக் குறிக்கிறது. வைப்புக்கள் 2013இன் 32.7 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2014 இறுதியில் 22.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து ₹.414 பில்லியனை எட்டியது. தற்போது நிலவும் குறைவான வட்டி வீதச் சூழலில் வங்கிகளை விட உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் அதிக வட்டியினை வழங்குவதே இதற்குக் காரணமாகும். கால வைப்புக்கள் முக்கிய வைப்புத் திரட்டாக காணப்பட்டதோடு மொத்த வைப்புத் தளத்தில் 96 சதவீதத்திற்கு வகை கூறியது. இத்துறையில் காணப்பட்ட மொத்தக் கடன்பாடுகள் 2013இல் பதிவு செய்யப்பட்ட 9.3 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2014இன் இறுதியில் 12.9 சதவீத அதிகரிப்பைக் காட்டி ₹.217 பில்லியனை அடைந்தது. துறையின் மூலதனமானது 2013இன் 2.6 சதவீதமான அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 2014இல் 20.3 சதவீதத்தால் ₹.117 பில்லியனாக அதிகரித்தமைக்கு துறையில் காணப்பட்ட இலாபத்தன்மையே பிரதான காரணமாகும்.

**இடர்நேர்வு முகாமைத்துவம்**

**கொடுகடன் இடர்நேர்வு:** செயற்படாக் கடன்வசதிகளின் மொத்தத் தொகை 2013இன் ₹.36.9 பில்லியனிலிருந்து 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் ₹.44.3 பில்லியனுக்கு 19.9



சதவீதத்தினால் அதிகரித்தது. 2012/2013 காலப்பகுதியில் காணப்பட்ட உயர்ந்தளவான கொடுகடன் வட்டி வீதங்கள் மற்றும் தங்கத்தின் விலைத் தளம்பல்களினால் பாதிக்கப்பட்ட அடகுத் தொழில் என்பன செயற்படாக் கடன்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்தன. எனினும், வெளிநின்ற மொத்தக் கடன் வசதிகள் தொடர்பாக செயற்படாக் கடன் வசதிகளுக்கான வெளிப்படுத்துகை 2013இன் 6.7 சதவீதத்திலிருந்து 2014 இறுதியில் 6.9 சதவீதத்திற்கு குறைந்தளவால் அதிகரித்தது. கொடுகடன் இழப்பிற்கான ஏற்பாடுகளைப் பொறுத்தவரையில், தேரிய செயற்படாக் கடன் வசதிகளின் விகிதம் 2013இன் 2.5 சதவீதத்திலிருந்து 2014 இறுதியில் 2.3 சதவீதத்திற்கு சற்று குறைவடைந்தது. செயற்படாக் கடன் வசதிகளுக்கான மொத்த ஏற்பாட்டு உள்ளடக்கம் முன்னைய ஆண்டின் 56.1 சதவீதத்திலிருந்து 2014இல் 58.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

சந்தை இடர்நேர்வு: தற்போதைய குறைந்து செல்லும் வட்டி வீத அமைப்பில், துறையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை மீள்விலையிடும் செயன்முறை நடைபெறுகிறது. குறைந்த விலையுடைய வைப்புக்களை ஏற்றுக்கொள்ளும் திறன் மூலம் முக்கியமாகப் பெறப்பட்ட இந்த மீள்பெறுமதி செய்யும் செயன்முறை, துறையின் தேரிய வட்டி வருமானத்திற்குச் சாதகமாகவுள்ளது. தேரிய வட்டி வருமானம் முன்னைய ஆண்டின் ரூ.44.1 பில்லியனிலிருந்து 2014 ஆண்டு காலப்பகுதியில் ரூ.62.2 பில்லியனாக 40.9 சதவீதத்தால் அதிகரித்தது. துறையின் மொத்தச் சொத்துக்கள் தொடர்பாக தேரிய வட்டி வருமானமான வட்டி எல்லை முன்னைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 6.6 சதவீதத்தோடு ஒப்பிடுகையில் 2014இல் 8.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. எவ்வாறாயினும், பங்குரிமை மூலதனச் சந்தை மற்றும் வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்களால் கருடனான குறைந்தளவு வெளிப்படுத்துகை காரணமாக, பங்குரிமை மூலதன விலைகள் மற்றும் செலாவணி வீதங்களின் தளம்பல்களினால் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளில் ஏற்படக்கூடிய இடர்நேர்வுகள், குறைந்த மட்டத்தில் காணப்பட்டன.

திரவத்தன்மை இடர்நேர்வு: உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையில் 2014 இறுதியில் திரவச் சொத்துக்களின் கிடைப்பனவானது, குறித்துரைக்கப்பட்ட குறைந்தபட்சத் தேவைப்பாடான ரூ.52.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில், ரூ.29.5 பில்லியனால் மிகையாகக் காணப்பட்டது. மொத்தச் சொத்துக்களுக்கான திரவச் சொத்துக்களின் விகிதம் 2013இல் காணப்பட்ட 8.0 சதவீதத்திலிருந்து 2014இல் 9.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு கொடுகடன் வளர்ச்சியில் ஏற்பட்ட மெதுவடைவும் துறையின் வைப்புக்களிலான உறுதியான வளர்ச்சியும் காரணமாக இருக்கின்றன. மேலதிக திரவச்

**உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் வருமானம் மற்றும் செலவுகளின் உள்ளடக்கம்**

விடயம்	தொகை (ரூ.பில்)		வளர்ச்சி	
	2013 (ஆ)	2014 (ஆ)	2013 (ஆ)	2014 (ஆ)
வட்டி வருமானம்	117.3	131.3	24.5	26.4
வட்டிச் செலவுகள்	73.2	69.2	20.7	39.3
தேரிய வட்டி வருமானம்	44.1	62.2	3.8	9.5
வட்டியல்லா வருமானம்	17.2	20.8	3.9	29.2
வட்டியல்லா செலவுகள்	39.3	48.2	9.3	30.8
ஊழியர் செலவுகள்	13.6	17.5	2.6	23.5
கடன் இழப்பு ஏற்பாடுகள் (தேரிய)	8.1	11.8	6.6	436.3
வரிக்கு முந்திய இலாபம்	13.8	23.0	(8.8)	(38.9)
வரி	6.1	9.2	(0.3)	(5.2)
வரிக்கு பிந்திய இலாபம்	7.7	13.9	(7.2)	(48.4)


(ஆ) திருத்தப்பட்டது மூலம்: இலங்கை மத்திய வங்கி (ஆ) தற்காலிகமானது

சொத்துக்கள் குறைந்தளவு வருமானத்தை உழைக்கத்தக்க திறைசேரி உண்டியல்களிலும் உரிமம் பெற்ற வங்கிகளின் வைப்புக்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. துறையின் திரவச் சொத்துக்கள் 2013இன் அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் ரூ.25 பில்லியனால் 2014இல் அதிகரித்தன.

**வளங்கள்**

இலாபத்தன்மை: தொழிற்பாட்டுச் செலவினம் மற்றும் ஒதுக்குத் தேவைப்பாடுகள் அதிகரித்த போதிலும் அதிகரித்த தேரிய வட்டி வருமானம் காரணமாக 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகளின் இலாபத்தன்மை அதிகரித்துள்ளது. இத்துறை 2013இல் பதிவு செய்த ரூ.7.7 பில்லியன் இலாபத்துடன் ஒப்பிடுகையில் 2014இல் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூ.13.9 பில்லியனைப் பதிவு செய்தது. கடன் இழப்பு ஏற்பாடுகள் 2013இன் ரூ.6.6 பில்லியனான அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2014இல் ரூ.3.7 பில்லியனால் அதிகரித்தன. துறையின் இலாபத்தன்மை குறிகாட்டிகளான சொத்துக்கள் மீதான வருவாயும் பங்குரிமை மூலதனத்தின்

**உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகளின் துறையின் இலாபக் குறிகாட்டிகள்**



**உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு அட்டவணை 8.11 வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் ஒழுங்குபடுத்தல் மூலதனத்தின் உள்ளடக்கம்**

விடயம்	தொகை (ரூபில்)		உள்ளடக்கம் (%)	
	2013 (அ)	2014 (ஆ)	2013 (அ)	2014 (ஆ)
அடுக்கு I : மைய மூலதனம்	76.1	83.4	100	100
வழங்கப்பட்ட மற்றும் செலுத்தப்பட்ட சாதாரண பங்குகள் / பொதுப்பங்குகள் (பணம்)	53.8	64.8	71	78
தீராத மற்றும் மீட்க முடியாத முன்னுரிமைப் பங்குகள்	1.8	0.1	2	0
பங்கு மேலதிகப் பெறுமதி	0.2	0.2	0	0
நியதி ஒதுக்கு நிதிகள்	8.1	10.8	11	13
பொது மற்றும் ஏனைய கட்டற்ற ஒதுக்குகள்	18.0	21.0	24	25
ஏனையவை	(5.7)	(13.5)	(8)	(16)
அடுக்கு II : துணை மூலதனம்	9.4	9.1	100	100
தகுதியுடைய மீள்மதிப்பீட்டு ஒதுக்குகள்	2.6	2.2	28	24
பொது ஏற்பாடுகள்	0.2	0.2	2	2
தகுதியுடைய ஒப்புதலளிக்கப்பட்ட கீழ்மட்ட தவணை படுகடன்	5.8	6.5	62	72
ஏனையவை	0.8	0.2	8	2
ஒழுங்குபடுத்தப்பட்ட சரிப்படுத்தல்கள்	(1.6)	(4.6)		
மொத்த ஒழுங்குபடுத்தப்பட்ட அடிப்படை மூலதனம்	83.7	87.9		

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

மீதான வருவாயும் 2013இல் முறையே 2.1 சதவீதம் மற்றும் 8.2 சதவீதத்திலிருந்து 2014இல் 3.0 சதவீதத்திற்கும் 13.1 சதவீதத்திற்கும் உயர்வடைந்தன.

**மூலதனம்:** 2013இல் 9.6 சதவீதத்தினால் அதிகரித்திருந்த மூலதன நிதியங்கள் 2014இல் 20.9 சதவீதத்தினால் ரூ.114 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு, உள்ளக ரீதியாக உருவாக்கப்பட்ட நிதியங்களான இலாபங்கள் முக்கிய காரணமாகும். துறையின் மூலதனப்போதுமை விகிதங்கள் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களில் ஏற்பட்ட வளர்ச்சியினால் குறைவடைந்த போதும் தேவைப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச மட்டங்களுக்கு மேலேயே காணப்பட்டன. மொத்த மூலதனப்போதுமை விகிதமானது இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் சதவீதமாக 2013 இறுதியில் 14.8 சதவீதத்திலிருந்து 2014 இறுதியில் 13.5 சதவீதத்திற்கு குறைவடைந்தது. மைய மூலதன விகிதமானது இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் சதவீதமாக 2013இன் 13.5 சதவீதத்திலிருந்து 2014இல் 13.0 சதவீதத்திற்கு குறைவடைந்தது. அதேபோன்று, மொத்த வைப்புக்களுக்கான உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளின் மூலதன நிதியங்களின் விகிதமும் கூட 2013 இறுதியின் 23.3 சதவீதத்திலிருந்து 2014இல் 22.9 சதவீதத்திற்கு சிறிதளவால் குறைவடைந்தது.

**அதிகாரமின்றி நிதி வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு எதிராக நடவடிக்கை:**

அதிகாரமின்றி நிதி வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்கள் மீதான புலனாய்வுகளை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம் தொடர்ந்து மேற்கொண்டுவரும் அதேவேளை,

நடைபெற்றுவரும் வழக்குகள் தொடர்பில் நீதிமன்றங்களுக்கு உதவிகளையும் வழங்கியது. 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிகாரமளிக்கப்படாத நிதி நிறுவனங்களில் முதலீடுவதுள்ள இடர்நேர்வுகள் தொடர்பாக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவுபெறாத நடைமுறை ரீதியிலான ஆய்வரங்குகள்/ செயலமர்வுகள் நடாத்தப்பட்டன. மேலும், பொதுமக்கள் விழிப்புணர்வு மும்மொழிகளிலும் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிவிப்புகள், துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் வானொலி விளம்பரங்கள் போன்றவற்றினூடாக மேற்கொள்ளப்பட்டது.

**மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் அபிவிருத்திகள்:**

பிரதானமான மேற்பார்வைப் பொறிமுறையாக உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் தலத்திலான மற்றும் உடனடியான பரீட்சிப்புக்கள் இடர்நேர்வை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையுடன் நடத்தப்பட்டதுடன், பரீட்சிப்புக்களில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விதந்துரைப்புக்களை குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துமாறு தொடர்பான கம்பனிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தன. மேலும், தொடர்ச்சியான தலத்திற்கு வெளியேயான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, இடர்நேர்வுகளை அடையாளம் கண்டு அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளை உரிய காலத்தில் மேற்கொள்வதற்காகவுள்ள உள்ளக இடர்நேர்வுத் தரமிடல் மாதிரிகள் மற்றும் நேரகாலத்துடன் எச்சரிக்கைப்படுத்தும் முறைமை என்பன நடைமுறைப்படுத்தப்பட்டன.

உள்நாட்டு வெளிநாட்டு அதிர்வுகளுக்கு அதிகளவில் தாக்குப்பிடிக்கும் தன்மையுடன் கூடிய சிறிய எண்ணிக்கையிலான பாரிய நிதியியல் நிறுவனங்களைக் கொண்டதும் மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் கட்டமைப்புடன் முற்று முழுதாக இசைவுடையதுமான ஒரு நிதியியல் துறையை உருவாக்குவதனை இலக்காகக் கொண்டு மத்திய வங்கி 2014ஆம் ஆண்டில் நிதியியல் துறை ஒருங்கிணைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை வடிவமைத்து நடைமுறைப்படுத்தியது. இந் நோக்கத்திற்காக வங்கி மேற்பார்வைத் திணைக்களம் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்டு நிதியியல் துறை ஒருங்கிணைப்பு அலகு நிறுவப்பட்டது. அனைத்து வங்கிகள், உரிமம் பெற்ற நிதியியல் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் ஆகியவற்றுடன் அவை தொடர்பிலான ஒருங்கிணைப்புத் திட்டங்களின் சுமுகமான முன்னேற்றத்தினை வசதிப்படுத்துவதற்காக தனித்தனியான

கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. உரிமம் பெற்ற நிதியியல் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் ஆகியவற்றினுடைய வியாபார மதிப்பீடு மற்றும் நெருங்கிய கண்ணோட்டம் ஆகியவற்றைக் கொண்டு நடத்தவும் தொடர்புடைய தகவல் உடன்படிக்கைகளைத் தயாரிப்பதற்குமாக மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வெளிவாரிக் கணக்காய்வாளர்களின் குழு நியமிக்கப்பட்டது. மேலும், கம்பனிகளின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றத்தினை விரைவுபடுத்தி வசதிப்படுத்துவதற்காக இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் கம்பனிப் பதிவாளர் ஆகிய தரப்புக்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. பொதுமக்களையும் ஒருங்கிணைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய அனைத்து ஆர்வலர்களையும் இற்றைப்படுத்துவதற்கு 2014 சனவரி தொடக்கம் ஒவ்வொரு மாத முடிவிலும் பத்திரிகை வெளியீடுகள் வெளியிடப்பட்டன. நிதியியல் துறை ஒருங்கிணைப்பு மீதான வரவு செலவுத்திட்ட முன்மொழிவினை நிறைவு செய்யும் முகமாக 2014ஆம் ஆண்டில் 8ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டம் மற்றும் 2014ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தப்பட்ட) சட்டம் ஆகியன சட்டமாக்கப்பட்டன. இம்முயற்சியின் பலனாக, 10 உரிமம் பெற்ற நிதியியல் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் ஆகியவை தங்களது ஒருங்கிணைப்புத் திட்டத்தை பூர்த்தியாக்கியதுடன் 22 உரிமம் பெற்ற நிதியியல் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் ஆகியவை இணைக்கப்பட்ட ஒருங்கிணைப்பு திட்டங்களில் முன்னேறிக் கொண்டு இருக்கின்றன.

ஆண்டு காலப்பகுதியில், பணிப்பாளர் சபைகள், சிரேஷ்ட முகாமைத்துவம், முகாமைப்படுத்தும் முகவர்கள் மற்றும் வாய்ப்புடைய முதலீட்டாளர்கள் ஆகிய தரப்பினருடன் நடாத்தப்பட்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் ஊடாக பலவீனமான கம்பனிகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டன. மீள்கட்டமைக்கப்பட்ட ஒரு உரிமம் பெற்ற நிதியியல் கம்பனிக்கு, இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித்திட்டம் என்பவற்றின் கீழ் மத்திய வங்கியானது ரூ.6 பில்லியன் நிதி உதவியினை வழங்கியதுடன் அதனுடைய பணிப்பாளர் சபையினை மறுசீரமைப்பும் செய்தது. மேலும், பிறிதொரு பலவீனமான உரிமம் பெற்ற நிதியியல் கம்பனியானது அதனுடைய தாய்க் கம்பனியால் மூலதனமிடப்பட்டதுடன் அதன் தொடர்ச்சியாக பணிப்பாளர் சபை மறுசீரமைக்கப்பட்டது.

மேலும், 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் மத்திய வங்கி பல கொள்கை வழிமுறைகளையும் ஒழுங்குமுறைப்படுத்தல்களையும் அறிமுகப்படுத்தியது. உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளினால்

வழங்கப்படுகின்ற நிலையான வைப்பு, பரிமாற்ற முடியாத சான்றிதழ் மற்றும் கடன் பத்திரங்கள் என்பவற்றின் வட்டி வீதம் மீதான உச்ச வரம்பு மீளமைக்கப்பட்டது. மேலும், உரிமம் பெற்ற நிதிக் கம்பனியொன்றினால் செலுத்தப்பட வேண்டிய ஆண்டு உரிமக் கட்டணமும் மீளமைக்கப்பட்ட அதேவேளை முதலீட்டு நிதிக் கணக்கை வைத்துக் கொள்வதற்கான தேவைப்பாடு 1ஆம் திகதி ஒத்தோபர் 2014 இலிருந்து மீளப்பெறப்பட்டது.

### அரசு பிணையங்களிலுள்ள முதலிலை வணிகர்கள்

முதலாந்தர மற்றும் இரண்டாந்தரச் சந்தைகளின் செயற்பாடுகள் மற்றும் முதலிலை வணிகர்களின் தொழிற்பாட்டு விளைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க வெற்றிகரமான ஆண்டாக அமைந்திருந்தது. பணவீக்கத்தின் மெதுவடைவின் விளைவாகவும் முன்மதியுடைய முகாமைத்துவத்தின் காரணமாகவும் 2014ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் முதலாந்தர மற்றும் இரண்டாந்தரச் சந்தையின் விளைவு வளையியிலுள்ள கீழ்நோக்கிய பெயர்வு 2014 இனுடைய முதல் மூன்று காலாண்டுகளின் போதும் அதிகரிக்கப்பட்ட கட்டத்தைத் தொடர்ந்தது. அதன் விளைவாக, மீளாய்வுக்குரிய ஆண்டில் நீண்டகால திறைசேரி முறிகளின் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்களின் பெறுமதி மற்றும் அளவு கணிசமாக அதிகரித்தது. முதலிலை வணிகர்கள் விளைத்திறனானதும் காத்திரமானதுமான முறையில் அரசு பிணையங்களுக்கான சந்தையாக்கத்தினை மேற்கொள்வதற்குத் தேவையான சந்தர்ப்பங்களை மேற்குறிப்பிடப்பட்ட சாதகமான பேரண்ட பொருளாதார அபிவிருத்திகள் வழங்கியுள்ளது. இதன்படி, 2014இல், ஈடுபடுத்தப்பட்ட மூலதனங்களையும் சொத்துக்களினுடைய விளைத்திறனையும் மேம்படுத்தும் பொழுது முதலிலை வணிகர்கள் அவர்களுடைய வியாபாரப் பட்டியல்களை விரைவான முறையில் மாற்றியமைக்கக் கூடியதாக இருந்தது. இந்த ஊக்கப்படுத்தப்படுகின்ற சந்தை செயற்பாடுகளில், முதலிலை வணிகர்கள், அவர்களின் பிணையங்களின் ஒரு பகுதியை முதிர்ச்சியடையும் வரை வைத்திருக்கின்ற முதலீட்டுப்பட்டியலிலும் அதே போல நிதியை உருவாக்கும் வியாபார செயற்பாடுகளிலும் ஈடுபடுத்தினர். இதன்படி, முதலிலை வணிகர்கள் துறை, 2014இல் முழு அளவிலான அரசாங்க பிணையங்களின் பட்டியலை குறைத்த அதேவேளை கணிசமான உயர்ந்த இலாபத்தை பதிவு செய்திருக்கிறது. தனிப்பட்ட முதலிலை வணிகர்களுக்கிடையிலான போட்டியை அதிகரித்தல் மற்றும் அரசாங்க பிணையங்களுக்கான முதலிலை ஏலத்தினுடைய மொத்த உதவுத்தொகையை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுக்காக தனித்த முதலிலை வணிகர்களால் வேண்டப்படுகின்ற குறித்துரைக்கப்பட்ட மூலதனத்தை



**சிறப்புக்குறிப்பு 8** | இலங்கையில் நிதியியல் உள்ளடங்கத்துக்கான உபாயத்தை விருத்தி செய்தல்

**1. அறிமுகம்**

நிதி நிறுவனங்கள் மற்றும் நிதிச் சந்தைகளை விருத்தி செய்தல் மற்றும் நிதியைப் பெறுவதற்கான முன்னேற்றகரமான வாய்ப்பு என்பன பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டில் வலுவான தாக்கத்தைக் கொண்டிருப்பதை அதிகரித்துவரும் சான்று எடுத்துக்காட்டுகிறது. அனைத்தையுமுள்ளடக்கிய நிதியியல் முறைமையானது வறுமையைக் குறைத்தல், சுபீட்சம் பகிரப்படுவதை அதிகரித்தல் மற்றும் அனைத்தையுமுள்ளடக்கிய மற்றும் நிகழ்த்து நிலைத்திருக்கும் அபிவிருத்தியை இயலச் செய்யும். தத்துவ ரீதியான மற்றும் அனுபவ ரீதியிலான ஆராய்ச்சி பொருளாதார வளர்ச்சியில் நிதியின் பங்கு அதிகரித்துச் செல்லும் சான்றை கண்டறிந்துள்ளது. லெவின் (2005) இன்படி, நன்கு தொழிற்படும் நிதி முறைமையானது கைத்தொழில்கள் மற்றும் நிறுவனங்களால் எதிர்கொள்ளப்படும் நிதித் தடைகளை நீக்குவதுடன் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நிதியைப் பெறும் வசதியையும் மேம்படுத்தும். வளர்ச்சிக்கான நிதியின் முக்கியத்துவத்தை அறிந்ததன் மூலம் பல நாடுகள் அவற்றின் நிதி நிறுவனங்கள் அது போல் சந்தைகளை அபிவிருத்தி செய்வதற்கு ஆக்கபூர்வமான உபாயங்களைப் பின்பற்றி குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பிரிவினரை உள்ளடக்கிய குடித்தொகையின் பெரும்பாலான பிரிவினருக்கு நிதிப் பணிகள் மற்றும் சாதனங்களைப் பெறுவதை மேம்படுத்துகிறது.

அனைத்தையுமுள்ளடக்கிய நிதியியல் உள்ளடக்கம் என்பது குறிப்பாக முறைசார் நிதிப் பணிகளை குறைந்தளவில் பெறும் குழுவினர் அல்லது இப்பணிகளைப் பெறுவதில் இருந்து தவிர்க்கப்பட்டோரை உள்ளடக்கிய பொதுவாக சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரால் தாங்கக்கூடிய செலவில் பொருத்தமான நிதிச் சாதனங்கள் மற்றும் பணிகளைப் பெறும் வசதி என பரந்தளவில் வரைவிலக்கணம் செய்யப்படுகிறது. நிதியியல் உள்ளடக்கம் முறைசார் நிதிப் பணிகளை தற்போது கொண்டுவராதவர்களுக்கு இவற்றைப் பெறுவதற்கான வசதியை அதிகரித்தல், ஆகக் குறைந்த வசதியைக் கொண்டோருக்கு நிதிப் பணிகளை விரிவுபடுத்தல், நிதியியல் அறிவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை அதிகரிப்பதை ரோகமாகக் கொண்டுள்ளதால் நிதிச் சாதனங்களைப் பெறுவோர் தெரியப்பட்ட விருப்பத்தேர்வை மேற்கொள்ளலாம்.

நிதியியல் உள்ளடக்கம், முறைசார் நிதி முறைமையில் குடித்தொகையின் வெவ்வேறு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் அதிகரித்த பங்கேற்பை வசதிப்படுத்துகிறது. பெரும் எண்ணிக்கையான பொருளாதார முகவர்கள் அவர்களின் நிதி சம்பந்தமான தீர்மானங்களை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நடவடிக்கைகளிலிருந்தும் சுயாதீனமாக மேற்கொள்வதால் அளவுக்கதிகமான முறைசாராத துறையினரின் பிரச்சன்மை நாணயக் கொள்கையின் பரிமாற்றல் செயல்முறையைப் பாதிக்கும். எனினும், அதிகரித்த நிதியியல் உள்ளடக்கத்தின் மூலம் முறைசாரா நிதியியல் துறையில் குடும்ப அலகுகள் மற்றும் சிறு வியாபாரத்தின் பங்கு அதிகரிப்பதால் நாணயக் கொள்கையின் பரிமாற்றல் செயல்முறையும் நாணயக் கொள்கையின் பயனுறுதியும் மேம்படுத்தப்படுகின்றன.

**2. இலங்கையில் நிதியியல் உள்ளடக்கம்**

நிதியியல் உள்ளடக்கத்தின் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின் அடிப்படையில், இலங்கை சிறப்பாக செயலாற்றியுள்ளது. வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை மற்றும்

**அட்டவணை சி.கு 8.1 நிதி நிறுவனங்களை அடைதல்**

	2005	2010	2013
வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை <sup>1</sup>	3,685	4,911	5,522
வங்கித்தொழில் அடர்த்தி (100,000 ஆட்களுக்குக் கிளைகளின் எண்ணிக்கை)	18.8	23.8	27.0
தன்னியக்கக் கூற்றுப் பொறிகளின் எண்ணிக்கை	918	2,222	3,122
100,000 ஆட்களுக்கான தன்னியக்கக் கூற்றுப் பொறிகளின் எண்ணிக்கை	4.7	10.8	15.2
விற்பனைப் பொறிகள் நிலையத்தில் இலத்திரனியல் நிதியு மாற்றல் வசதிகளின் மொத்த எண்ணிக்கை	7,013	27,588	27,955
கடன் அட்டைகளின் மொத்த எண்ணிக்கை	628,989	769,182	951,625
100,000 ஆட்களுக்கான கடன் அட்டைகள்	3,202	3,724	4,646

மூலம்: இலங்கை மத்திய வங்கி  
1 உரிமம் பெற்ற வந்தக வங்கிக் கிளைகள், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் மாவட்ட கூட்டு வங்கியை உள்ளடக்குவதுடன் மாணவர் சேமிப்புப் பிரிவுகளை உள்ளடக்கவில்லை

வங்கித்தொழில் அடர்த்தி உறுதியாக அதிகரித்ததுடன் செல்லிடத் தொலைபேசி மற்றும் இணைய வங்கித்தொழிலில் கணிசமான அதிகரிப்புக் காணப்படுகிறது (பார்க்க அட்டவணை சி.கு.8.1).


எனினும், மொ.உ.உ.உற்பத்தியின் சதவீதமாக பணநிரம்பல் போன்ற நிதியியல் ஆறு குறிகாட்டிகள், மொ.உ.உ.உற்பத்திக்கான நிதியியல் துறையின் பங்களிப்பு, மொ.உ.உ.உற்பத்தியின் விகிதமாக தனியார் துறைக் கொடுகடன் என்பன தொடர்பில் இலங்கை மற்றைய தோற்றம்பெற்றுவரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை தாழ்ந்த மட்ட நிதியியல் ஆறுத்தினையே கொண்டிருக்கிறது (பார்க்க அட்டவணை சி.கு. 8.2) மொ.உ.உ.உற்பத்திக்கான இலங்கையின் விரிந்த பண நிரம்பல் விகிதம் ஏறத்தாழ 40 சதவீதமாக இருந்தது. இது இந்தோனேசியா (40 சதவீதம்) மற்றும் பிலிப்பைன்ஸ் (59 சதவீதம்) என்பனவற்றின் மட்டத்துடன் ஒத்ததாகக் காணப்பட்டதெனினும் சிங்கப்பூர் (138 சதவீதம்), மலேசியா (142 சதவீதம்), தாய்லாந்து (125 சதவீதம்) மற்றும் தென் கொரியா (144 சதவீதம்) என்பனவற்றினையிட குறிப்பிடத்தக்களவிற்குக் குறைவாக இருந்தது. இதேபோன்றதொரு போக்கினை மொ.உ.உ.உற்பத்திக்கான தனியார் துறைக்கான கொடுகடனிலும் அவதானிக்க முடிந்தது. பங்குச் சந்தை மூலதனமயமாக்கல் மற்றும் வெளிநின்ற படுகடன் இருப்பு மற்றும் மொ.உ.உ.உற்பத்தியின்

**அட்டவணை சி.கு 8.2 தெரிவு செய்யப்பட்ட நிதியியல் ஆறுக் குறிகாட்டிகள்**


	2005	2010	2013
<b>ஆழம் - நிதியியல் நிறுவனங்கள்</b>			
விரிந்த பணம் (மொ.உ.உ. இன் சதவீதமாக)	32.2	37.3	39.4
மொத்த நிதியியல் துறைச் சொத்துக்கள் (மொ.உ.உ. இன் சதவீதமாக)	129.0	119.4	118.9
வந்தக வங்கிகளால் வழங்கப்பட்ட தனியார் துறைக்கடன்கள் (மொ.உ.உ. இன் சதவீதமாக)	29.0	26.6	29.2
<b>ஆழம் - நிதியியல் சந்தைகள்</b>			
பங்குச் சந்தை மூலதனவாக்கம் (மொ.உ.உ. இன் சதவீதமாக)	7.1	39.4	28.4
வெளிநின்ற உள்நாட்டுத் தனியார் துறைப் பிணைகள் (மொ.உ.உ. இன் சதவீதமாக)	பெ.	1.5	0.9
வெளிநின்ற அரசு கடன் பிணைகள் (மொ.உ.உ. இன் சதவீதமாக)	27.0	42.8	41.8
<b>காப்புறுதிப் பரம்பலும் அடர்த்தியும்</b>			
காப்புறுதிப் பரம்பல் (மொ.உ.உ. இன் சதவீதமாக)	1.59	1.22	1.15
காப்புறுதி அடர்த்தி (மொ.உ.உ. இன் சதவீதமாக)	17.9	29.7	36.3

மூலங்கள்: இலங்கை மத்திய வங்கி  
தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம்  
கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை  
1. காப்புறுதிப் பரம்பல் என்பது மொ.உ.உ. இன் சதவீதமான மொத்தக் காப்புறுதித் கட்டுப்பணம்  
2. காப்புறுதி அடர்த்தி என்பது மொத்த சனத்தொகைக்கான காப்புறுதித் கட்டுப்பண விகிதம்

**வரைபடம் சி.கு 8.1** முறைசார் நிறுவனங்களில் வயது வந்தோருக்கான கணக்குகள் - ஒட்டுமொத்தம் (%)



**வரைபடம் சி.கு 8.2** கடன்களால் பெறப்பட்ட மூலகங்கள் (%)



சதவீதமாக கம்பனிப் படுகடன் பிணையங்கள் போன்ற அளவுமுறைகள் மூலதனச் சந்தையில் மேலும் அபிவிருத்திகள் தேவைப்படுவதை எடுத்துக்காட்டின. காப்புறுதி நடவடிக்கையின் மட்டத்தினை அளவிடுகின்ற காப்புறுதி நுழைவு இலங்கையில் 1.2 சதவீதமாக மாத்திரமே காணப்படுகிறது. இது இலங்கைப் பொருளாதாரத்தின் பருமனுடன் பார்க்கையில் ஒப்பீட்டு ரீதியில் குறைவாகக் காணப்பட்டதுடன் ஆசியாவிற்கான சராசரியுடன் ஒப்பிடுகையில் 5.2 சதவீதமாகவும் உலகினைப் பொறுத்தவரை 6.1 சதவீதமாகவும் காணப்படுகின்றது. மேலும், மொத்தக் குடித்தொகைக்கான காப்புறுதிக் கட்டுப்பணத்தின் விகிதமாக விளங்கும் காப்புறுதிப் பரம்பல் ஆசியாவிற்கான சராசரியாக ஐ.அ.டொலர் 295 மற்றும் உலக சராசரியாக ஐ.அ.டொலர் 645 உடனும் ஒப்பிடுகையில் இலங்கையில் ஐ.அ.டொலர் 36 ஆகக் காணப்பட்டது.

உலகளாவிய நிதியியல் உள்ளடக்கத்தின் (உலக பின்னெக்ஸ்)<sup>1</sup> படி, இலங்கை குறைந்த நடுத்தர வருமானமுடைய நாடாக வகைப்படுத்தப்பட்டதற்கு மத்தியிலும் தெற்காசியாவுக்கான சராசரி (33 சதவீதம்) மற்றும் குறைந்த நடுத்தர வருமான நாடுகளின் சராசரி (28 சதவீதம்) உடன் ஒப்பிடுகையில் இலங்கை சார்பு ரீதியில் உயர் அளவிலான நுழைவு வீதத்தைக் (69 சதவீதம்) கொண்டுள்ளது (வரைபடம் சி.கு.8.1). வீட்டலகுகளின் கடன்களின்<sup>2</sup> அடிப்படையில் தகவல்களைப் பெற்றுக்கொண்ட தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட வீட்டலகுகளின் வருமானம் மற்றும் செலவின அளவீடு 2009/10 இன் அடிப்படையில் அளவீடு செய்யப்பட்ட வீட்டலகுகளில் 62 சதவீதத்தினர் குறைந்தபட்சம் ஒரு கடனையாவது பெற்றுக்கொண்ட வேளையில் கடன்களில் 54 சதவீதமானவை வங்கிகளிலிருந்தும் நிதி மற்றும் குத்தகைக் கம்பனிகளிலிருந்தும் பெறப்பட்டிருந்தன (பார்க்க வரைபடம் சி.கு. 2).

**3. நிதியியல் உள்ளடக்கத்தினை முன்னேற்றுவதற்கான கொள்கைகள் மற்றும் உபாயங்கள்**

கிராமப் பகுதிகளுக்கு வங்கித்தொழில் பணிகளின் நுழைவு மக்களிடையே வங்கித்தொழில் பழக்கங்களை மேம்படுத்த உதவியது. தொழில்நுட்பப் பக்கத்திலான அபிவிருத்திகளும்

- 1 முறைசார் நிதி நிறுவனங்களை மட்டும் உள்ளடக்கி உலக வங்கியால் நடத்தப்பட்ட அளவீட்டை அடிப்படையாகக் கொண்டது.
- 2 வீட்டலகுகளின் கடன்கள் தொடர்பில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகள் போன்ற முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்குவோர் சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற முறைசாரா ஒழுங்குகள் தொடர்பானவையாக இருந்தன.

நாட்டில் நிதிப் பணிகளின் கிடைப்பனைவ விரிவடைய உதவின. தன்னியக்கக் கூற்றுப் பொறி அட்டைகளின் அறிமுகம், இணைய வங்கித்தொழில், செல்லிடத் தொலைபேசியை அடிப்படையாகக் கொண்ட வங்கித்தொழில் போன்ற இலத்திரனியல் வங்கித்தொழில் முறைமைகள் பின்பற்றப்பட்டமை வங்கித்தொழில் செயற்பாடுகள் மேலும் விரிவடைவதற்கு உதவின. தகவல் தொழில்நுட்பத்திலான முன்னேற்றங்கள் மற்றும் நாடு முழுவதிலுமான கொடுப்பனவு முறைமைகள் வங்கித்தொழில் பணிகள் தொடர்பான கொடுப்பனவுகள் மற்றும் கட்டணங்களைக் குறைத்ததுடன் முறைசார் வங்கித்தொழில் வழிமுறைகளுடாக வெளிநாட்டு பணவனுப்பல்களின் பெறுகையை அதிகரிப்பதற்கு உதவின. மிக அண்மைக் காலத்தில், செல்லிடத் தொலைபேசிகளுடாக முகவர் வங்கித்தொழிலை நடைமுறைப்படுத்துவதற்கு வர்த்தக வங்கிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. நாட்டில் செல்லிடத் தொலைபேசியின் பரந்தளவிலான உள்ளடக்கம் பரப்பெல்லை, கொடுப்பனவு அட்டைகள் மற்றும் செல்லிடத் தொலைபேசியை அடிப்படையாகக் கொண்ட கொடுப்பனவு பொறிமுறைகள் போன்ற இலத்திரனியல் சில்லறைக் கொடுப்பனவு முறைகளின் பயன்பாட்டினூடாக நாட்டின் பின்தங்கிய பகுதிகள் நிதியியல் பணிகளைப் பெறுவதை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. பின்பற்றப்பட்ட நிறுவன ரீதியிலான மற்றும் சட்ட ரீதியிலான சீர்திருத்தங்களும் நாட்டில் நிதிப் பணிகளின் விரிவாக்கத்துக்கு குறிப்பிடத்தக்களவில் பங்களிப்புச் செய்தன. மேலும், நிதியியல் உள்ளடக்கத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக விழிப்புட்டல் பற்றாக்குறையை இணங்கண்டதன் மூலம் மத்திய வங்கி பாடசாலைச் சிறுவர்களிலிருந்து வேளாண்மையாளர்கள், பெண்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சுயதொழில்புரியும் ஆட்கள் வரையிலான பல்வேறான தொகுதியினருக்கு நிதிப் பணிகள் தொடர்பான தகவலைப் பரப்புவதற்கு பல்வேறு நிதி அறிவுசார் நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

நிதியியல் உள்ளடக்கத்தின் மட்டத்தை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்ட வேளையில் நாட்டில் நிதியியல் உள்ளடக்கத்தை மேலும் முன்னேற்றுவதற்கு சில உபாயங்கள் மற்றும் கொள்கைகள் தேவைப்படுகின்றன.

1. நிதியியல் உள்ளடக்கத்துக்கான முறைசார் உபாயத்தை விருத்தி செய்தல்: நாட்டை அடுத்த தசாப்தத்திற்குக் கொண்டு செல்வதற்கு நிதியியல் உள்ளடக்கத்துக்கான முறைசார் உபாயத்தை விருத்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது.



நிதியியல்துறை செயலாற்றும் முறைமை உறுதித்தன்மையும்

நிதியியல் உள்ளடக்கத்திற்கான உபாயம், சாதனங்கள் மற்றும் வழங்கல் பொறிமுறைகளை சிறப்பாக வழங்கும்பதற்கு கொள்கை வகுப்போர் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உதவக்கூடிய நிதியியல் உள்ளடக்கத்தின் முக்கிய குறிகாட்டிகளின் நியதிகளில் அடிமட்டத்தை அல்லது ஆரம்ப இடத்தை நன்றாக விளக்கிக் கொண்டு அபிவிருத்தியடைந்துவரும் அளவீடுகளையும் உள்ளடக்க வேண்டும். இவ்வாறுபடுத்தின் நடைமுறைப்படுத்தலை ஒருங்கிணைப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தேசிய மட்டத்திலான செயலணியை நிறுவ வேண்டிய தேவை காணப்படுகிறது. உபாயத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கான பொறிமுறை மற்றும் நிதியியல் உள்ளடக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்ட இலக்குகளின் சாதனையும் நிறுவப்பட வேண்டும்.

2. கொடுகடன் உத்தரவாதக் கூட்டுத்தாபனத்தை நிறுவுதல்: பொருளாதாரத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் வகிக்கும் முக்கிய பங்கைப் பரிசீலனையில் கொண்டு முறைசார் நிதி நிறுவனங்களிலிருந்து கொடுகடனைப் பெறுவதற்குப் போதியளவு பிணையைக் கொண்டுவராத சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளால் எதிர்கொள்ளப்படும் நிதித் தடைகளைக் குறைப்பதற்கு கொடுகடன் உத்தரவாதக் கூட்டுத்தாபனத்தை நிறுவலாம். பாசல் ஒழுங்குவிற்களின்படி, சிறிய மற்றும் நடுத்தர முயற்சிகளுக்கு கடன் வழங்கலுக்கான இடர்நேர்வு நிறை 75 சதவீதமாகும். எனினும், இக்கடன்கள் கொடுகடன் உத்தரவாதத்துடன் வழங்கப்பட்டால் குறித்துரைக்கப்பட்ட இடர்நேர்வு நிறை குறைவாக விளங்கி இத்துறைக்கு கடன் வழங்குவதற்கு வங்கிகளுக்கான ஊக்குவிப்பை வழங்குகிறது.

3. பொருத்தமான சாதனங்களை விருத்தி செய்தல்: வறிய மக்களின் தேவைகளுக்குப் பொருத்தத்தக்க சாதனங்களை விருத்தி செய்வதற்கு நிதி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இச்சாதனங்கள் சேமிப்புச் சாதனங்களாகவோ, கடன்பெறும் சாதனங்களாகவோ அல்லது காப்புறுதிச் சாதனங்களாகவோ இருப்பினும் இவை இலகுவில் பெறக்கூடியதாகவும் குறைந்த செலவில் கிடைக்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

4. ஒழுங்குமுறைப்படுத்தல் சூழலை பலப்படுத்தல்: அண்மைய உலகளாவிய நிதி நெருக்கடியிலிருந்து கற்றுக்கொண்ட முக்கிய விடயங்களில் ஒன்று யாதெனில், குறைந்த வருமானம் மற்றும் சேமிப்பைக் கொண்ட மக்கள் இடர்நேர்வைத் தணிப்பதற்கான குறைந்த ஆற்றலைக் கொண்டுள்ளமையால் நிதியியல் உறுதிப்பாடற்றதன்மை வறிய மக்கள் மீது உரிய விகிதத்தில் அமையாத விளைவைக் கொண்டுள்ளது. எனவே, குறைந்த மட்ட வருமானத்தைக் கொண்ட நாடுகள் உலக நிதி முறைமையுடன் அவற்றின் ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் அதேவேளை, இவை இவற்றின் உள்நாட்டு நிதித் துறைகளை ஆழமாக்குவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் நாடிய போதிலும் நிதியியல் உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதற்கு விசேட கவனத்தைச் செலுத்த வேண்டும். நுண்பாக மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு பணி வழங்கும் நுண்பாக நிதித் துறையில், சில நிறுவனங்கள் வெவ்வேறு சட்டங்களின் கீழ் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் அதேவேளை பல எண்ணிக்கையான நுண்பாக நிதி நிறுவனங்கள் தொடர்ந்தும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்புக்கு வெளியே காணப்படுகின்றன. எனினும், இத்துறையிலான வளர்ச்சி மேலதிக மூலதனமின்றி சாத்தியப்படாது என்பதன் முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குவோர் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிதியங்களை வழங்குவதில் கூடியளவு செளரியமாக இருப்பார்கள், நிதியியல் முறைமையில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் முறைசார் நிதித் துறையில் கூடிய பங்கேற்பை ஊக்கப்படுத்துவதற்கும் சேமிப்பாளர்கள் மற்றும் கடன்பெறுநர்களுக்குப் போதிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது

மிகவும் முக்கியமானதென்பதால் நுண்பாக நிதித் துறைக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பை நிறுவுவதை விரைவுபடுத்த வேண்டும்.

5. நுண்பாக நிதி கடன்பெறுநர்களின் தரவுத்தளத்தை விருத்தி செய்தல்: உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இரண்டும் வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கதிகமான கொடுகடனை வழங்குவதில் பல தடவைகள் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளன. பல எண்ணிக்கையான நுண்பாக நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் சாதனங்களின் கிடைப்பனவ காரணமாக இவ்விடர்நேர்வு குறிப்பாக, நுண்பாக நிதி நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் தீவிரமாகக் காணப்படுகிறது. கொடுகடன் தகவல் பணியகத்தால் பேணப்படும் தரவுத் தளத்தைப் போல் நுண்பாக நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் அனைத்துக் கடன்களையும் உள்ளடக்கும் வகையில் தரவுத்தளம் நிறுவப்படுவதன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் மேலதிக கடன்களுக்கு ஒப்புதலளிக்க முன்பு தனிநபர்களின் வெளிநின்ற கடன்கள் பற்றி அறிந்துகொள்ள முடியும். தனிநபர்களால் மேற்கொள்ளப்படும் சாத்தியமானளவில் அளவுக்கதிகமான கடன் பெறுதலைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட கடன்பாட்டாளர் ஒருவர் ஆகக் கூடியது இரண்டு நுண்பாக நிதி நிறுவனங்களிலிருந்து கடன்பெறுவதற்கு நுண்பாக நிதி நிறுவனங்களுக்கு பணிப்புரைகளை வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

6. அசையும் சொத்துக்களை அடிப்படையாகக் கொண்ட பிணையிடப்பட்ட கொடுக்கல்வாங்கல்களை (கடன் வழங்கல்) ஊக்குவித்தல்: முறைசார் நிதித் துறையிலிருந்து கொடுகடனைப் பெறுவதில் இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளால் எதிர்கொள்ளப்படும் மோசமான தடைகளுள் ஒன்றாக ஏற்றுக்கொள்ளத்தக்க பிணையின் கிடைப்பனவற்ற தன்மை காணப்படுகிறது. குறிப்பிடத்தக்களவிலான செலுத்தத் தவறுதல் மற்றும் இடர்நேர்வை கட்டாயமாக்குதல், பல கடன் வழங்குநர்களுக்கு அதே சொத்தை இரண்டு முறை பிணை வைத்தல், இவ்வடிவிலான சொத்துக்களுடன் இணைந்த உயர் கொடுக்கல்வாங்கல் செலவுகள் வங்கிகள் அசையும் சொத்துக்களை பிணையாக ஏற்பதை நிறுவத்துவதுடன் இவ்வடிவிலான சொத்துக்களுக்கு எதிராக பிணையிடப்பட்ட நிதியங்களின் செயலை குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. குறிப்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ள பிணையின் பிரதான வகையாக அசையும் சொத்துக்கள் இருப்பதால் அசையும் சொத்துக்களுக்கான பிணைப் பதிவேட்டை நிறுவுவதற்கான தேவை காணப்படுகிறது. பிணையிடப்பட்ட கொடுக்கல்வாங்கல் சட்டம் 2009இல் இயற்றப்பட்ட போதிலும் பதிவு தற்போது விருப்பத்திற்குரியதாக விளங்குகிறது. இவ்வழிமுறையை நடைமுறைப்படுத்திய பல நாடுகளின் ஆய்வு, முறைசார் துறையிலிருந்து குறிப்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் நிதியைப் பெறுவதை மேம்படுத்துவதற்கான கருவியாக இருப்பதை பயனுறுதியுடையதாக உறுதிப்படுத்துவதற்கு அசையும் சொத்துக்களின் கட்டாயப் பதிவை வற்புறுத்துவது அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

7. நிதியியல் அறிவை மேம்படுத்தல்: நிதி ரீதியாக வறியோர் தவிர்ந்த தொகுதியிலிருந்து நடுத்தர வருமானத் தொகுதியினர் வரையும் மற்றும் உயர் பெறுமதியுடைய தனியாட்கள் உள்ளிட்ட நிதிப் பணிகளின் அனைத்துப் பயன்பாட்டாளர்களும் நிதியியல் முறைமையுடன் இணைந்த ஒவ்வொருவரும் வெவ்வேறான வீதங்களில் அல்லது வெவ்வேறு குணாதிசயங்களில் நிதியியல் அறிவுடையோராக இருக்க வேண்டும். சமூகத்தின் வெவ்வேறு

பிரிவினரிடையே நிதியியல் அறிவை முன்னேற்றும் பணி மத்திய வங்கிக்கு மட்டுமல்லாது அரசு, சிவில் சமூகம் மற்றும் அனைத்து எணைய ஆர்வலர்களையும் உள்ளடக்குகிறது.

8. தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை உச்சநிலைக்கு கொண்டுவரலில்: நிதியியல் உள்ளடக்கத்தை முன்னேற்றுவதில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வினைத்திறன் மிக்க கொடுகடன் வழங்கல் மற்றும் கொடுகடன் விலையிடலுக்கு முக்கிய தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நம்பத்தகுந்த கொடுகடன் தகவல் முறைகளை விருத்தி செய்வதற்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக, பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள குடித்தொகையின் பிரிவினரை அடைவதற்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களை விருத்தி செய்வதற்கும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். தகவலைப் பரப்புவதன் மூலம் வாடிக்கையாளர்களை அறிவூட்டுவதிலும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கி வகிக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தின் வலுவை அதிகரித்தல் மற்றும் தற்போதைய நிதியியல் உட்கட்டமைப்பின் பயனை உச்சநிலைக்கு கொண்டு செல்லல் முன்னோக்கி நிதியியல் உள்ளடக்கத்தின் மட்டத்தை அதிகரிப்பதற்கு அத்தியாவசியமாகும்.

9. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு கடன் வழங்குவதில் ஈடுபட்டுள்ள நிதியியல் நிறுவனங்களுக்கு வங்கிகளால் மேற்கொள்ளப்படும் மொத்த விற்பனை நிதியிடலை ஊக்குவித்தல்: வர்த்தக வங்கிகள், நுண்பாக நிதிச் செயற்பாடுகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்களுக்கு கிடைக்கத்தக்க மொத்த விற்பனை நிதியிடலை மேற்கொள்வதற்கு ஊக்கவிப்பதன் மூலம் வர்த்தக வங்கிகளை அடைய முடியாத சந்தையின் பிரிவினருக்கு அந்நிதியங்களைக் கடன் வழங்கமுடியும். இது சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்குக் கடன் வழங்கும் நிதியியல் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் நிதியங்களை வழங்கும் அதேவேளையில் முறைசார் நிதித் துறையிலிருந்து தற்போது விலக்களிக்கப்பட்ட சந்தைப் பிரிவுக்கு நிதியிடுவதற்கான வசதியையும் வழங்கும். இது, இத்துறையில்

அளவுக்கதிகமான வங்கிகளின் நிதியிடலை வெளிப்படுத்துவதால் வங்கிகள் குழுமங்கள் மூலம் நுண்பாக நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை ஊக்குவிக்கலாம்.

#### 4. முடிவுரை

நிதியியல் உள்ளடக்கம் தொடர்பாக இலங்கையின் முன்னேற்றம் கவர்ச்சிகரமாகக் காணப்படுகிறது 1950 களிலிருந்து மத்திய வங்கியும் அரசாங்கமும் நாட்டில் நிதியியல் உள்ளடக்கத்தின் மட்டத்தை அதிகரிப்பதற்கு பல தரப்பட்ட கொள்கை வழிமுறைகளை எடுத்துள்ளன. நிதி நிறுவனங்களின் கணக்குகளின் சொத்துரிமையை அளவிடும் கணக்கு நுழைவு போன்ற நிதியியல் உள்ளடக்கத்தின் பொதுவான வழிமுறைகளின் அடிப்படையில் குறைந்த நடுத்தர வருமானமுள்ள நாடாக வகைப்படுத்தப்பட்ட நாடொன்றான இலங்கையில் நிதியியல் உள்ளடக்கத்தின் மட்டம் மிகவும் கூடியதாகும். எனினும், முறைசார் துறையிலிருந்தான கடன்பெறுதல் போன்ற ஏனைய வழிமுறைகள் தொடர்பாக இலத்திரனியல் வடிவிலான கொடுப்பனவின் பயன்பாடு மற்றும் நலக் கவனிப்பு மற்றும் வேளாண்மைக்கான காப்புறுதிச் சாதனங்களின் பயன்பாடு என்பவற்றின் மேம்பாட்டுக்கு இன்னும் இடைவெளி காணப்படுகிறது. நிதியியல் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படைக் காரணம் பங்கு விலை மட்டுமன்றி; தாங்கக்கூடிய நிதிப் பணிகளைப் பெறும் வசதியும் அனைத்தையுமுள்ளடக்கிய வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. நீடித்த நிலைத்திருக்கும் அபிவிருத்தியை அடைதல், வறுமையைக் குறைத்து சுபீட்சம் பகிரப்படுவதை அதிகரித்தல் என்பவற்றில் நிதியியல் உள்ளடக்கம் வகிக்கும் முக்கிய பங்கைக் கவனத்திற் கொள்கையில் நாட்டில் நிதியியல் உள்ளடக்கத்தின் மட்டத்தை மேம்படுத்துவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும்.

#### உசாத்துணை:

Demircuc-Kunt, Asli and Leora Klapper, (2012), "Measuring Financial Inclusion: The Global Index Database" Policy Research Working Paper No. 6025, World Bank, Washington D.C.

World Bank, (2012), "Financial Inclusion Strategies Reference Framework", Prepared by the World Bank for the G20 Mexico Presidency.

World Bank, (2014), Global Financial Development Report 2014: Financial Inclusion. Washington, D.C.

வைத்திருக்காத உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், அரசாங்க பிணையங்களில் முதனிலை வணிகர்களாக வருவதற்கு அனுமதிக்கப்பட்டன. இதற்கமைய, கொழும்பு யூனியன் வங்கி அரசாங்க பிணையங்களில் முதனிலை வணிகராக நியமிக்கப்பட்டதுடன் முதனிலை வணிகர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது. இதன்படி, 2014ஆம் ஆண்டின் இறுதியில் துறையானது உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் 8 முதனிலை வணிகர் அலகுகளையும் 8 தனித்த முதனிலை வணிகர்களையும் உள்ளடக்கியிருந்தது.

சொத்துக்களும் பொறுப்புக்களும்: 2014இல் முதனிலை வணிகர் துறையின் மொத்த சொத்துக்கள் 2013இன் ரூ.212.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 10.2 சதவீதத்தினால் குறைவடைந்து ரூ.191.1 பில்லியனை எட்டியது. எனினும், மொத்த சொத்துக்கள் 2013இல் 32.9 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. பிரதானமாக திறைசேரி முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்கள் போன்ற அரசு பிணையங்கள் துறையின் மொத்த சொத்துக்களின் 97.8

சதவீதத்திற்கு வகைகூறியது. நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான பிணையங்களுடன் கூடியதான வர்த்தகப்படுத்தலுக்கான பிணையங்கள், முதலீட்டுப்பட்டியல் போன்றவற்றின் மொத்தம் 2013ஆம் ஆண்டில் காணப்பட்ட ரூ.211.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 11.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 2014இன் இறுதியில் ரூ.187.0 பில்லியனை எட்டியது. வர்த்தகப்படுத்தலுக்கான பிணையங்களின் வீழ்ச்சியானது முதனிலை வணிகர்களிடமிருந்த மொத்த அரசாங்கப் பிணையங்களின் சொத்துப்பட்டியலில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கான முக்கிய பங்களிப்புக் காரணியாகவிருந்தது. 2013இன் இறுதியில் இருந்த ரூ.143.3 பில்லியன் பெறுமதியான வியாபார பட்டியல் ரூ.28.1 பில்லியனால் வீழ்ச்சியடைந்து (19.6 சதவீதம்) 2014இன் இறுதியில் ரூ.115.1 பில்லியனாகியது. முதனிலை வணிகர்களிடமிருந்த அரசாங்க பிணையங்களின் மொத்த அளவிலேற்பட்ட வீழ்ச்சியானது அரசாங்கப் பிணையங்களுக்காக உருவாக்கப்பட்ட சந்தையில் முதனிலை வணிகர்களின் இடைநிலை வகிபாகத்தின் வினைத்திறன் அதிகரித்தமையை

தெளிவாக வெளிப்படுத்துகிறது. 2014இல் காணப்பட்ட குறைவடையும் வட்டிவீத சூழ்நிலையில் முதலீடுகள் பிரதானமாக மூலதன இலாபத்தினை நோக்கி ஊக்கப்படுத்தப்பட்டதால் 2013இன் இறுதியிலிருந்து முதலீட்டு பட்டியல் ரூ.48.8 பில்லியனிலிருந்து ரூ.16.1 பில்லியனால் வீழ்ச்சியடைந்து (32.9 சதவீதம்) ரூ.32.7 பில்லியனாக பதிவு செய்யப்பட்டது. முதனிலை வணிகர்களினால் முதலீட்டுப்பட்டியல்கள் மற்றும் சுருங்கிய வியாபாரம் என்பவற்றினூடாக பெறப்பட்ட நிதியின் பயன்பாடானது ரூ.16.8 பில்லியனிலிருந்து 2014இன் இறுதியில் ரூ.19.5 பில்லியனால் அதிகரித்து (116.3 சதவீதம்) ரூ.36.2 பில்லியனாக விளங்கி நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்களின் கீழான கடன் வழங்கலின் பகுதியளவான வீழ்ச்சியைப் பிரதிபலித்ததுடன் இது முதனிலை வணிகர்களுக்கான பிரதான நிதியிடல் மூலமாகவிருந்த மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் பெறுகையின் குறைப்பை பகுதியளவாக பிரதிபலித்தது. 2013இன் இறுதியில் காணப்பட்ட ரூ 126.4 பில்லியன் மீள்கொள்வனவின் கீழான கடன் பெறுகையானது 6 சதவீதத்தால் 2014இன் இறுதியில் ரூ.118.8 பில்லியனுக்குக் குறைவடைந்தது.

**மூலதனம்:** தனித்த முதனிலை வணிகர்களின் மூலதனத் தளம் 2013இல் ரூ.6.6 பில்லியனிலிருந்து 2014இல் ரூ.9.5 பில்லியனாக அதிகரித்தது. தனித்த முதனிலை வணிகர்களின் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட மூலதனப்போதுமை விகிதமும்

2013இன் இறுதியில் காணப்பட்ட 18.4 சதவீதத்திலிருந்து 2014இன் இறுதியில் 21.8 சதவீதமாக மூலதனத் தளத்தின் அதிகரிப்புடன் அதிகரித்தது. அனைத்து தனித்த முதனிலை வணிகர்களும் ரூ.300 மில்லியன் அல்லது மொத்த இடர்நேர்வு நிறைவேற்றப்பட்ட சொத்துக்களில் 8 சதவீதம், ஆகியவற்றுள் உயர்வானதானதாக அமையும் குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாட்டை 2014இன் இறுதியில் பூர்த்தி செய்தன. தனி முதனிலை வணிகர்களின் மூலதன முடுக்கியானது 2013இன் 7.4 தடவைகளுடன் ஒப்பிடும்போது 2014இன் இறுதியில் 6.6 தடவைகள் என்ற மிதமான மட்டத்தில் பேணப்பட்டது.

**இலாபத்தன்மை:** கணக்காய்வு செய்யப்படாத தரவுகளின் அடிப்படையில், துறையின் ஒட்டுமொத்த விளைத்திறன் மற்றும் மூலதன விளைத்திறன் ஆகியன 2014இல் அதிகரித்தன. துறையின் ஒட்டுமொத்த விளைத்திறனினுடைய ஒற்றைப் புள்ளி குறியீடாகிய சொத்துக்கள் மீதான வருவாய் 2013இன் 4 சதவீதத்திலிருந்து 2014இல் 4.3 சதவீதமாக மேலும் மேம்படுத்தப்பட்டது. இது உயர்ந்தளவிலான சொத்துக்கள் மீதான வருவாய், குறைந்தளவிலான செயற்பாட்டு செலவினம் மற்றும் வியாபார பட்டியலின் அளவிலான கணிசமான உயர்வு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. தொழிற்படுத்தப்பட்ட மூலதன விளைத்திறனின் குறிகாட்டியான தனித்த முதனிலை வணிகர்களின் பங்குரிமை மூலதனத்தின் மீதான வருவாயானது 2013இன் 28.4 சதவீதத்திலிருந்து 2014இல் 44.1 சதவீதமாக அதிகரித்தது. முதனிலை வணிகர்களின் இலாபத்தன்மையின் முன்னேற்றத்திற்கு முதலாந்தரம் மற்றும் இரண்டாந்தரச் சந்தைகளின் வர்த்தகப்படுத்தப்பட்ட அளவுகளிலான அதிகரிப்பும் சந்தை வருமான வீதங்களின் கீழ் நோக்கிய நகர்விலிருந்து விளைந்த வியாபார பட்டியலின் பெறுமதியின் மேம்பாடும் முக்கியமாக பங்களித்திருந்தன. சாதகமான பேரண்டப் பொருளாதார நிலைமைகள், குறைந்த மற்றும் நிலையான பணவீக்க மட்டம் மற்றும் சாதகமான சந்தையின் திரவத்தன்மை மட்டங்கள் என்பன 2014 முழுவதும் இரண்டாந்தரச் சந்தை வருவாய்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட படிப்படியான கீழ்நோக்கிய நகர்வுக்கு இட்டுச் சென்று வியாபார பட்டியல்கள் மீதான உயர் மூலதன பெறுகையை உழைப்பதற்கு துறையை இயலச் செய்தது.

### இடர்நேர்வு வெளிப்படுத்துகை மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவம்

சந்தை இடர்நேர்வு வெளிப்படுத்துகை வீழ்ச்சியடைந்தது: 2014 ஆண்டுகாலப்பகுதியில், அரச பிணையங்களின் முதலாந்தர மற்றும் இரண்டாந்தர சந்தை விளைவு வீதங்கள் படிப்படியாக கீழ்நோக்கி நகர்ந்தமை மற்றும் வியாபாரப் பட்டியலினுடைய

அட்டவணை 8.12		முதனிலை வணிகர்களின் செயலாற்றம்			
விடயம்	2013 (அ)	2014 (ஆ)	ரூபா மில்லியன்		
			ஆண்டு வளர்ச்சி வீதம் (%)	2013 (அ) 2014 (ஆ)	
மொத்தச் சொத்துக்கள்	212,765	191,085	32.9	(10.2)	
மொத்த சொத்துப்பட்டியல்	210,950	186,955	32.3	(11.4)	
வணிகப்படுத்துகின்ற பிணையங்கள்	143,287	115,144	64.6	(19.6)	
முதலீட்டு பிணையங்கள்	48,835	32,748	(1.7)	(32.9)	
நேர்மாற்று மீள்கொள்வனவு	16,755	36,242	(10.9)	116.3	
வீழ்ப்பணைக்கு கிடைக்கக்கூடியது	2,073	2,822	(46.3)	36.1	
பங்கு மற்றும் பொறுப்புக்கள்	212,765	191,085	32.9	(10.2)	
மொத்த மூலதனம் (இ)	6,615	9,500	20.8	43.6	
மீள்கொள்வனவு	126,411	118,820	21.4	(6.0)	
வரிக்கு முந்திய இலாபம்	8,588	8,665	194.8	0.9	
வரிக்கு பிந்திய இலாபம்	8,005	7,877	215.0	(1.6)	
சொத்துக்கள் மீதான வருவாய் (%)	4.0	4.3	2.2	0.3	
பங்கு மூலதனங்கள் மீதான வருவாய் (%) (இ)	28.4	44.1	10.7	15.7	
நிறையேற்றப்பட்ட மூலதன போதுமையின்மை	18.4	21.8	(3.7)	3.4	
விகிதம் (%) (இ)					
முடுக்கி காலங்கள் (இ)	7.4	6.6	(0.1)	(0.8)	
வணிகப்படுத்தல்கள்	14,554,616	13,165,064	39.9	(9.5)	
முதலாந்தரச் சந்தை வணிகப்படுத்தல்கள்	2,252,438	1,982,400	(12.6)	(12.0)	
இரண்டாந்தரச் சந்தை வணிகப்படுத்தல்கள்	12,302,178	12,063,287	57.1	(1.9)	

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது  
(இ) தன்னிச்சை முதனிலை வணிகர்கள் மட்டுமே

மூலம்: இலங்கை மத்திய வங்கி

சுருக்கத்தின் விளைவாகவும் முதன்னை வணிகர் துறையின் சந்தை இடநேர்வு வெளிப்பாடு துறை முழுமையாகவும் மற்றும் தனித்ததாகவும் ஆண்டு காலப்பகுதியில் குறைவடைந்திருந்தது. பாதுகாமான சந்தை விளைவு வீத போக்குகளிலிருந்து எழும் இழப்புக்களை மூலதன தளத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தாது எதிர்கொள்வதற்கு தனித்த முதன்னை வணிகர்கள் போதுமான ஒதுக்க காப்புக்களை உருவாக்கியிருக்கிறார்கள். மேலும், மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தப் பரிட்சிப்புக்களானது ஒவ்வொரு முதன்னை வணிகர்களும் மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட முன்மதியுடைய பணிப்புரைகளின் கீழ் குறித்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச நியதிச்சட்ட தேவைப்பாடுகளுக்கு மிக மேலே அத்தகைய இழப்புக்களை ஒவ்வொரு முதன்னை வணிகர்களும் எதிர்த்து நிற்கமுடியும் என்பதனை எடுத்துக்காட்டியது.

திரவத்தன்மை இடநேர்வு வெளிப்படுத்துகை மேம்பட்டது: முதன்னை வணிகர் கைத்தொழிலின் ஒட்டுமொத்த திரவத்தன்மை இடநேர்வு வெளிப்படுத்துகை 2014இல் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முதிர்ச்சித் தோற்றப்பாட்டிலான முன்னேற்றம் காரணமாக குறைவடைந்தது. இதன்படி, துறையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முதிர்ச்சித் தோற்றப்பாட்டில் காணப்பட்ட ஓரிருவ எதிர்க்கணிய பொருத்தப்பாடினமை 2013இன் இறுதியில் காணப்பட்ட ரூ.7.4 பில்லியன் (ரூ.7,379.5 பில்லியன்) அல்லது 76.9 சதவீதத்திலிருந்து ரூ.23.3 பில்லியன் அல்லது 0.4 சதவீத மொத்த ஓரிருவ பொறுப்புக்களாக 2014இன் இறுதியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், துறையின் மொத்தச் சொத்துக்களில் 97.8 சதவீதமானவை ஏதாவது எதிர்பாராத திரவத்தன்மைத் தேவைப்பாட்டின் போது துறையானது நிதியங்களைப் பெறுவதற்காக பிணையாக வைக்கக்கூடிய அல்லது உயர் திரவத்தன்மை கொண்ட அரச பிணையங்களாக காணப்படுகின்றது. மேலும், தனியான முதன்னை வணிகர்கள் வங்கியியல் நிறுவனங்களிடமிருந்து போதுமான துணைநில் நிதி ஏற்பாடுகளை தொடர்ச்சியாகப் பெற்ற அதேவேளையில் வங்கி முதன்னை வணிக அலகுகள் அவற்றின் வங்கிகளிடமிருந்து எதிர்பாராத திரவத்தன்மை இடைவெளிகளை நிரப்புவதற்காக மாற்றமுடியாத நிதியைப் பெறக்கூடியதாக இருந்தது.

### சந்தைப் பங்கேற்பு

திறைசேரி உண்டியல் முதன்னை ஏலங்களில் பிரதான பங்கேற்பாளர்களாக “வங்கி முதன்னை வணிகர் பிரிவுகள்” தொடர்ச்சியாக காணப்பட்ட அதே வேளையில் திறைசேரி முறி முதன்னை ஏலங்களில் பிரதான பங்கேற்பாளர்களாக தனித்த முதன்னை வணிகர்கள் காணப்பட்டனர். வங்கிகளின்

முதன்னை வணிகர் பிரிவு திறைசேரி உண்டியல் ஏலங்களில் 67.9 சதவீதமான பயனுறுதிமிக்க பங்கேற்பு வீதத்தினை 2014இல் பதிவு செய்த அதேவேளை, தனித்த முதன்னை வணிகர்கள் மற்றும் ஊழியர் சேம நிதியம் ஆகிய இரண்டும் திறைசேரி உண்டியல் ஏலங்களில் முறையே 2014இல் 31.9 சதவீதம் மற்றும் 0.2 சதவீதம் என்ற குறைவான பங்கேற்பு வீதத்தினை தொடர்ந்தும் பதிவு செய்தது. 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் முறிகளினுடைய முதன்னை ஏலங்களில் தனித்த முதன்னை வணிகர்களின் பயனுறுதிமிக்க பங்களிப்பானது மொத்த வழங்கலில் ஏறத்தாழ 50.2 சதவீதமாக ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்டது. அதேவேளை, அரசாங்க பிணையங்களில் இரண்டாந்தர சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள் 2013 உடன் ஒப்பிடுமிடத்து 2014இல் 1.9 சதவீதத்தால் சிறிதளவு குறைவடைந்ததெனினும் 2013 உடன் ஒப்பிடும்போது 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட நீண்ட கால முதிர்ச்சியைக் கொண்ட பிணையங்களின் கொடுக்கல்வாங்கல்கள் கணிசமாக அதிகரித்தது. மீள்கொடுப்பனவு கொடுக்கல்வாங்கல்கள் 2014இல் இரண்டாந்தர சந்தையின் மொத்த அளவின் 68.2 சதவீதத்திற்கு வகைகூறியது.

### கூறு நம்பிக்கைகள்

கூறு நம்பிக்கைத் துறை 2014இல் ஊக்கமளிக்கின்ற செயற்பாடுகளுடன் தொடர்ச்சியாக விரிவடைந்து நிதியியல் துறைச் சொத்துக்களினுடைய 1.1 சதவீதத்திற்கு வகைகூறியது. 10 புதிய நிதிகள் தொடங்கப்பட்டதுடன், துறையில் செயற்படுத்தப்படுகின்ற கூறு நம்பிக்கைகளின் மொத்த எண்ணிக்கை 63 ஆக அதிகரித்ததுடன் கூறு நம்பிக்கை முகாமைத்துவ கம்பனிகளும் 2013இன் 13 இலிருந்து 2014இன் இறுதியில் 14 இற்கு அதிகரித்தது. இந்த 63 கூறு நம்பிக்கைகளின், 62 மட்டுப்படுத்தப்படாத நிலை நிதியங்களாக இருக்கின்ற போது ஒரு கூறு நம்பிக்கை மட்டுப்படுத்தப்பட்ட பங்குரிமை மூலதன வளர்ச்சி நிதியமாகக் காணப்பட்டது. முதலீட்டின் அடிப்படையில் 2014இன் இறுதியில் 19 வருமான நிதியங்கள், 10 பணச்சந்தை நிதியங்கள், 9 நிறை காப்பு நிதியங்கள், 7 சம்பந்தப்பட்ட நிதிகள், 6 பங்குநிலை மூலதன நிதியம், 4 வளர்ச்சி நிதியங்கள், 4 சுட்டெண் நிதியங்கள், 2 ஆரம்ப பங்கு வழங்கல் நிதியங்கள், 1 கம்பனிப் படுகடன் நிதியம் மற்றும் 1 டொலர் முறி நிதியம் எனக் கூறு நம்பிக்கைகள் 10 வகைகளாகக் காணப்பட்டன.

வியாபார வளர்ச்சி: முகாமைப்படுத்தப்படும் மொத்த சொத்துக்கள், அரசாங்க பிணைகளில் அனைத்தையும் உள்ளடக்கிய முதலீடுகள் (ரூ 56.1 பில்லியன்) மற்றும் பங்குரிமை மூலதனத்தின் முதலீடுகள் (ரூ 13.6 பில்லியன்) ஆகிய துறைகள் 2013இன் இறுதியில் 54.3 பில்லியனில்

இருந்து 2014 திசெம்பர் இறுதியில் ரூ 126.5 பில்லியனாக இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்தது. இது பிரதானமாக அமையப்பெற்ற புதிய நிதிகளின் எண்ணிக்கை அரசாங்க பிணையங்களில் கணிசமான முதலீடுகள், கம்பனிப் படுகடன் பிணையங்கள் மற்றும் பங்குரிமை மூலதனங்கள், பங்குரிமை மூலதனச் சந்தையின் நிலைத்து நிற்கும் செயற்றிறன் மற்றும் 2014இன் வரவு செலவுத் திட்டத்தில் துறைகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகள் ஆகியவற்றால் ஏற்பட்டதாகும். இதன்படி, 2013இன் ரூ13.27 உடன் ஒப்பிடுமிடத்து அலகொன்றிற்கான தேறிய சொத்து பெறுமதி 2014 திசெம்பர் இறுதியில் ரூ 13.43 ஆக சிறிதளவால் அதிகரித்தது. வெளிநின்ற கூறுகளின் மொத்த எண்ணிக்கை, 2013 திசெம்பர் இறுதியில் 4,103 மில்லியனிலிருந்து 2014 திசெம்பர் இறுதியில் 9,382 மில்லியனாக அதிகரித்த அதேவேளை 2013 திசெம்பர் இறுதியில் 29,940 இலிருந்த கூறு உடமையாளர்களின் மொத்த எண்ணிக்கை 2014 திசெம்பர் இறுதியில் 32,584 ஆக அதிகரித்தது.

**முதலீடு:** பங்குரிமைச் சந்தையில் ஊக்குவிக்கும் செயலாக்கம் காணப்பட்ட போதிலும் கூறு நம்பிக்கைகளின் அரசு பிணையங்களில் (திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள் மற்றும் அரசாங்கப் பிணையங்களிலான நேர்மாற்று மீள் கொள்வனவு) முதலீடு கணிசமான அளவு அதிகரித்த அதேவேளை, 2014இல் கூறு நம்பிக்கைகளினால் பங்குரிமை மூலதனத்தில் முதலிடப்பட்ட தொடர்பான பங்கு தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. அரசாங்கப் பிணையங்களில் முதலீட்டுப் பெறுமதி 2013 திசெம்பர் இறுதியில் காணப்பட்ட 32.1 சதவீதத்திலிருந்து 2014 திசெம்பர் இறுதியில் 44.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. பிரதானமாக, வீழ்ச்சியடையும் வட்டிவீத அமைப்பில் உயர்ந்த அளவிலான மூலதன இலாபத்தை விரும்பிய, 2014இல் துறைக்குள் பிரவேசித்த புதிய கூறு நம்பிக்கைகள் அரசு பிணையங்களில் முதலீடுவதற்கு முன்னுரிமையளித்தமையானது கூறு நம்பிக்கைகள் அரசாங்க பிணையங்களில் ஒப்பீட்டு ரீதியாக உயர்ந்தளவிலான மூலதனப்பங்கினைக் கொண்டிருப்பதற்கு காரணமாக அமைந்தது. 2013இல் கூறு நம்பிக்கைகளினுடைய முதலீட்டுப்பட்டியலில் பங்குரிமை முதலீடு தொடர்பான பங்கு 17.4 சதவீதத்திலிருந்து 2014இன் இறுதியில் 10.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. 2013இல் கம்பனிப் படுகடன் பிணையங்களில் முதலீட்டினுடைய பங்கும் 50.2 சதவீதத்திலிருந்து 2014 திசெம்பர் இறுதியில் மொத்த முதலீடுகளின் 45.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

**மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் அபிவிருத்திகள்:** கூறு நம்பிக்கைத் துறைகளை விரிவாக்கும் நோக்கில், பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு எல்லா நேரங்களிலும் ஒவ்வொரு நிதிகளும் குறைந்த பட்சம் 50


கூறு உடமையாளர்களை வைத்திருப்பதற்கு எல்லாக் கூறு நம்பிக்கைகளுக்கும் உத்தரவு வழங்கியுள்ளது. மேலும், எந்தவொரு ஆரம்ப பங்கு வழங்கலிலும் எல்லாக் கூறு நம்பிக்கைகளும் குறைந்த பட்சம் 50 கூறு உடமையாளர்களை பேணுவதற்கும் அறிவுறுத்தப்பட்டது. 2014 யூலையில், பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் கீழ் நாட்டினுடைய முதலாவது டொலர் முறி நிதியானது ஒரு கூறு நம்பிக்கை முகாமைத்துவக் கம்பனியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிதியமானது நாட்டிற்கான இலங்கை முறிகள், வங்கிகள் மற்றும் கம்பனி டொலர் முறிகள் என்பனவற்றில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் அமெரிக்க டொலர் வருவாய்களை வழங்குகின்ற மட்டுப்படுத்தப்படாத நிதியாக இருந்தது.

### காப்புறுதிக் கம்பனிகள்

நிதியியல் துறையின் சொத்துக்களின் 3.4 சதவீதத்திற்கு வகைகூறும் காப்புறுதித் துறையானது, மிதமான வளர்ச்சிக்கிடையிலும் 2014இல் தனது உறுதிப்பாட்டைப் பேணியது. இலங்கைக் காப்புறுதிச் சபையில் பதிவு செய்யப்பட்ட 21 காப்புறுதிக் கம்பனிகள் இலங்கையில் தொழிற்பட்டு வருகின்றன. செயற்பட்டுக்கொண்டிருக்கும் 21 காப்புறுதிக் கம்பனிகளில், 12 கம்பனிகள் நீண்டகால காப்புறுதி மற்றும் பொதுக்காப்புறுதி வியாபாரத்திலும் 6 கம்பனிகள் தனியே பொதுக் காப்புறுதி வியாபாரத்திலும் 3 கம்பனிகள் தனியே நீண்ட காலக் காப்புறுதி வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளன. ஆண்டுக்காலத்தின் இறுதியில் காப்புறுதித் தரகு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள 58 கம்பனிகள் பொதுக் காப்புறுதி வியாபாரங்களினை பிரதானமாகக் கொண்டு தொழிற்பட்டன. மேலும், பெரும்பாலான காப்புறுதி வியாபாரம் நாடு முழுவதும் சென்றடைவதற்கு ஏதுவாக 2014இன் இறுதியில் ஏறத்தாழ 36,518 காப்புறுதித் தரகர்கள் காணப்பட்டனர். 7 காப்புறுதிக் கம்பனிகள் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ளதன் மற்றையவை 2016 பெப்புருவரி அளவில் பட்டியலிடப்பட தேவைப்படுத்தப்பட்டுள்ளன.

தாழ்ந்த நுழைவு மற்றும் அடர்த்தி என்பவற்றால் பிரதிபலிக்கப்படுவது போன்று நாட்டில் காப்புறுதித் துறையின் விரிவாக்கல் மட்டம் சார்பு ரீதியில் குறைவாக இருந்தது. காப்புறுதி நுழைவானது, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மொத்தக் கட்டுப்பணமானது, 2014இல் நீண்ட காலத்திற்கு 0.45 சதவீத நுழைவுடனும் பொதுக் காப்புறுதிக்கு 0.60 சதவீதத்துடனும் 1.05 சதவீதமாக அமைந்தது. ஆசியாவிற்கான காப்புறுதி நுழைவானது நீண்ட காலத்திற்கு 3.56 சதவீதத்துடனும் பொதுக்காப்புறுதிகளுக்கு 1.62 சதவீத நுழைவுடன் 5.18 சதவீதமாக அமைந்தது.

**வரைபடம் 8.12** தேரிய சொத்தின் பெறுமதி அடிப்படையில் நம்பிக்கை கூறுக் கைத்தொழிலின் பகுப்பாய்வு



\* ஏனையவை: பங்கு மூலதன ந்திகள் 1.9%, குறிகாட்டி ந்திகள் 0.2%, பொதுமக்களுக்கான அடிப்படை வங்கி வழங்கல் 0.01%, கூட்டுத்தாபன படுகடன் ந்திகள் 0.02%, மற்றும் பங்கு மூலதன வளர்ச்சி ந்திகள் 1.1%

குறைவான காப்புறுதி நுழைவிற்கு காப்புறுதி தொடர்பான பொதுமக்களின் மனோபாவம், போதுமான விழிப்புணர்வின்மை, கொள்கை முகாமெத்துவத்தில் வினைத்திறனின்மை, காப்புறுதி தொடர்பான எண்ணக்கருக்கள் மற்றும் நன்மைகள் பற்றிய போதிய வரவேற்பின்மை என்பன பிரதான பங்களிப்புச் செய்யும் காரணிகளாக இருந்தன. காப்புறுதி அடர்த்தி, அதாவது மொத்த சனத்தொகைக்கான மொத்தக் கட்டண விகிதம் 2013இன் ரூ.4,613 மில்லியனுடன் (ஐ.அ.டொலர் 35 மில்லியன்) ஒப்பிடுகையில் 2014இல் ரூ.4,962 மில்லியன் (ஐ.அ.டொலர் 38 மில்லியன்) ஆக இருந்தது.

**வியாபார வளர்ச்சி:** காப்புறுதிக் கம்பனிகளின் மொத்தச் சொத்துக்கள் 2013இன் 13.0 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2014இன் இறுதியில், 13.2 சதவீத ஆரோக்கியமான வளர்ச்சியொன்றைப் பதிவு செய்து, 2013இன் இறுதியின் ரூ.363.8 பில்லியனுக்கு எதிராக ரூ.411.7 பில்லியனுக்கு வகை கூறியது. நீண்ட கால காப்புறுதி வியாபாரத்தின் மொத்த சொத்துக்களானது 2014ஆம் ஆண்டு இறுதியில் ரூ.249.9 பில்லியனாக அதிகரித்ததுடன் 2013 ஆண்டு

இறுதியின் காப்புறுதித் துறையின் மொத்த சொத்துக்களின் 60 சதவீதம் அல்லது ரூ.217 பில்லியனிலிருந்து 61 சதவீதத்திற்கு வகைகூறியது. எனினும், பொதுக்காப்புறுதி வியாபாரத்துறையின் தொடர்பான பங்கு 2014 இறுதியில் காப்புறுதித் துறையின் மொத்த சொத்துக்களின் 39 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இருப்பினும் துறையின் மொத்தச் சொத்துக்கள் 2013 இறுதியின் ரூ.146.8 பில்லியனிலிருந்து ரூ.161.9 பில்லியனுக்கு அதிகரித்தது. 2011 நடுப்பகுதியில் இருந்தான தொடர்ச்சியான மிதமான தன்மைக்கு நேரெதிராகக் காப்புறுதிக் கம்பனிகளின் பதிவு செய்யப்பட்ட மொத்தக் காப்புறுதித் தவணைக் கட்டணங்கள் 2013இன் 8.4 சதவீத வளர்ச்சிக்கு எதிராக 2014 காலப்பகுதியில் 8.6 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. மோட்டார் காப்புறுதி மற்றும் தீக் காப்புறுதி ஆகியவற்றின் கணிசமான பங்களிப்போடு ஒப்பீட்டளவில் பொதுக் காப்புறுதித்துறை உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு செய்தமை காப்புறுதித்துறையின் மொத்த பதிவு செய்யப்பட்ட தவணைக்கட்டணத்தின் உயர்ந்த வளர்ச்சிக்கு வழிகோலியது. எனினும், மோட்டார் காப்புறுதி தவணைக்கட்டண வளர்ச்சிக்கு பொதுக்காப்புறுதித்துறையில் நிலவிய கடுமையான விலைப்போட்டி பெரிதும் எதிர்க்கணிய ரீதியில் பாதித்தது. மொத்த பதிவு செய்யப்பட்ட காப்புறுதித் தவணைக் கட்டணங்களின் 57.5 சதவீதத்திற்கு வகைகூறிய, பொதுக்காப்புறுதிக்கான மொத்தப் பதிவு செய்யப்பட்ட காப்புறுதித் தவணைக் கட்டணங்கள், இக்காலப்பகுதியில் 10.9 சதவீதத்தால் அதிகரித்து ரூ.59 பில்லியனை அடைந்தது. ஒப்பீட்டளவில், மொத்தப் பதிவு செய்யப்பட்ட காப்புறுதி தவணைக் கட்டணங்களின் 42.5 சதவீதத்திற்கு வகைகூறிய நீண்ட கால காப்புறுதிக்கான மொத்தப் பதிவு செய்யப்பட்ட காப்புறுதித் தவணைக் கட்டணங்கள் 5.6 சதவீதத்தினால் ரூ.44 பில்லியனுக்கு அதிகரித்தது. எனினும், ஆயுள் காப்புறுதி, தனிக்கட்டணக் காப்புறுதி (ஆண்டுக் கட்டணம்), அலகுடன் தொடர்புடைய காப்புறுதி சாதனங்கள், ஓய்வூதியம் மற்றும் மூலதன மீட்சி போன்ற வேறுபட்ட சாதன உபாயங்களின் அறிமுகப்படுத்தலுடன் நீண்டகால காப்புறுதி வியாபாரத்தின் வளர்ச்சிக்கு அதிகளவான சாத்தியப்பாடு காணப்படுகின்றது. அரச மற்றும் கம்பனி முறிகள் போன்ற நீண்ட கால முதலீட்டுக் கருவிகளின் நிலையான வழங்கலின் கிடைப்பளவு இத்தகைய காப்புறுதி உற்பத்திகளின் அதிகரித்த வகைகளின் வளர்ச்சிக்கு வசதிப்படுத்துகின்றது. மேலும், பொதுக் காப்புறுதியின் மொத்த பதிவு செய்யப்பட்ட காப்புறுதித் தவணைக் கட்டணங்களின் 61.3 சதவீதத்திற்கு வகைகூறிய மோட்டார் காப்புறுதியின் மொத்தப் பதிவு செய்யப்பட்ட காப்புறுதித் தவணைக் கட்டணங்கள் 2013இன் 4.6 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2014இல் 9.1 சதவீதத்தினால் அதிகரித்தது.

**அட்டவணை 8.13** நம்பிக்கை கூறுகள் துறையின் செயலாற்றம்

விடயம்	2013 (அ)	2014 (ஆ)
நம்பிக்கை கூறுகளின் எண்ணிக்கை	53	63
கூறு உடையையாளர்களின் மொத்த எண்ணிக்கை	29,940	32,584
வழங்கலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை (மில்)	4,103	9,382
மொத்தச் சொத்துக்கள் (ரூ. மில்)	54,323	126,531
தேறிய சொத்து பெறுமதி (ரூ. மில்)	54,448	125,985
பங்குகளின் முதலீடுகள் (ரூ. மில்)	9,486	13,575
மொத்தச் சொத்துக்களின் பங்கு (%)	17	11
அரசாங்கத்திலான முதலீடுகள்		
பிணையங்கள் (ரூ. மில்)	17,363	56,146
மொத்தச் சொத்துக்களின் பங்கு (%)	32	45

(அ) திருத்தப்பட்டது மூலம்: இலங்கை நம்பிக்கை கூறுகளின் சங்கம்  
(ஆ) தற்காலிகமானது

**வருவாய்கள்:** மொத்த முதலீட்டு வருமானத்தின்




மெதுவடைவு மற்றும் குறைவான பதியப்பட்ட இலாபங்கள் என்பவற்றுடன் 2014இல் காப்புறுதித் துறையின் இலாபத் தன்மையானது குறைவடைந்தது. காப்புறுதித் துறையின் வரிக்கு முன்பான மொத்த இலாபமானது முன்னைய ஆண்டின் ரூ.13.5 பில்லியனிலிருந்து 2014இல் 27.9 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து ரூ.9.7 பில்லியனாக விளங்கியது. இதன் தொடர்ச்சியாக, பொதுக்காப்புறுதியின் பங்குரிமை மூலதனத்தின் மீதான வருவாயும், சொத்துக்கள் மீதான வருவாயும் 2013 காலப்பகுதியில் முறையே 9.1 சதவீதம் மற்றும் 5.1 சதவீதத்திலிருந்து ஆண்டு காலப்பகுதியில் முறையே 5.2 சதவீதம் மற்றும் 3.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. நீண்டகால காப்புறுதியின் சொத்துக்கள் மீதான வருவாயானது, 2013இன் 3.1 சதவீதத்திலிருந்து 2014இல் 2.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. காப்புறுதிக் கம்பனிகளின் மொத்த முதலீட்டு வருமானமானது 2013 காலப்பகுதியின் 23.3 சதவீத அதிகரிப்புக்கு மாறாக 2014 காலப்பகுதியில் 14.9 சதவீதத்தினால் அதிகரித்து ரூ.33.3 பில்லியனாக விளங்கியது. பங்குரிமைச் சந்தையின் குறிப்பிடத்தக்க செயற்பாடுகள் மற்றும் கம்பனிப் படுகடன் பிணையங்களிலான அதிகரித்த முதலீடுகள் என்பன காப்புறுதித் துறையின் முதலீட்டு வருமானத்தில் சாதகமான பாதிப்பை ஏற்படுத்திய அதேவேளை அரசு பிணையங்கள் மற்றும் வைப்புக்களின் தாழ்ந்த வட்டி வீதங்களை எதிர்மறையாகப் பாதித்திருந்தது. பொதுக்காப்புறுதியிலிருந்தான பதியப்பட்ட இலாபங்கள் 2013இன் ரூ.8.8 பில்லியனிலிருந்து 2014இல் 15.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து ரூ.7.4 பில்லியனாக விளங்கியது.

மூலதனம் மற்றும் முதலீடு: ஆண்டு காலப்பகுதியில் காப்புறுதிக் கம்பனிகள் தங்களுடைய ஆற்றல்வாய்ந்த தன்மையினை பேணின. ஒன்றைத் தவிர்த்த அனைத்துக் காப்புறுதிக் கம்பனிகளும் 2014 இறுதியில் பொது மற்றும் நீண்ட கால காப்புறுதிக்கான நிதிச் சட்டக்கடன் தீராற்றல் எல்லைகளை பூர்த்தி செய்தன. பொதுக்காப்புறுதிக்கான கடன் தீராற்றல் எல்லை விகிதமானது 2013இன் இறுதியில் 2.6 தடவைகளிலிருந்து 2014இன் இறுதியில் 2.4 தடவைகளுக்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்த அதேவேளை, நீண்டகால காப்புறுதிக்கான கடன் தீராற்றல் எல்லை விகிதமானது 2013இன் இறுதியில் 8.9 தடவைகளிலிருந்து 2014இன் இறுதியில் 9.8 தடவைகளுக்கு அதிகரித்தது. மேலும், பொதுக் காப்புறுதியின் தொழில்நுட்ப ஒதுக்குகளின் 20 சதவீதத்தையும் அரசு பிணையங்களின் நீண்டகால நிதியங்களின் 30 சதவீதத்தையும் குறைந்தபட்சமாக முதலீடுவதற்கு காப்புறுதிக் கம்பனிகள் தேவைப்படுத்தப்படுகின்றன. இதன்படி, 2014 இறுதியில் 47 சதவீதமான நீண்டகால காப்புறுதிச் சொத்துக்களும் 22 சதவீதமான பொதுக் காப்புறுதிச் சொத்துக்களும் அரசு பிணையங்களில் முதலீடு செய்யப்பட்டன. காப்புறுதிக்

கம்பனிகளின் மொத்த முதலீட்டுப்பட்டியலில் பங்குரிமை மூலதனத்தின் பங்கு 2013இன் இறுதியில் 13 சதவீதத்திலிருந்து 2014இன் இறுதியில் 15.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. காப்புறுதிக் கம்பனிகளின் மொத்த முதலீடுகளில் கம்பனிப் படுகடன் பிணையங்கள் 2013 இறுதியில் கொண்டிருந்த 12.6 சதவீதப் பங்குடன் ஒப்பிடுகையில் 2014இன் இறுதியில் 13.6 சதவீதமான பங்கினைக் கொண்டிருந்தது. மொத்தச் சொத்துக்களுக்கான மூலதன விகிதம் 2013இன் இறுதியின் 57 சதவீதத்திலிருந்து 2014இன் இறுதியில் 63 சதவீதத்திற்கு அதிகரித்தமை, காப்புறுதித் துறையின் மூலதன மட்டங்களிலான மேம்பாட்டைப் பிரதிபலிக்கின்றது.

மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துதல் அபிவிருத்திகள்: வினைத்திறமான மூலதன ஒதுக்கீடு, கம்பனி ஆளுகை மற்றும் சிறந்த இடர்நேர்வு முகாமைத்துவம் ஆகியவற்றை தரமுயர்த்துவதற்காக காப்புறுதித் துறையின் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைக் கட்டமைப்பானது மேலும் மேம்படுத்தப்பட்டது. காப்புறுதிக் கம்பனிகளின் குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம் ரூ.100 மில்லியனிலிருந்து ரூ.500 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது. எனினும், வேறுபடுத்தல் செயல்முறையுடன் இணங்கும் புதிதாக உருவாக்கப்பட்ட காப்புறுதிக் கம்பனியானது காப்புறுதியாளர் ஒருவர் என்ற வகையில் அத்தனுடைய வேறுபடுத்தல் காலப்பகுதியில் ரூ.100 மில்லியன் மூலதனத்தைப் பேணலாம். அதன் பின்னர் 2015 பெப்புருவரியில் அல்லது அதற்கு முன்பு ரூ.500 மில்லியனுக்கு மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும். முன்மொழியப்பட்ட இடர்நேர்வு அடிப்படையிலான மூலதனப்போதுமைக் கட்டமைப்பானது நடைமுறையிலுள்ள விதிகளை அடிப்படையாகக் கொண்ட கடன் தீராற்றல் தேவைப்பட்டினை 2016 அளவில் பிரதிபலிக்கும் செயல்படும். இம்மூலதன ஒழுங்குமுறைப்படுத்தல் மாற்றமானது ஏற்கனவே துறையின் முதலீட்டு தொழிற்பாடுகளில் சிறந்த ஒழுங்குமுறையை ஊக்குவித்ததுடன் இது இடர்நேர்வு சீராக்கப்பட்ட அடிப்படையின்

வரைபடம் 8.13 காப்புறுதித் துறையின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம்



ஆட்டவணை 8.14

காப்புறுதி துறையின் செயலாற்றம்

விடயம்	ரூப பில்லியன்		
	2013(அ)	2014 (ஆ)	
மொத்தச் சொத்துக்கள்	363.8	411.7	
அரச பிணையங்கள்	121.6	137.7	
பங்கு மூலதனங்கள்	40.1	54.9	
காசு மற்றும் வைப்புக்கள்	62.6	62.3	
மொத்த வருமானம்	123.5	135.9	
பெறுமதிக்கு அதிகமான வருமானம்	94.5	102.6	
முதலீடு வருமானம்	29.0	33.3	
வரிக்கு முந்திய இலாபம்	13.5	9.7	
கடன் தீர்த்தல் அளவு விகிதம் - ஆயுட் காப்புறுதி	8.9	9.8	
	- பொதுக் காப்புறுதி	2.6	2.4
பிடித்து வைத்தல் விகிதம் (%) - ஆயுட் காப்புறுதி	96.0	96.5	
	- பொதுக் காப்புறுதி	83.5	81.0
கோரிக்கை வீதம் (%) - ஆயுட் காப்புறுதி	46.2	47.8	
	- பொதுக் காப்புறுதி	58.7	63.3
இணைந்த தொழிற்பாட்டு விகிதம் (%) - ஆயுட் காப்புறுதி	93.7	98.3	
	- பொதுக் காப்புறுதி	101.7	107.5
சொத்துக்கள் மீதான வருவாய்(%) - ஆயுட் காப்புறுதி	3.1	2.8	
	- பொதுக் காப்புறுதி	5.1	3.2
பங்கு மூலதனங்கள் மீதான வருவாய்(%) - பொதுக்காப்புறுதி	9.1	5.2	
ஒப்புறுதி விகிதம் (%) - பொதுக் காப்புறுதி	20.8	16.3	

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை காப்புறுதிச் சபை

மீதான மூலதனத்தின் அளவீடுகளில் உயர்ந்தளவிலான துல்லியத்தையும் சிறந்த இடர்நேர்வு முகாமைத்துவத்தையும் மேம்படுத்தும். மேலதிகமாக, 2016 அளவில் பொதுப்பட்டியலிடல் கட்டாயமாகின்றமையானது, உயர்ந்த வெளிப்படையான தன்மையை ஏற்படுத்துவது மற்றும் மேலான ஆளுகையை மேம்படுத்துவது ஆகியவற்றினையும் இதனூடாக பூட்கையாளர்களின் பாதுகாப்பு மேம்பாட்டையும் வழங்கும்.

### ஓய்வூதிய நிதியங்கள்

2013இல் நாட்டின் ஒட்டுமொத்த நிதியியல் துறையின் மொத்தச் சொத்துக்களில் 15.9 சதவீதமாகவிருந்த ஓய்வூதிய நிதியங்கள் துறை 2014ஆம் ஆண்டில் 15.5 சதவீதத்திற்கு வகைகூறி ஒப்பீட்டளவில் செழிப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது. இத்துறையானது அரசால் முகாமை செய்யப்படுகின்ற ஊழியர் சேம நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் அரச துறைப் பொதுப்பணிகள் ஓய்வூதிய நிதியம் ஆகிய மூன்றினையும் உள்ளடக்கியதுடன் தனியாரால் முகாமை செய்யப்படும் 157 ஒப்புதலளிக்கப்பட்ட ஓய்வூதிய மற்றும் சேம நிதியங்களையும் கொண்டுள்ளது.

ஊழியர் சேம நிதியமானது, இலங்கையில் தனியார் துறைக்கான மிகவும் பெரிய ஓய்வூதிய நிதியமாகக் காணப்படுவதுடன், 2014 இறுதியில் 14.4 சதவீத அதிகரிப்பினை பதிவு செய்த ரூ.1,487 பில்லியனானதுடன் இது ஓய்வூதிய நிதிய துறையின் மொத்தச் சொத்தின் 80 சதவீதத்திற்கு வகைகூறிய

ஒப்பீட்டளவில் 2013 இறுதியில் ரூ.1,300 பில்லியன் அல்லது இத்துறையின் மொத்த சொத்தில் 79 சதவீதமாகக் காணப்பட்டது.

ஊழியர் சேம நிதியத்தினை முகாமை செய்யும் பொறுப்பானது இலங்கை மத்திய வங்கியின் நான்கு சபையிடம் வழங்கப்பட்டுள்ள வேளையில் தொழில் ஆணையாளரினால் ஊழியர் சேம நிதியமானது நிர்வகிக்கப்படுகிறது. ஊழியர் சேமலாப நிதியத்தின் மொத்த உறுப்பினர் கணக்குகளின் எண்ணிக்கை 2013இன் 15.2 மில்லியனிலிருந்து 2014 இறுதியில் 15.4 மில்லியனுக்கு அதிகரித்ததுடன் இது 13.0 மில்லியன் பங்களிப்புச் செய்யாத அங்கத்தவர் கணக்குகளையும் 2.4 மில்லியன் செயற்படும் கணக்குகளையும் கொண்டுள்ளது. நிதியமானது 2014 இறுதியில் செழிப்பான நிதி நிலைமையினையும் 2014 ஆண்டுக்காக திருப்திகரமான தொழிற்பாட்டுச் செயலாற்றத்தையும் பதிவு செய்துள்ளது. அதற்கிணங்க, நிதியத்தின் மொத்த ஏட்டுப் பெறுமதியானது 2013இன் ரூ.1,300 பில்லியனில் இருந்து 2014இல் 14.4 சதவீதத்தினால் அதிகரித்து ரூ.1,486.9 பில்லியனாகியது. ஊழியர் சேம நிதியத்தினால் பெறப்பட்ட மொத்த பங்களிப்பானது 2013இன் ரூ.80.2 பில்லியனுடன் ஒப்பிடுகின்ற வேளையில் 2014இல் 12.3 சதவீதத்தினால் மிகமாக அதிகரித்து ரூ.90.0 பில்லியனானது. இருப்பினும், 2013இல் ரூ.50.2 பில்லியனாகவிருந்த மொத்த மீளளிப்புக்கள் 2014ஆம் ஆண்டில் 29.7 சதவீத கணிசமான அதிகரிப்புடன் ரூ.65.1 பில்லியனாகியது. இதன் தொடர்ச்சியாக, நிதியத்தின் தேறிய பங்களிப்பானது 2013இல் ரூ.30.0 பில்லியனிலிருந்து 2014இல் 24.9 பில்லியனுக்கு 17.0 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. 2013இல் ரூ.1,257.3 பில்லியனாகவிருந்த ஊழிய சேம நிதியத்தின் மொத்த சொத்துப்பட்டியலானது 2014இல் ரூ.1,437.7 பில்லியனுக்கு 14.3 சதவீதத்தால் அதிகரித்தது. நிதியத்தின் முதலீட்டு சொத்துப்பட்டியலின் முன்னேற்றத்திற்கு, மூலதனத்தின் மீதான வருவாய் மற்றும் உறுப்பினர் பங்களிப்புகளின் அதிகரிப்பு என்பன சாதகமாக பங்களித்துள்ளன. கடந்த ஆண்டுகளைப் போலவே, அரச பிணைப்பத்திரங்கள் மீதான முதலீடுகள் நிதியத்தின் பிரதான முதலீடாகக் காணப்பட்டன. 2013 இறுதியில் 92.5 சதவீதமாகக் காணப்பட்ட மொத்த அரச பிணைப் பத்திரங்களிலான முதலீடுகளுடன் ஒப்பிடும் போது 2014 இறுதியில் மொத்த முதலீட்டுச் சொத்துப்பட்டியல் 91.2 சதவீதத்தினை பிரதிபலித்தது. அங்கத்தவர்கள் நீண்டகால மற்றும் சாதகமான மெய் வருவாய் வீதத்தினைக் கொண்டிருப்பதற்கு மொத்த முதலீட்டுச் சொத்துப்பட்டியலில் அரச பிணைப் பத்திரங்களின் மீது கூடிய கவனம் செலுத்தப்படுவதுடன் இது அங்கத்தவர்களின் முதலீட்டின் பாதுகாப்பினையும் மீளளிப்பு நன்மைகளின் திரவத் தன்மையினையும் உறுதிப்படுத்துகிறது. 2013 இறுதியில் மொத்த முதலீட்டுப் பட்டியலில் கம்பனி படுகடன்கள், பட்டியலிடப்பட்ட

மற்றும் பட்டியலிடப்படாத பங்குரிமை மூலதனம் முறையே 1.2 மற்றும் 5.8 சதவீதத்திற்கு வகைகூறியதுடன் இது 2014 இறுதியில் முறையே 1.5 மற்றும் 6.7 சதவீதமாகக் காணப்பட்டது. நிதியத்தின் மொத்த வருமானங்கள் 2013இன் ரூ.136.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2014 இறுதியில் 19.9 சதவீதத்தினால் அதிகரித்து ரூ.163.9 பில்லியனாகியது. இந்த அதிகரிப்பானது, கணிப்பிற்குரிய காலத்தில் பிரதானமாக வட்டி வருமானத்தினதும், அரசு பிணைப் பத்திரங்கள் மீதான மூலதன இலாபங்களினதும் அதிகரிப்பினால் உருவானதாகும். 2013இல் 11.0 சதவீதமாகக் காணப்பட்ட உறுப்பினர் நிலுவைகள் மீதான வருவாய் வீதம் 2014இல் 10.5 சதவீதமாக அறிவிக்கப்பட்டது.

தொழில்தருநர் பங்களிப்புடனான ஓய்வூதிய நன்மைத் திட்டமான ஊழியர் நம்பிக்கை நிதியம், 2014இல் ஓய்வூதிய நிதியங்கள் துறையில் 10.8 சதவீதத்திற்கு வகைகூறி செழிப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்நிதியமானது கொள்கை திட்டமிடல், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினுடைய ஊழியர் நம்பிக்கை நிதிய சபையினால் நிர்வகிக்கப்படுகிறது. ஊழியர் சேமலாப நிதியினைப் போன்று ஊழியர் நம்பிக்கை நிதியமும் 2014இல் வெற்றிகரமாக அதனுடைய தொழிற்பாடுகளை மேற்கொண்டதுடன், ஆண்டுக் காலத்தில் தேரிய பங்களிப்பில் கணிசமான வீழ்ச்சி காணப்பட்ட போதும் அதனுடைய சொத்துக்கள், வருமானம் மற்றும் முதலீடுகளில் ஒரு அதிகரிப்பினை பதிவு செய்தது. ஊழியர் நம்பிக்கை நிதியமானது 2014 இறுதியில் 2.4 பில்லியன் செயற்படும் கணக்குகள் உள்ளடங்கலாக 12 பில்லியன் கணக்குகளைக் கொண்டிருந்தது. ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மொத்த வெளிநின்ற உறுப்பினர் நிலுவைகள் 2013இல் ரூ.174.2 பில்லியனில் இருந்து 2014 இறுதியில் ரூ.193.9 பில்லியனாக 11.5 சதவீதத்தினால் அதிகரித்தன. நிதியத்திற்கான மொத்த பங்களிப்பு 2013இல் ரூ.14.4 பில்லியனிலிருந்து ரூ.15.9 பில்லியனாக 10.1 சதவீதத்தினால் அதிகரித்த போதிலும் நிதியானது ரூ.13.9 பில்லியனை அங்கத்தவர் நன்மைகளாக செலுத்தியிருந்தமையானது 2013இன் ரூ.9.6 பில்லியனிலிருந்து 44.8 சதவீத அதிகரிப்பாகும். இதன்படி, 2013இல் ரூ.4.83 பில்லியனாகவிருந்த நிதியத்தின் தேரிய உட்பாய்ச்சலானது 2014இல் 1.99 பில்லியனாக 58.7 சதவீதத்தினால் குறைவடைந்தது. 2014 இறுதியில் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மொத்த முதலீட்டு பட்டியலானது ரூ.185.9 பில்லியனுக்கு 10.6 சதவீதத்தினால் உயர்வடைந்தது. ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மொத்த சொத்துகளானது 2013 உடன் ஒப்பிடுகையில் 11.5 சதவீத அதிகரிப்பினை பதிவு செய்ததுடன் 2014 இறுதியில் ரூ.199 பில்லியனாகக் காணப்பட்டது. ஊழியர் நம்பிக்கை நிதியமும் அதனுடைய முதலீட்டின் பெரும் பகுதியினை (90.4 சதவீதம்)

அரசு பிணைப் பத்திரங்களிலேயே கொண்டிருந்தது. பங்குரிமை மூலதனம் மற்றும் கம்பனிகளில் படுகடன் பிணைகளிலான முதலீடுகள் மொத்த முதலீட்டில் முறையே 4.8 சதவீதத்திற்கும் 0.7 சதவீதத்திற்கும் வகைகூறின. 2014இல் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர் நிலுவைகள் மீதான வருவாய்களின் பயனுறு வீதம் 9.86 சதவீதமாக இருந்தது.

ஓய்வூதிய திணைக்களத்தினால் முகாமை செய்யப்படும் அரசு பணி சேம நிதியம் 2014இன் இறுதியில் 230,837 செயற்படு உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. நிதியத்திற்கான மொத்த பங்களிப்பானது 2013இல் காணப்பட்ட ரூ.1,340 மில்லியனிலிருந்து 2014இல் ரூ.1,493 மில்லியனுக்கு 11.4 சதவீதத்தினால் அதிகரித்தது. ஆண்டுக் காலப்பகுதியில் நிதியத்தின் மொத்த பங்களிப்புகளானது ரூ.381 மில்லியனுக்கு 13.5 சதவீதத்தால் அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிதியத்திற்கான தேரிய பங்களிப்பானது ரூ.1,111 மில்லியனுக்கு 10.7 சதவீதத்தினால் அதிகரித்ததுடன், இது முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியில் ரூ.1,003 மில்லியனாகக் காணப்பட்டது. அரசு சேம நிதியத்தின் மொத்த சொத்துக்கள் 2013இன் இறுதியில் காணப்பட்ட ரூ.36.4 பில்லியனில் இருந்து 2014இன் இறுதியில் ரூ.41 பில்லியனுக்கு 12.5 சதவீதத்தினால் அதிகரித்தன. நிதியத்தின் முதலீடுகளை பொறுத்தவரையில் அரசு பிணைப் பத்திரங்களில் அதனது முதலீட்டின் பங்கு 2014இன் இறுதியில் 99.9 சதவீதமாக இருந்தது.

தொழில் ஆணையாளர் திணைக்களத்தினால் கண்காணிக்கப்படுகின்றதும் தனியாரால் முகாமை செய்யப்படுவதுமான சேம மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் 2014 இறுதியில் 157 ஆகக் காணப்பட்டதுடன் 170,460 அங்கத்தவர்களினைக் கொண்டதாகவும் இருந்தது. 2014 இறுதியில் முதலீடுகள் ரூ.120.4 பில்லியனுக்கு 8.5 சதவீதத்தினால் உயர்வடைந்த வேளையில் தனியார் சேம மற்றும் ஓய்வூதிய

**அட்டவணை 8.15** ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியின் செயலாற்றம்

விடயம்	ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதியம்			
	2013 (அ)	2014 (ஆ)	2013 (அ)	2014 (ஆ)
மொத்தச் சொத்துக்கள் (ரூ. பில்)	1,300.0	1,486.9	178.5	199.1
மொத்த அங்கத்தவர் மீதி (ரூ. பில்)	1,281.9	1,445.5	174.3	193.9
அங்கத்தவர் கணக்குகளின் எண்ணிக்கை (மில்)	15.2	15.4	10.0	12.0
இயங்க நிலையில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கை(மில்)	2.4	2.4	2.2	2.4
பங்களிப்பு செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை	69,148	71,000	72,145	74,276
மொத்த பங்களிப்புகள் (ரூ. பில்)	80.5	90.0	14.4	15.9
மொத்த மீளளிப்புகள் (ரூ. பில்)	50.2	65.1	9.6	13.9
மொத்த முதலீடுகளின் பட்டியல் (ரூ. பில்)	1,257.3	1,437.7	168.0	185.9
இதில்: அரசு பிணையங்கள் (%)	92.5	91.2	88.9	90.4
மொத்த வருமானம் (ரூ. பில்)	136.7	163.9	16.5	18.8
பகிர்நிதிப்பிற்காக உள்ள இலாபம் (ரூ. பில்)	125.7	150.8	15.8	17.7
முதலீடுகளிலிருந்தான வருவாய் (%)	11.5	12.1	10.1	10.0
அங்கத்தவர் மீதிகளுக்கு வழங்கப்பட்ட வட்டி வீதம் (%)	11.0	10.5	10.0	10.0

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது  
மூலங்கள்: இலங்கை மத்திய வங்கி  
ஊழியர் நம்பிக்கை நிதிச் சபை

நிதியங்களின் சொத்துக்கள் ரூ.134.2 பில்லியனுக்கு 9.1 சதவீதத்தினால் அதிகரித்தன.

### 8.3 நிதியியல் சந்தைகளின் செயலாற்றம்

#### பணச்சந்தை

2013ல் காணப்பட்ட மிகையான திரவத்தன்மை நிலமை 2014இலும் தொடர்ந்தது. 2013 ஓகத்து முடிவிலிருந்து உள்நாட்டின் பணச்சந்தை ஒரு மிகையான திரவத்தன்மை நிலைமையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. சனவரியில் வழங்கப்பட்ட பன்னாட்டு முறியின் பெறுகைகளுடன் உள்நாட்டு பணச் சந்தையின் மிகைத் திரவத்தன்மை நிலைமை 2014 ஆரம்பத்திலிருந்து வேகமாக அதிகரிக்க தொடங்கியதுடன் 2014 பெப்பருவரி 3இல் ரூ.204 பில்லியனாகக் காணப்பட்டது. இது மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்களின் கொள்வனவு, மத்திய வங்கியின் ஏனைய வங்கிகளுடனான வெளிநாட்டுச் செலாவணி பரஸ்பர பரிமாற்றல் ஒழுங்குகள், மத்திய வங்கியால் நாணய மாற்று ஏற்ற இறக்கங்களினை சுமுகமாக்கும் நோக்குடனான வெளிநாட்டு நாணயங்களின் கொள்வனவுகள் காரணமாக மேலும் வளர்ச்சியடைந்தது. அதன் விளைவாக 2014 ஓகத்து அளவில் மிகை ஒதுக்கங்கள் ரூ.350 பில்லியனுக்கு அதிகரித்ததுடன் ஆண்டுக் காலத்தின் எஞ்சிய காலப்பகுதியிலும் இவ்வயாற்ற மட்டத்திலேயே தொடர்ந்தது. சந்தையில் காணப்படும் உயர்ந்த மிகையான திரவத்தன்மையிலிருந்து தோன்றுகின்ற நாணயக் கொள்கை மீதான கசியும் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, 2014இன் நாணயக் கொள்கை நிலைக்குப் பொருந்தக்கூடிய விதத்தில் குறுங்கால வட்டி வீதங்களை வழிப்படுத்த உதவும் விதத்தில் விரும்பத்தக்க மட்டத்தில் வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணவீதங்களைப் பேணுவதற்காக மத்திய வங்கி திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை கிரமமாக நடத்தியது. அந்த வகையில் 2014இல் ஓரிருவரின் மீள்கொள்வனவு, கிரமமான குறுங்கால மீள்கொள்வனவு மற்றும் தவணை மீள்கொள்வனவு ஏலங்கள் என்பன பொருத்தப்பாடாக நடாத்தப்பட்டன. மத்திய வங்கியால் அதனுடைய திறந்த சந்தை நடவடிக்கைகள் மூலம் உள்ளீக்கப்பட்ட ஒட்டுமொத்த மாதாந்த திரவத்தன்மை ஆண்டுக் காலத்தின் பெரும்பாலான காலப்பகுதியில் சந்தையில் காணப்பட்ட மொத்தத் திரவத்தன்மையின் 80 சதவீதமாகக் காணப்பட்டது. எனினும் சந்தை திரவத்தன்மை பற்றாக்குறையை அனுபவித்த போது சந்தைக்கு திரவத்தன்மையினை நிரம்பல் செய்வதற்காக ஓர் ஓரிருவரின் மீள்கொள்வனவு ஏலம் இடம் பெற்றது. திறந்த சந்தை நடவடிக்கைகளின் கீழ்மட்ட மற்றும் மேல்மட்டத்தை உருவாக்குவதற்காக நாள்தோறும் துணைநிலை வசதிகள் வழங்கப்பட்டன.

2014இல் பணச்சந்தையில் திரவத்தன்மை முகாமைத்துவம் மேலும் வலுவடைந்தது. 2014 சனவரியில் கொள்கை வீத

வீச்சிற்கு பதிலாக துணைநிலை வீத வீச்சு உருவாக்கப்பட்டது. அந்தவகையில் ஓரிருவரின் மீள்கொள்வனவு வீதம் மற்றும் ஓரிருவரின் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என்பன முறையே துணைநிலை வைப்பு வசதி வீதம் எனவும் துணைநிலை கடன் வழங்கல் வசதி வீதம் எனவும் மீள்பெயரிடப்பட்டன. துணைநிலை வைப்பு வசதிகள் வீதம் 6.5 சதவீதத்தில் மாற்றமில்லாது பேணப்பட்டதோடு துணைநிலை கடன் வழங்கல் வசதி வீதத்தினை 8.50 சதவீதத்தில் இருந்து 8.00 சதவீதமாகக் குறைத்து மீளமைக்கப்பட்டமையால் 200 அடிப்படைப் புள்ளிகளிலிருந்த துணைநிலை வீத வீச்சு 150 அடிப்படை புள்ளிகளாக சுருக்கமடைந்தது. 2014 பெப்பருவரியிலிருந்து நடைமுறைக்குவரும் துணைநிலை வைப்பு வசதிகள் பிணைகள் அற்ற வைப்புக்களாக மாற்றப்பட்டன. அத்தகைய வைப்புக்களின் வட்டியானது குறுங்கால வட்டி வீத கட்டமைப்பில் ஏற்படக்கூடிய பிறழ்வுகளினை நீக்கும் வகையில் பிடித்துவைத்தல் வரியின் தேவைப்பாடுகளில் இருந்து 2014 ஏப்பிரல் 24இல் இருந்து விதிவிலக்களிக்கப்பட்டது. மத்திய வங்கியானது குறைந்தளவிலான அரசு பிணைப் பத்திரங்களினை வைத்திருக்கின்றமைக்கிடையிலும் சந்தையின் மிகையான திரவத்தன்மையினை அதிகமான அளவிற்கு உள்ளீப்பதற்கு அரசு பிணைப் பத்திரங்களினை கடனாக வாங்கும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்ச்சியாக மேற்கொண்டது.

2014 ஆண்டு காலப்பகுதியில் நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்பு பணவீதம் கீழ் நோக்கிய போக்கினை பிரதிபலித்தது. சனவரியில் 7.44 சதவீதமாக இருந்த சராசரி மாதாந்த நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதமானது வீழ்ச்சியடைந்து 2014 யூலை நடுப்பகுதி வரையில் அண்ணளவாக 7.00 சதவீதத்தினை அண்மித்தது. பின்னர் பணச்சந்தையில் அதிகரிக்கின்ற மிகையான திரவத்தன்மைக்கு பதிலளிக்கும் வகையில் நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்பு பண வீதம் படிப்படியாக குறைவடைந்ததுடன் 6.50 சதவீத துணைநிலை வீத வீச்சின் கீழ் எல்லைக்கு ஏறத்தாழ சமநிலைப்பட்டது. 2014 செப்டெம்பர் 23ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் கடனின் உருவாக்கத்தினை அதிகரிக்கும் முகமாக இலங்கை மத்திய வங்கியின் 6.50 சதவீதத்திலான துணைநிலை வைப்பு வசதிகளின் கிடைப்பனவு கலண்டர் மாதத்தில் அதிகபட்சம் மூன்று தடவைகளாக மட்டுப்படுத்தும் மூன்று தடவைகளை விஞ்சும் ஏதேனும் வைப்புக்கள் ஆண்டிற்கு 5.00 சதவீதத்தில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதம் மேலும் குறைவடைந்ததுடன் ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் அண்ணளவாக 6.00 சதவீதத்தில் தொடர்ந்தது.

#### உள்நாட்டின் வெளிநாட்டு செலாவணிச் சந்தை

2014 காலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கு எதிராக இலங்கை ரூபா சிறிதளவாக மதிப்பிற்க்கம் அடைந்த போதும் சில பிரதான

நாணயங்களுக்கு எதிராக அதன் பெறுமதி அதிகரித்துள்ளது. ஐ.அ.டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் ஒட்டுமொத்த மதிப்பிற்க்கம் 0.23 சதவீதமாக அதாவது 130.7530 இலிருந்து 131.0486 இற்கு குறைவடைந்தது. பன்னாட்டு அரசு முறிகளின் வழங்கல் அரசிற்கும் தனியார் துறைக்குமான ஏனைய வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள், தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாவின் பேரிலான உட்பாய்ச்சல்களினால் ஆண்டுக் காலத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் இலங்கை ரூபா ஐ.அ.டொலருக்கு எதிராக பெறுமதி அதிகரிப்பை பதிவு செய்தது. இந்த போக்கு, 2014 ஓகத்தில் இருந்து திசம்பர் வரை வெளிநாட்டவர்களினால் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் என்பற்றின் மீதான முதலீடுகள் மீள்பெறப்பட்டமை, பங்குரிமை மற்றும் பருவகால இறக்குமதிகள் போன்றவற்றின் காரணமாக வெளிநாட்டு நாணயங்கள் வெளிச்சென்றமையினால் தலைகீழானது. இலங்கை ரூபாவின் ஒட்டுமொத்த மதிப்பிற்க்கத்துடன் இசைந்துசெல்லும் விதத்தில் வர்த்தக வங்கிகளின் தந்தி மூலமான மாற்றங்களுக்கான சராசரி ஐ.அ.டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை வீதம் 2013ம் ஆண்டில் காணப்பட்ட 129.44 மற்றும் 132.34 போன்றவற்றுடன் ஒப்பிடும்போது 2014ஆம் ஆண்டில் முறையே 130.36 மற்றும் 133.37 ஆகப் பதிவு செய்தது.

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகின்ற பொழுது 2014இல் உள்நாட்டின் வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட கொடுக்கல்வாங்கல்களின் அளவுகள் 12.93 சதவீத அதிகரிப்பைக் காட்டின. உள்நாட்டு சந்தையில் வெளிநாட்டுச் செலாவணிகளின் கொடுக்கல்வாங்கல்களின் அளவு 2013இல் ஐ.அ.டொலர் 13,705.32 மில்லியனில் இருந்து 2014இல் ஐ.அ.டொலர் 15,477.74 மில்லியனுக்கு அதிகரித்தது. வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் நாளாந்த சராசரி அளவுகள் 2013இன் ஐ.அ.டொலர் 56.4 மில்லியனிலிருந்து 2014இல் ஐ.அ.டொலர் 63.96 மில்லியனுக்கு ஓர் அதிகரிப்பினை பதிவு செய்தது.

2014இல் வர்த்தக வங்கிகளின் வெளிநாட்டு நாணயத்தின் நாளாந்த தேறிய திறந்த நிலையானது மேலநோக்கி மீளமைக்கப்பட்டது. அந்த வகையில் வர்த்தக வங்கிகளின் வெளிநாட்டு நாணயத்தின் நாளாந்த தேறிய திறந்த நிலையானது 2014 யூலை 1இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஐ.அ.டொலர் 120 மில்லியனிலில் இருந்து ஐ.அ.டொலர் 189 மில்லியனுக்கு மேலநோக்கி மீளமைக்கப்பட்டது. இது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் என்ற எதிர்பார்க்கக்கூடுதல் வர்த்தக வங்கிகள் தமது வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல்களில் கூடுதலான நெகிழ்வுத்தன்மையுடன் ஈடுபடுதலை அனுமதிக்கிறது.

சந்தை	அளவு (ரூபா பில்.)		நிறையேற்றப்பட்ட சராசரி வட்டி வீதம் (குறைந்ததிலிருந்து உச்சம்) - %	
	2013	2014	2013	2014
	அழைப்புப் பணம்	2,079	2,198	7.61-9.84
வங்கிகளுக்கிடையிலான மீள்கொள்வனவு	3,422	2,246	6.97-9.08	5.29-7.02
மத்திய வங்கி மீள்கொள்வனவு	5,677	4,299	6.50-8.55	5.59-7.09
மத்திய வங்கி நேர்மாற்று மீள்கொள்வனவு	187	5.8	8.10-9.50	6.72-8.50
துணைநிலை வைப்பு வசதி	-	4,340	-	-
துணைநிலை கடன்வழங்கல் வசதி	-	7.9	-	-

மூலம்: இலங்கை மத்திய வங்கி

### அரசு பிணையங்கள் சந்தை

2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் திறைசேரி உண்டியல் தொடர்பான விளைவு வீதங்கள் ஒரு கீழ்நோக்கிய நகர்வினை பதிவு செய்தன. வட்டி வீதங்களில் விழ்ச்சியானது நாணயக்கொள்கையின் தளர்வு, முன்னெச்சரிக்கையான படுகடன் முகாமை தந்திரோபாயங்களின் நடைமுறைப்படுத்துகை மற்றும் சந்தையில் காணப்பட்ட மிகையான திரவ தன்மை போன்ற காரணங்களின் கூட்டினால் ஏற்பட்டது. வட்டி வீதங்களினைக் குறைந்த அளவாக பேணுவதற்காகவும் உள்நாட்டு வட்டி வீதத்தில் ஏற்படும் அசாதாரண தாக்கங்களை குறைப்பதற்காகவும் பன்னாட்டு மூலதனச் சந்தையில் சரியான நேரத்தில் கடன்கள் பெறப்பட்டதோடு திறைசேரி உண்டியல்களிலும் முறிகளிலும் வெளிநாட்டு முதலீடுகளை குறைத்து அதன்மூலம் ஏற்படும் வெளிவாரிக் காரணிகளின் தாக்கத்தைக் குறைத்து, சராசரி முதிர்வு காலத்தை அதிகரிப்பதற்கும் குறுங்கால முதிர்ச்சிகளை மீள சுழலும் இடர்நேர்வுகளைக் குறைப்பதன் மூலம் சந்தையில் விளைவு வீதத்தைக் குறைப்பதற்கும் சம நேரத்தில் முன்மதியான படுகடன் முகாமைத் தந்திரோபாயங்கள் உதவின. கம்பனித் துறையின் நிதித் திரட்டலுக்கான நடவடிக்கைகளுக்குத் தூண்டுதல்கான சூழ்நிலையினை உருவாக்குவதற்கான காத்திரமான அடிப்படை அளவீட்டுக் குறியீட்டினை ஏற்படுத்தும் பொருட்டு நீண்ட கால இடர்நேர்வற்ற விளைவு வளையி 2014இல் தொடர்ச்சியாகச் செயற்படுத்தப்பட்டது. இதனால் 364 நாள் திறைசேரி உண்டியல்களின் விளைவு வீதம் 2013 இறுதியுடன் ஒப்பிடும்போது 229 அடிப்படைப் புள்ளிகளால் குறைவடைந்தது. 91 நாள், 182 நாள் 364 நாள் முதிர்ச்சியினைக் கொண்ட திறைசேரி உண்டியல்கள் முறையே 5.74 சதவீத 5.84 சதவீத 6.00 சதவீத விளைவு வீதத்தினை 2014 திசம்பர் இறுதியில் கொண்டிருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பத் தெரிவாக 2014 ஆண்டுகாலப்பகுதியில் திறைசேரி உண்டியல்கள் காணப்பட்டன. இதன்படி 2014 திசம்பர் இறுதியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.55.5 பில்லியன் திறைசேரி உண்டியல்களை பேணினர்.

குறுங்கால வட்டி வீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கேற்ப பொருத்தமான படுகடன் பத்திரம் வழங்கும் தந்திரோபாயங்கள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக 2014இல் திறைசேரி முறிகளின் விளைவு வீதங்கள் கீழ் நோக்கிச் சீராக்கப்பட்டன. இதற்கேற்ப முதனிலை சந்தையில் திறைசேரி முறிகளுக்கான விளைவு வீதங்கள் 2013 இறுதியிலிருந்து 2014இல் தவணை அமைப்புக்கிடையே ஏறத்தாழ 231 அடிப்படைப் புள்ளிகளினால் 180 அடிப்படை புள்ளிகளுக்கு (2 - 30 ஆண்டுகள்) குறைந்து காணப்பட்டது.

கூடுதலான முதலீட்டாளர்கள் டொலரில் வெளியிடப்பட்ட அரசு பிணையங்களை விரும்பி கொள்வனவு செய்ததால் இலங்கை மத்திய வங்கி முதிர்ச்சியடைந்த ஐ.அ.டொலர் 571 மில்லியனுக்கு எதிரீடாக ஐ.அ.டொலர் 731.5 மில்லியன் இலங்கை அபிவிருத்தி முறிகளை 2014இல் வழங்கியது. இலங்கை அபிவிருத்தி முறிகளுக்கு காணப்பட்ட விருப்பத் தெரிவு திறைசேரி உண்டியல்களிலும், முறிகளிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பினைக் குறைத்ததுடன் வெளிவாரிக் காரணிகளினால் ஏற்படும் இடர்நேர்வுகளையும் குறைக்க உதவியது. மேலும் இலங்கை அபிவிருத்தி முறிகளின் உட்பாய்ச்சல் இலங்கை ரூபாவில் குறித்துரைக்கப்படும் அரசு கடன்களினை குறைத்து உள்நாட்டு ரூபாச் சந்தையில் வட்டி வீதங்கள் நிலைப்படுத்துவதனை இயலச்செய்தது.

2014 ஆண்டுக் காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு அரசு படுகடன் பட்டியலின் முதிர்ச்சிக்கான சராசரிக் காலம் முன்னைய ஆண்டின் 4.82 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2014 திசம்பரில் இறுதியில் 5.75 ஆண்டுகளினால் மேலும் மேம்பட்டது. திறைசேரி முறிகளின் வெளிநின்ற சராசரி முதிர்ச்சிக் காலம் 2013 இறுதியில் 5.97 ஆண்டுகளிலிருந்து 2014 இறுதியில் 6.98 ஆண்டுகளுக்கு அதிகரித்தது. திறைசேரி முறிகளின் சொத்துப்பட்டியலில் காணப்பட்ட முதிர்ச்சிக்கான சராசரிக் காலத்தில் ஏற்பட்ட அதிகரிப்புக்கு 2014இல் நீண்ட கால திறைசேரி முறிகள் பெருமளவிற்கு வழங்கப்பட்டமையே காரணமாக அமைந்தது.

### கம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை

#### வர்த்தகப் பத்திரங்கள்

வர்த்தகப் பத்திரங்களுக்கான சந்தை நடவடிக்கையானது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2014இல் குறைவாகக் காணப்பட்டது. வங்கிகளின் ஆதரவுடன் வெளியிடப்பட்ட வர்த்தகப் பத்திரங்களின் மொத்தப் பெறுமதி 2013இன் ரூ.28.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2014இல் ரூ.8.2 பில்லியனாகக் காணப்பட்டது. வர்த்தகப் பத்திரங்கள் மீதான வட்டி வீதங்கள் 2013இன் 8.5 - 22.00 சதவீத வீச்சுடன் ஒப்பிடுகையில் 2014இல் 6.4 - 12.5 சதவீத

வீச்சாக வேறுபட்டது. 3 மாதங்கள் வரையான முதிர்ச்சியைக் கொண்ட வர்த்தகப் பத்திரங்கள் சந்தையின் 65.5 சதவீதத்திற்கு வகைகூறிய வேளையில் 6 மாத மற்றும் 12 மாத முதிர்ச்சிகளைக் கொண்ட வர்த்தகப் பத்திரங்களின் பங்குகள் முறையே 19.4 சதவீதமாகவும் மற்றும் 15.1 சதவீதமாகவும் காணப்பட்டன. வர்த்தகப் பத்திரங்களின் மொத்த வெளிநின்ற பெறுமதி 2013 திசம்பர் இறுதியின் ரூ.10.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2014 திசம்பர் இறுதியில் ரூ.3.5 பில்லியனாகக் காணப்பட்டது.

#### கம்பனி முறிகள்

கம்பனித் துறையால் பணம் திரட்டுவதற்கான மாற்றுமூல நடவடிக்கையாக கம்பனி முறிச் சந்தை தொடர்ந்தும் முன்னேற்றமடைந்தது. 2013இல் கம்பனிப் படுகடன் பிணையங்களின் வட்டி மீதான பிடித்துவைத்தல் வரி அரசினால் விலக்கப்பட்டதுடன் 2013 மற்றும் 2014இல் கம்பனி முறி சந்தையினூடாக திரட்டப்பட்ட பணம் உயர்வடைந்தது. மறுபுறம், நிறுவனம் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் மேற்கூறப்பட்ட வரி விலக்கு கம்பனி முறிக்கான கேள்வியை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் பதிவுகளின் பிரகாரம், 2013இல் தொகுதிக் கடன்கள் 83 இனூடாக மொத்தமாகத் திரட்டப்பட்ட ரூ.69.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2014 ஆண்டுக்காலப் பகுதியில் 20 கம்பனிகளால் வெளியிடப்பட்ட 46 தொகுதிக் கடன்களால் மொத்தமாக ரூ.54.2 பில்லியன் திரட்டப்பட்டுள்ளது. 2014இல் கடன் பத்திரம் வெளியிட்ட கம்பனிகளைப் பொறுத்தமட்டில், வங்கி மற்றும் நிதிக் கம்பனிகள் 15 ஆகவும் அவை ரூ.45.7 பில்லியனையும் திரட்டியுள்ளன. 2014இல் வெளியிடப்பட்ட தொகுதிக் கடன்கள் நிலையான மற்றும் மிதக்கும் வட்டி வீதங்கள் இரண்டினையும் கொண்டிருந்ததுடன் அவை 7.75 இலிருந்து 15.50 சதவீதம் வரையிலான வீச்சில் வேறுபட்டன. கொழும்புப் பங்குச் சந்தையின் தன்னியக்கப்படுத்தப்பட்ட வர்த்தக முறைமையில் பட்டியலிடப்பட்டுள்ள தொகுதிக் கடன்களின் வர்த்தகப்படுத்தப்பட்ட புள்வு 2013இன் ரூ.2.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2014இல் ரூ.7.1 பில்லியனாக உயர்ந்து காணப்பட்டது.

#### பங்குரிமை மூலதனச் சந்தை

2014இல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (கொ.ப.ப) கடந்த பல சாதனைகளை விஞ்சி நிலைத்த உயர்வைப் பதிவு செய்துள்ளது. 2014 முடிவில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 23.4 சதவீதத்தினால் 7,299 புள்ளிக்கு அதிகரித்ததுடன் ஸ்டான்ட் அன்ட் புவர் இலங்கை 20 சுட்டெண் 25.3 சதவீதத்தினால் 4,089 புள்ளிக்கு அதிகரித்துள்ளது. 2013 ஆண்டு காலப்பகுதியின் ஸ்டான்ட் அன்ட் புவர் இலங்கை 20 சுட்டெண் 5.8 சதவீத

அட்டவணை 8.17 திறைசேரி உண்டியல்களின் ஆண்டுக்கான முதன்மைச் சந்தை நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதங்கள்				
ஓராண்டுக்கு சதவீதம்				
ஆண்டு	முதிர்ச்சி			திரண்ட சராசரி
	91-நாட்கள்	182-நாட்கள்	364-நாட்கள்	
2010	7.86	8.42	8.43	8.32
2011	7.28	7.21	7.41	7.31
2012	10.72	12.29	12.14	11.81
2013	7.54	7.85	8.29	8.20
2014	6.58	6.57	6.73	6.68

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அதிகரிப்பு மற்றும் அனைத்தப் பங்கு விலைச் சுட்டெண்ணின் 4.8 சதவீத அதிகரிப்பின் பலனாக இத்தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படுகிறது. குறைந்த உள்நாட்டு வட்டி வீதங்கள், மேம்பட்ட வளர்ச்சி வாய்ப்புக்கள், தொடர்ச்சியான வெளிநாட்டு கொள்வனவுகள், ஒப்பீட்டளவில் உயர்வான கம்பனி வருவாய் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவருவதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் உள்ளடங்கலாக தீங்குற்ற பேரண்டப் பொருளாதார நிலைமைகள் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஒன்று தவிர்ந்த எல்லாத் துணைத் துறைகளினதும் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 2014இல் அதிகரித்துள்ளது. வங்கி, நிதி மற்றும் காப்புறுதி (40 சதவீதம்), தொலைத் தொடர்பு (42 சதவீதம்), பன்முகப்படுத்தப்பட்ட உடைமைகள் (19.7 சதவீதம்), விடுதிகள் மற்றும் பயணங்கள் (9 சதவீதம்) மற்றும் உணவு, குடிபானம் மற்றும் புகையிலை (5 சதவீதம்) ஆகிய ஐந்து பெரிய துணைத் துறைகள் தொடர்பான விலைச் சுட்டெண்கள் 2014 ஆண்டு காலப்பகுதியில் கணிசமானளவு அதிகரித்துள்ளது.

2014இல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையின் மொத்த மூலதனமயமாக்கல் குறிப்பிடத்தக்களவு

அட்டவணை 8.18 அரசு பிணையங்களின் விளைவு வீதங்கள்				
ஓராண்டுக்கு சதவீதம்				
விடயம்	முதலாந்தர சந்தை		இரண்டாந்தர சந்தை	
	2013	2014	2013	2014
<b>திறைசேரி உண்டியல்கள்</b>				
91 நாள்	7.54-9.91	5.74-7.42	7.52-10.12	5.47-7.52
182 நாள்	7.85-10.99	5.83-7.53	7.83-11.26	5.64-7.83
364 நாள்	8.29-11.38	5.89-7.95	8.27-11.72	5.82-8.27
<b>திறைசேரி முறிகள்</b>				
2 ஆண்டு	-	6.15-8.70	8.53-11.65	5.97-8.86
3 ஆண்டு	10.87-10.98	6.20-8.80	9.05-11.75	6.45-9.05
4 ஆண்டு	-	6.40-9.06	9.54-11.95	6.50-9.54
5 ஆண்டு	10.64-11.17	6.48-9.29	10.26-12.01	7.09-10.29
6 ஆண்டு	10.97	6.64-9.42	10.37-11.99	7.41-10.37
10 ஆண்டு	11.76-11.80	7.78-10.15	10.88-12.30	7.79-10.89
15 ஆண்டு	11.90-12.21	8.50-10.91	11.14-12.72	8.28-11.60


மூலம்: இலங்கை மத்திய வங்கி

அதிகரித்துள்ளது. 2014 இறுதியில் சந்தை மூலதனமயமாக்கல் ரூ.3.1 றில்லியனுக்கு 26.2 சதவீதத்தால் அதிகரித்துடன், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 36 சதவீதத்திற்குச் சமமானதாகவுள்ளது. சந்தைப் புரள்வு அடிப்படையில் முதல் மூன்று பெரிய துறைகளின் பெயர்களாக வங்கிகள், நிதி மற்றும் காப்புறுதி, பன்முகப்படுத்தப்பட்ட உடைமைகள் மற்றும் குடிபானம், உணவு மற்றும் புகையிலை என்பன இருப்பதுடன் அவை முறையே 24.3 சதவீதம், 18.8 சதவீதம் மற்றும் 17.4 சதவீதத்திற்கு வகைகூறின. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள பத்து மிகவும் பெரிய கம்பனிகள் மொத்தச் சந்தை மூலதனமயமாக்கலில் 38 சதவீதத்திற்கு வகைகூறின.

ஆண்டு காலப்பகுதியில் மொத்த சந்தைப் புரள்வானது ரூ.341.0 பில்லியனாக பதிவு செய்யப்பட்டு 2013இன் மொத்த ஆண்டுப் புரள்வான ரூ.200.4 பில்லியனை விஞ்சியமையானது முதலீட்டாளர்களின் பங்கேற்பு அதிகரிப்பைப் பிரதிபலிக்கின்றது. மொத்தப் புரள்வின் 31 சதவீதத்திற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வகைகூறியிருக்கும் அதேவேளையில் மீதமானவற்றிற்கு உள்ளூர் முதலீட்டாளர்கள் வகைகூறியுள்ளனர். நாளாந்தச் சராசரிப் புரள்வானது முன்னைய ஆண்டின் ரூ.828 மில்லியனிலிருந்து 2014இல் ரூ.1,415 மில்லியனாக 71 சதவீதத்தால் அதிகரித்தது. புரள்வு வேகமானது 2013இன் 8.6 சதவீதத்திலிருந்து 2014இல் 12.2 சதவீதத்திற்கு அதிகரித்தது (மொத்தப் புரள்வுக்கும் சராசரி சந்தை மூலதனமயமாக்கலுக்குமான விகிதம்). குறைவான வர்த்தகச் செலவுத் தாக்கம், உயர் முதலீட்டாளர் பங்களிப்பு மட்டம் மற்றும் உயர் திரவத்தன்மை என்பன உயர் புரள்வு வேகத்தைக் குறித்து நிற்கின்றன.

2014 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக சந்தைக்கான தொடர்ச்சியான வெளிநாட்டு உட்பாய்ச்சல் விளங்குகின்றன. 2014இல் ஒன்றுசேர்ந்த வெளிநாட்டுக் கொள்வனவுகள் வரலாற்றிலேயே மிக உயர்ந்தளவாக விளங்கி ஐ.ஆ.டொலர் 799 மில்லியனைப் பதிவு செய்தவேளையில் ஒன்றுசேர்ந்த வெளிநாட்டு விற்பனைகள் ஐ.ஆ.டொலர் 638 மில்லியனாகக் காணப்பட்டன. 2014இல் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பின் அதிகரிப்பிற்கு நாட்டின் மேம்பட்ட பேரண்டப் பொருளாதார அடிப்படைகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரங்கத்தினை ஏற்பாடு செய்தமை மற்றும் உயர் நிகர மதிப்புடைய வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவருவதற்கான தொடர்ச்சியான உபாயங்கள் மற்றும் மற்றைய சந்தைப் பங்கேற்பாளர்களுடன் இணைந்து பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு ஒழுங்குபடுத்தநர் என்ற ரீதியில் எடுக்கப்பட்ட முயற்சிகள் என்பன பங்களித்திருக்கின்றன. மேலும், பிணையங்கள் மற்றும் பரிமாற்றல் ஆணைக்குழுவால்

**வரைபடம் 8.14** அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண், எஸ்.அன்டீப் இலங்கை 20 சுட்டெண் மற்றும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் மொத்த புரள்வு



பட்டியலிடப்பட்ட கம்பனிகளிற்கான குறைந்தபட்ச பொது உடைமைகள் அடிப்படையை அறிமுகம் செய்வதன் மூலமாக சந்தை திரவத்தன்மையை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இச்செயற்றிறனை சாதகமாக்கின. ஆண்டுக் காலப்பகுதியில் வங்கி, நிதி மற்றும் காப்புறுதி, உணவு, குடிபானம் மற்றும் புகையிலை மற்றும் பல்லினத் துறைகள் தொடர்ந்தும் வெளிநாடுகளின் ஆர்வத்தைப் பெருமளவில் கவர்ந்தன.

2014 ஆண்டு காலப்பகுதியில் முதன்மைச் சந்தையானது ஆரம்ப பங்கு வழங்கல்கள், உரிமை வழங்கல்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கல்கள் என்பவற்றுடாக ரூ.3.3 பில்லியனுக்கு மேலான தொகையைத் திரட்டியதுடன் தொடர்ந்தும் செயற்றிறன் கொண்டதாயிருந்தது. 2014 ஆண்டு காலப்பகுதியில் 5 ஆரம்பப் பங்கு வழங்கல்கள் மற்றும் 13 உரிமை வழங்கல்களுடாக மொத்தம் ரூ.14.4 மில்லியன் திரட்டப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையினை அபிவிருத்தி செய்வதற்கும் சந்தை உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வதற்கும் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை ஆகியன பல முயற்சிகளை எடுத்தன. கொழும்புப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் நிதியைத் திரட்டுவதற்கு ஏது செய்வதற்காக பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு நாட்டிலுள்ள கம்பனிகளிற்கு பட்டியலிடல் ஊக்குவிப்பு ஆய்வரங்குகளை நடத்தியுள்ளது. குறைந்தபட்ச பொதுப் பங்குத் தேவைப்பாடுகள், பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் பண்பாளர்கள் மற்றும் முதன்மை நிறைவேற்று அலுவலர்கள் ஆகியோரின் கையாளுகைகள் மற்றும் தொடர்புடையோரின் கொடுக்கல்கள்கள் ஆகியன கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை பட்டியலிடல் சட்டங்கள் தொடர்பாக மீளமைக்கப்பட்டன. ஒழுங்குமுறைப்படுத்தல் அமைப்பை மேலும் உயிர்ப்பானதாக மாற்றும் பொருட்டு நாட்டின்

**அட்டவணை 8.19**

**பங்குச் சந்தையின் செயலாற்றம்**

விடயம்	2013	2014
அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் (1985=100) (அ)	5,912.8	7,299.0
ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் (%)	4.8	23.4
எஸ் அன்டீப் எல் எல் 20 சுட்டெண் (2004 திசெம்பர் 17=1,000) (ஆ)	3,263.9	4,089.1
ஆண்டுக்கான மாற்றம் (%)	5.8	25.3
சந்தை மூலதனமாக்கல் (ரூ.பில்) (அ)	2,459.9	3,104.9
மொ.உ.உயின் சதவீதமாக (%)	28.4	31.9
சந்தை விலை வருவாயிட்டு விகிதம் (அ)	15.9	19.7
சந்தை மூலதனவாக்கத்திற்கான மொத்த புரள்வு (%)	8.7	12.3
சராசரி நாளைத் புரள்வு (ரூ. மில்)	828.0	1,415.0
வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் பெறுமதி (ரூ. பில்)	200.5	341.0
வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை (மில்)	9,054	16,722
பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை	289	294
அறிமுகம் செய்யப்பட்டவை (ஆ)	1	5
பொது மக்களுக்கான ஆரம்ப பங்கு வழங்கல்களின் எண்ணிக்கை / விற்பனைக்கான வழங்கல்கள் (ஆ)	1	5
உரிமை வழங்கல்களின் எண்ணிக்கை	9	13
உரிமை வழங்கல்கள் ஊடாகவும் ஆரம்ப பொது வழங்கல் ஊடாகவும் திரட்டப்பட்ட தொகை (ரூ.பில்)	26.0	14.4

(அ) ஆண்டு முழுவில்  
(ஆ) பதிவினைப் பெற்றுக் கொள்ளுவதற்கு 3 முறைகள் உள்ளன; அதாவது பொதுமக்களுக்கான வழங்கலினைத் தேவைப்படுத்தாத ஒரு அறிமுகம், ஏற்கனவே உள்ள பங்குகளை பொதுமக்களுக்கு வழங்குகின்ற விற்பனைக்கான வழங்கல் மற்றும் புதிய பங்குகளை பொதுமக்களுக்கு வழங்குகின்ற உதவு தொகைக்கான வழங்கல்கள் என்பன.

மூலம்: கொழும்பு பங்குப் பரிவர்த்தனை

மூலதனச் சந்தை அபிவிருத்தி மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்தலுக்கான 10 முக்கிய உத்திகள் அடங்கலாக கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் பிணையங்கள் பரிமாற்றல் ஆணைக்குழு அதனுடைய மூலதனச் சந்தை அபிவிருத்தித் திட்டத்தைத் தொடர்ந்து மேற்கொண்டிருக்கின்றது.

**8.4 அபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ளுதலும்**

மத்திய வங்கி 2014இல் பங்குபற்றும் நிதி நிறுவனங்களினூடாக சலுகை ரீதியான கடன் திட்டங்களைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தியது. இத்திட்டங்களின் கீழ், வேளாண்மை கால்நடைத்துறை, சிறிய நடுத்தர அளவு தொழில்முயற்சி போன்றவற்றின் 162,222க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.15,946 மில்லியன் வழங்கப்பட்டது. இத்திட்டங்கள் நிதியினைப் பெற்றுக் கொள்ளுதலினை அதிகரிப்பதன் மூலம் பொருட்கள் சேவைகளின் உற்பத்தியை அதிகரித்தல், நாட்டின் அனைத்தையுமுள்ளடக்கிய சமமான பிரதேச அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு உதவுதல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன. கொள்கை ரீதியில், மத்திய வங்கியினால் கடன் திட்டங்கள் மீது நடைமுறைக்கிடப்படும் வட்டி வீதங்கள் இறுதிப் பயனாளிகளுக்கு நன்மையினைப் பெற்றுத்தரும் நோக்கில் தற்போது காணப்படும் குறைந்த வட்டி வீத குழலிற்கு



நிதியியல்துறை செயலாற்றமும் முறைமை உறுதித்தன்மையும்



**அறிமுகம்**

உண்மைச் சொத்து முதலீட்டு நம்பிக்கை நிதியம் (உ.சொ.மு.ந நிதியம்) எனப்படுவது தொழில்சார் நிபுணத்துவ ரீதியில் முகாமைப்படுத்தல்களும் பன்முகப்படுத்தப்பட்ட குழுவில் முதலீடுகளைச் செய்யும் முதலீட்டுத் தரத்தினைக் கொண்ட உண்மைச் சொத்தாகும். உ.சொ.மு.ந நிதியம் முக்கியமாக அலுவலகக் கட்டடங்கள், வர்த்தக மற்றும் வதிவிட கட்டடங்கள் மற்றும் தொடர் மாடிகளைக் கொண்டு, வைத்தியசாலைகள், கடைத்தொகுதிகள் மற்றும் கட்டடத் தொகுதிகள், சுற்றுலா விடுதிகள் மற்றும் ஓய்வகங்கள், சினிமா திரையரங்குகள், பல்கலைத் தொகுதிகள், களஞ்சியசாலைகள் போன்றவற்றினை முக்கியமாகக் கையாள்கிறது. உ.சொ.மு.ந நிதியத்தில் மூலதன உண்மைச் சொத்து முதலீட்டு நம்பிக்கை நிதியம் (மு.உ.சொ.மு.ந நிதியம்), ஈட்டு உண்மைச் சொத்து முதலீட்டு நம்பிக்கை நிதியம் (ஈ.உ.சொ.மு.ந நிதியம்) மற்றும் கலப்பின உண்மைச் சொத்து முதலீட்டு நம்பிக்கை நிதியம் (க.உ.சொ.மு.ந நிதியம்) என மூன்று வகைகள் காணப்படுகின்றன. இவை உ.சொ.மு.ந நிதிய வகையில் பொதுவானதும் பிரபல்யமானதுமான வகைகளாகக் காணப்படுவதுடன் அவை உடமைகளிலும் சொந்த உடமைகளிலும் முதலீடுகின்றது. அத்துடன் அவற்றின் வருமானங்கள் முக்கியமாக வாடகைச் சேகரிப்புக்கள் வடிவில் உருவாக்கப்படுகின்றன. ஈ.உ.சொ.மு.ந நிதியம் ஈட்டுச் சொத்துக்களைக் கையாள்கின்ற வேளையில் அவை சொந்த சொத்து ஈடுகளையும் கையாள்கின்றன. இவ்வண்மைச் சொத்து முதலீட்டு நம்பிக்கை நிதியம் ஈடுகளிற்கெதிராக உண்மைச் சொத்து உரிமையாளர்களிற்கு கடன் வழங்குகின்றது அல்லது தற்போதைய பிணையிடப்பட்ட பிணையங்களினை அல்லது ஈடுகளைக் கொள்வனவு செய்கிறது. அவற்றின் வருமானங்கள் ஈட்டுக் கடன்கள் மீதான வட்டி வருமான வடிவில் உருவாக்கப்படுகிறது. கலப்பு உண்மைச் சொத்து முதலீட்டு நம்பிக்கை நிதியமானது சொத்துக்கள் மற்றும் ஈட்டுக்கள் ஆகிய இரண்டிலும் முதலீடுவதன் மூலம் மு.உ.சொ.மு.ந நிதியம் முதலீட்டு உபாயங்கள் மற்றும் உ.சொ.மு.ந நிதிய ஈட்டுக்களின் இணைப்பாகக் காணப்படுகின்றது.

உ.சொ.மு.ந நிதியத்தினால் உருவாக்கப்பட்ட வருமானம் உண்மைச் சொத்தின் நீண்ட கால செயலாற்றத்தினைப் பிரதிபலிக்கின்ற வேளையில், அநேகமான வருமானங்கள் கிரமமான அடிப்படையில் பங்கிலாபங்களின் வடிவில் முதலீட்டாளர்களுக்கு நேரடியாக செலுத்தப்படுவதனால் மற்றும் சாதகமான வரி பெற்றுக்கொள்ளப்படுவதனால் பொதுவாக உ.சொ.மு.ந நிதியம் அதிக வருவாய்களை வழங்குகிறது. உ.சொ.மு.ந நிதியத்தின் கூறுகள் பங்குப் பரிவர்த்தனையில் பங்குகளாக வியாபாரம் செய்யப்படுகின்றன. அத்துடன் உ.சொ.மு.ந நிதியத்தின் முதலீடுகளிலிருந்து உழைக்கப்படும் பங்கிலாப வருமானங்கள் வழமையாக வருமானங்களாக குறிப்பிடப்படுவதுடன், இது நம்பிக்கைக் கூறுகளின் சந்தை விலையின் சதவீதமாகும். உண்மைச் சொத்தின் நேரடி முதலீடுகளுக்கு மாறாக உ.சொ.மு.ந நிதியத்தின் முதலீடுகள் திரவச் சொத்துக்களாகும். எனினும், ஏனைய முதலீடுகளைப் போன்று உ.சொ.மு.ந நிதியமும் குறிப்பிடத்தக்க உள்ளார்ந்த இடர்நேர்வுகளைக் கொண்டுள்ளது. உ.சொ.மு.ந நிதியத்தின் கூறுகள் பங்குச் சந்தையின் பாதிக்கப்படும் தன்மை காரணமாக குறுங்கால தளம்பல்களைக் கொண்டிருக்கின்றன. எனவே, அவற்றினை பட்டியல்படுத்தப்பட்ட பங்குகளாக

வைத்திருக்கப்படின் அவை குறைந்த பன்முகப்படுத்தப்பட்ட நன்மைகளை வழங்கும்.

**உலகளாவிய பின்னணியில் உ.சொ.மு.ந. நிதியம்**

உ.சொ.மு.ந நிதியம் நீண்ட கால வரலாற்றினைக் கொண்டுள்ளதுடன் அவை தொழிற்படுத்தப்பட்ட நாடுகளில் வெற்றிகரமானதாகவும் காணப்படுகிறது. உ.சொ.மு.ந நிதியமானது தொடக்கத்தில் 1960இல் ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது உலகில் 30 இற்கும் மேலான நாடுகளில் வெற்றிகரமாக தொழிற்படுத்தப்படுகின்றது. முன்னணி உ.சொ.மு.ந நிதிய சந்தைகளாக ஐக்கிய அமெரிக்க (உலக சந்தைப் பங்கின் 60 சதவீதம்), அவுஸ்திரேலியா (6 சதவீதம்), யப்பான் (6 சதவீதம்), பிரான்ஸ் (5.5 சதவீதம்), மற்றும் ஐக்கிய இராச்சியம் (5 சதவீதம்) என்பன விளங்கின. உ.சொ.மு.ந நிதியமானது யப்பான் (2000), தென் கொரியா (2001), சிங்கப்பூர் (2002), கொங்கொங் (2003), தாய்வான் (2003), மலேசியா (2005) மற்றும் தாய்லாந்து (2012) போன்ற பல்வேறு ஆசிய நாடுகளிலும் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஏனைய பல்வேறு நாடுகளில் உ.சொ.மு.ந நிதிய தொழிற்பாட்டினை இயல்புசெய்தமைக்கு சட்டங்கள் நடைமுறைப்படுத்தியுள்ள வேளையில் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தமது நாடுகளிலும் உ.சொ.மு.ந நிதியத்தினைக் கட்டியெழுப்புவதைக் கவனத்தில் கொள்கின்றன. உலகில், 500 இற்கும் மேற்பட்ட உ.சொ.மு.ந நிதியங்கள் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1 டிரில்லியன்<sup>1</sup> மொத்தச் சந்தை மூலதனமயமாக்கலுடன் காணப்படுகின்றன. ஆசிய உ.சொ.மு.ந நிதியச் சந்தையானது ஏறத்தாழ 130 உ.சொ.மு.ந நிதியங்களுடன் மொத்த உ.சொ.மு.ந நிதியத்தின் ஏறத்தாழ 12 சதவீதத்திற்கு வகைகூறுகிறது. இவை மொத்தச் சந்தை மூலதனமயமாக்கலாக ஐ.அ.டொலர் 140 டிரில்லியனை<sup>2</sup> விடவும் அதிகமாகக் கொண்டுள்ளன. உ.சொ.மு.ந நிதியமானது ஆசிய நாடுகளிலும் வெற்றியளித்துள்ளதுடன் இவை முதலீட்டாளர்களுக்குக் குறைந்த இடர்நேர்வுகளைக் கொண்ட சொத்துக்களினால் பிணையிடப்பட்ட உண்மைச் சொத்துக்களில் முதலிடக்கூடிய தெரிவை வழங்குவதனால் முதலீட்டாளர்களுக்கு நன்மையளிப்பதாகக் காணப்படுகிறது. மேலும், இவ்வு.சொ.மு.ந நிதியங்கள் கூறுபூட்டகையாளர்களுக்கு கிரமமான மற்றும் நம்பகத்தன்மையான வருமானங்களை வழங்குதல், உண்மைச் சொத்து துறைக்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் கணிசமானளவு பாய்ச்சல்களைக் கவருதல் மற்றும் அதன் மூலம் மிகவும் காசுத் தட்டுப்பாடாகவிருக்கும் சொத்து அபிவிருத்தியாளர்களிற்கு திரவத்தன்மையினை வழங்குகின்ற வேளையில், இந்நாடுகளின் தேசிய மொ.உ.உற்பத்திக்கு கணிசமானளவில் பங்களிக்கின்றன.

**உ.சொ.மு.ந நிதியத்தின் தொழிற்பாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளத்தக்க நன்மைகள்**

• திரவத்தன்மை - உ.சொ.மு.ந நிதியமானது பட்டியலிடப்பட்டுள்ளதுடன் அவற்றின் கூறுகள் வர்த்தகப்படுத்தப்படக்கூடியவை. உ.சொ.மு.ந நிதியக் கூற்றில் வர்த்தம் செய்தலானது உண்மைச் சொத்தின் நேரடி முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் கணிசமானளவு குறைந்த கொடுக்கல்வாங்கல் செலவினைக் கொண்டுள்ளது. இவை மிகவும் பயனுறுதி வாய்ந்த நிதியில் கருவிகளை திரவத்தன்மை இடர்நேர்வினைக் கொண்டிராத வர்த்தக உண்மைச் சொத்தில் முதலிட விரும்பும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.

- கவர்ச்சிகரமான பங்கிலாப வருவாய் - பொதுவாக உ.சொ.மு.ந நிதியத்தின் முதலீடுகள், மூலதன வளர்ச்சி நோக்கத்தினைக் கொண்ட ஏனைய வகையான பங்குகளினால் வழங்கப்படுவதிலும் பார்க்க அதிக கவர்ச்சிகரமான வருவாய்களை உழைக்கின்றது. உ.சொ.மு.ந நிதிய முதலீடுகளிற்கான வருவாய்கள் கவர்ச்சிகரமானதாகக் காணப்படுவதற்கான மற்றொரு காரணம் அத்தகைய வருவாய்களின் கட்டாய பகிர்ந்தளிப்புக்களாகும்.
- காத்திரமான சொத்துப்பட்டியல் பல்வகைப்படுத்தலை அடைதல் - சில்லறை முதலீட்டாளர்களின் முதலீட்டு உபாயத்தில் முக்கிய பகுதி பன்முகப்படுத்தலாகும். உ.சொ.மு.ந நிதியம் கணிசமானளவு சொத்துப்பட்டியல் பன்முகப்படுத்தல் நன்மைகளை வழங்குகிறது.
- உறுதியான கம்பனி ஆளுகை - உ.சொ.மு.ந நிதியம் பங்குப் பரிவர்த்தனையினால் பட்டியலிடப்பட்ட கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டல்களுடன் இசைந்து செல்லும் விதத்தில் கம்பனி ஆளுகை மற்றும் நிதியியல் அறிக்கையிலுடன் தொடர்புடைய நியமன்களினைப் பேணுவதற்குத் தேவைப்படுத்தப்படுகிறது. இவை பிணையங்கள் ஒழுங்குமுறைப்படுத்துநர்களினால் ஒப்புதலளிக்கப்பட்ட முதலீட்டு உற்பத்தியாக காணப்படுகின்றமை சில்லறை முதலீட்டாளர்கள் நம்பிக்கையை கட்டியெழுப்ப உதவுகிறது.
- உயர்தரத்திலுள்ள வர்த்தக உண்மைச் சொத்துக்களினை அணுகுதல் - உ.சொ.மு.ந நிதியமானது பல்வேறுபட்ட துறைகளில் உண்மைச் சொத்தில் அதியுயர் வருமானத்தினை உருவாக்குவதற்கான முதலீடுகின்றது. உ.சொ.மு.ந நிதியத்தில் முதலீடு செய்வதன் மூலம் சில்லறை முதலீட்டாளர்கள் இவ்வண்மைச் சொத்துக்களில் முதலிட முடியுமாவுள்ள வேளையில், உண்மைச் சொத்துத் துறையில் அவர்களின் முதலீடுகளை பன்முகப்படுத்த இயலுமாவுள்ளது.
- கட்டாயமான பங்கிலாபக் கொடுப்பனவு - உ.சொ.மு.ந நிதியத்தின் வருமானம் பங்காளர்களிற்கு கட்டாய பங்கிலாபக் கொடுப்பனவாகச் செலுத்தப்படுகிறது. இது


- முதலீட்டாளர்களிற்கு கணிசமானளவில் நன்மையளிக்கிறது.
- வரியின் வெளிப்படையானதன்மை - உ.சொ.மு.ந நிதியத்தின் மீது செலுத்தப்படும் ஏதேனும் வரிகள் வழமையாக தனிப்பட்ட உ.சொ.மு.ந நிதியத்தின் பங்காளர் மட்டத்தில் செலுத்தப்படக்கூடியவை. இது உ.சொ.மு.ந நிதியச் சந்தைகளின் வரியின் வெளிப்படையானதன்மைக்குக் காரணமாகிறது.
- குறைந்த படுகடன் மட்டங்கள் - உ.சொ.மு.ந நிதியமானது பட்டியலிடப்பட்ட உண்மைச் சொத்துக் கம்பனிகள் மற்றும் பங்குச் சந்தையின் ஏனைய துறைகளுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் குறைந்த படுகடன் மட்டங்களினைக் கொண்டுள்ளது.
- உண்மைச் சொத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் இணைந்த ஒப்பீட்டளவிலான உயர் இடர்நேர்வுத்தன்மையினைக் கட்டுப்படுத்தல் - உ.சொ.மு.ந நிதியச் சந்தைகள் பட்டியலிடப்படுத்தப்பட்ட உண்மைச் சொத்துக் கம்பனிகளின் உண்மைச் சொத்து அபிவிருத்தி நடவடிக்கைகளில் நேரடியாக முதலீடு செய்வதுடன் இணைந்த ஒப்பீட்டளவிலான உயர் இடர்நேர்வுத்தன்மையினைக் கட்டுப்படுத்துகின்ற சட்ட ஒழுங்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது.
- நிபுணத்துவம் வாய்ந்த உண்மைச் சொத்து முகாமையாளர்கள் - உ.சொ.மு.ந நிதியம் பொதுவாக நிதி முகாமைத்துவம், சொத்து முகாமைத்துவம் மற்றும் சொத்துடமை முகாமைத்துவம் ஆகியவற்றில் உயர் திறமையுடைய நிபுணர்களினை தொழிலில் அமர்த்துகிறது.
- ஏனைய நன்மைகள் - குறைந்த நுழைவுச் செலவு; பிரிடக்கூடிய தன்மை; பங்குச் சந்தையினால் உண்மைச் சொத்து விலைகளின் நகர்வுகளைச் சந்தைக்கு ஒழுங்கான இடைவெளிகளில் வெளிப்படுத்துதல்; பணவீக்கத்திற்கெதிரான பயனுறுதி வாய்ந்த காப்பிடல் வசதியினால் உ.சொ.மு.ந நிதியத்தின் கூறுகள் உண்மைச் சொத்துக்கள் கொண்டுள்ள பிணையங்களினால் பிணையிடப்பட்ட சொத்துக்களிற்கு ஒத்ததாகக் காணப்படுதல் மற்றும் தொழில் உருவாக்கம் என்பன ஏனைய நன்மைகளாகும்.

இசைந்து செல்லும் விதத்தில் உள்நோக்கித் திருத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு தனிப்பட்ட கொடுகடன் திட்டங்களிற்குமான அளவு அதிகரிக்கப்பட்டன.

கடந்த ஆண்டுகளைப் போல், இவ்வாண்டும் பங்கேற்கும் நிதி நிறுவனங்களினூடாக மத்திய வங்கி வழங்கும் சலுகைக் கடன் வசதிகளை வேளாண்மை மற்றும் கால்நடை ஆகிய துறைகளே தொடர்ந்தும் அதிகளவில் பெற்றுக்கொண்டது. உணவு பாதுகாப்புத் தேவையை நிறைவு செய்தல் மற்றும் வேளாண்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக இத்துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதனடிப்படையில், 2014இல் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையிலுள்ள 86,815 கடன்பெறுநர்களுக்கு ரூ.7,714 மில்லியன் கடனாக வழங்கப்பட்டது. பண்ணையாளர்கள் 32 குறுங்காலப் பயிர்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்படு மூலதன தேவைப்பாடுகளைப் பூர்த்தி

செய்யும் பொருட்டு பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களினூடாக கடன்களை வழங்கும் இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைக்கிடப்படும் வேளாண்மைத் துறைக்கான முதன்மைச் சலுகைக் கடன் திட்டமான புதிய அனைத்தையுமுள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டத்தின் கீழ் மொத்தக் கடன்களில் 87 சதவீதம் அல்லது ரூ.6,749 மில்லியன் தொகை 86,143 பண்ணையாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும், 2013இன் பிற்பகுதியிலும் 2014இன் முன்னரைப் பகுதியிலும் நாட்டில் நிலவிய வறட்சி காலநிலை காரணமாக புதிய அனைத்தையுமுள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டம் பின்னடைவை எதிர்நோக்கியது. இதன் காரணமாக 2013 உடன் ஒப்பிடுகையில் 2014இல் வழங்கப்பட்ட கடனின் பெறுமதி மற்றும் கடன் பெறுனர்களின் எண்ணிக்கை என்பன முறையே 17 சதவீதத்தாலும் 11 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்தன. கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும்

வரைபடம் 8.15 கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் வெளிநாட்டு பங்கேற்பு



வழங்கப்பட்ட புதிய அனைத்தையுமுள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டத்தின் கடன் தொகையின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டம் (19 சதவீதம்) அதிகூடிய தொகை மற்றும் பங்கினைக் கொண்டுள்ளது. அதன்பின்னர், முறையே அநுராதபுரம் (14 சதவீதம்) அம்பாந்தோட்டை (10 சதவீதம்) அம்பாறை (10 சதவீதம்) பொலன்னறுவை (9 சதவீதம்) ஆகிய மாவட்டங்கள் காணப்படுகின்றன. உயர் தொழில்நுட்பப் பாற்பண்ணை உற்பத்தியில் முதலீடு செய்யக்கூடிய முயற்சியாளர்களைக் கவர்வதன் மூலம் இலங்கை பால் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதை இலக்காகக் கொண்டே வர்த்தக அளவிலான பாற்பண்ணை அபிவிருத்திக் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2014இல் இத்திட்டத்தின் கீழ் பங்குபற்றும் நிதி நிறுவனங்களினூடாக 604 பாற்பண்ணையாளர்களுக்கும் முயற்சியாளர்களுக்கும் ரூ.951 மில்லியன் கடனாக வழங்கப்பட்டது. இத்திட்டம் பாலுற்பத்தியுடன் தொடர்புபட்ட பாற்பண்ணை அபிவிருத்தி, பதப்படுத்தல், போக்குவரத்து, கையிருப்பில் வைத்திருத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. 2014இன் ஆரம்பத்தில் பல மாவட்டங்களில் பசுக்களிடையே கால்-வாய் நோய் பரவியதனால் இத்துறையில் கடனுக்கான கேள்வி குறைவாகவே காணப்பட்டது.

மத்திய வங்கி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர் துறைக்குத் தொடர்ந்தும் சலுகை ரீதியான நிதி வசதிகளை வழங்கியது. 2014 காலப்பகுதியில், தகுந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு சலுகை அடிப்படையிலான குறைந்த வட்டி வீதத்தில் ரூ.5,254 மில்லியன் கடனாகப் பகிர்த்தளிக்கப்பட்டது. இந்த கடன்கள் உற்பத்தி, வேளாண்மை தொடர்புடைய தொழில்கள் மற்றும் பணிகள் துறைசார் தொழிற்பாடுகளில் ஈடுபட்டுள்ள 27,675 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. நடுத்தர தொழில்முயற்சியாளர் துறைக்கான முதன்மைத் திட்டமான சௌபாக்கிய கடன் திட்டத்தின்

கீழ் 2014இல் தயாரிப்பு மற்றும் பணிகள் துறையில் ஈடுபட்டுள்ள 13,590 நன்மைபெறுனர்களிடையே ரூ.3,280 மில்லியன் பகிர்த்தளிக்கப்பட்டது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர் துறைக்கான மொத்தப் பகிர்த்தளிப்பில் 62 சதவீதத்திற்கு வகைகூறிய சௌபாக்கியக் கடன் திட்டத்தின் கீழான மொத்தப் பகிர்த்தளிப்புக்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2014இல் சிறிதளவு வீழ்ச்சியடைந்தது. வடக்கின் எழுச்சி கட்டம் II கடன் திட்டத்தின் கீழ் ரூ.719 மில்லியன் பெறுமதியான 6,520 கடன்கள் பகிர்த்தளிக்கப்பட்ட வேளையில் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார நடவடிக்கைகளை மீளமைத்தல் கடன் திட்டத்தின் பகுதி III இன் கீழ் ரூ.1,000 மில்லியன் 5,026 கடன்பெறுநர்களுக்கிடையில் வழங்கப்பட்டதுடன் இக்கடன் திட்டம் 2014 நவம்பரில் முடிவுறுத்தப்பட்டது. மேலும், சுயதொழில் ஊக்குவிப்பு செயற்றிட்டம் சிறுஉடமையாளர் பெருந்தோட்ட முயற்சியாண்மை அபிவிருத்திச் செயற்றிட்டம், வரட்சி வலய வாழ்வாதார உதவி மற்றும் பங்குடமை செயற்றிட்டம் என்பன 2,539 கடன் பெறுனர்களுக்கு ரூ.225 மில்லியனைப் பகிர்த்தளித்தன.

குறைந்த வருமானம் பெறுபவர்களின் வருமான மட்டத்தை உயர்த்துவதற்காகவும் வருமானம் தரும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவும் பல்வேறுபட்ட கடன் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. வறுமை ஒழிப்பு நுண்பாக நிதி திட்டம் - சுழலும் நிதி, வறுமை ஒழிப்பு நுண்பாக நிதி திட்டம் II, வறுமை ஒழிப்பு நுண்பாக நிதி திட்டம் II - சுழலும் நிதியம் மற்றும் சிறு பண்ணையாளர் மற்றும் நிலமற்றோர் கொடுகடன் திட்டம் - சுழலும் நிதியம் என்பன இந்நோக்கத்திற்காக தொழிற்பாட்டிலிருந்த முக்கிய செயற்றிட்டங்களாகும். இத்திட்டங்களின் கீழ் 44,744 நன்மைபெறுநர்களுக்கு ரூ.2,674 மில்லியன் வழங்கப்பட்டது. வடக்கு - கிழக்கில் யுத்தகாலப் பகுதியின் போது சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்புக் கடன் திட்டத்தின் கீழ் 2,988 கடன்பெறுநர்கள் ரூ.304 மில்லியனை கடனாகப் பெற்றிருந்தனர்.

2014 திசம்பர் 31இல் முடிவடைந்த காலப்பகுதிக்காக 2014 யூனில் அறிமுகப்படுத்தப்பட்ட அடகு முற்பணங்களுக்கான கொடுகடன் உத்தரவாதத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வெற்றிகரமாக தொழிற்பட்டது. பன்னாட்டுச் சந்தையில் தங்க விலையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சி மற்றும் பொருளாதாரத்தின் கொடுகடன் வளர்ச்சியில் பாதகமாக தாக்கத்தைச் செலுத்தும் அடகு முற்பணங்களின் அளவுகள் அதிகரித்துச் செல்கின்றமையினால் இத் திட்டமானது பங்குகேற்கும் நிதி நிறுவனங்களை இடர்நேர்வு வெளிப்படுத்துகையிலிருந்து குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2014இன் இறுதியில் ரூ.11,290 மில்லியன்கள் பகிர்த்தளிக்கப்பட்டன.

இத்திட்டம் 2015 சனவரியிலிருந்து மேலும் ஆறு மாதங்களுக்கு 2015 யூன் வரை நீடிக்கப்பட்டதுடன் உரிமமளிக்கப்பட்ட நிதி நிறுவனங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மத்திய வங்கி 2014இல் அனைத்தையுமுள்ளடக்கிய நிதி வசதியை ஊக்குவிப்பது அதிமுன்னுரிமை வாய்ந்த செயற்பாடாகக் கருதியது. நிதியியல் வசதியை அதிகரிப்பதற்காக சுயவுதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான நிதி முகாமைத்துவ கல்வி வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கான கடன் உதவிகளை வழங்கும் செயற்பாடும் இவ்வாண்டில் தொடர்ந்தும் இடம்பெற்றன. மத்திய வங்கி பயனாளிகள் மற்றும் ஏனைய ஆர்வலர்களுக்கும் நிதியியல் அறிவு, முயற்சியாண்மை அபிவிருத்தி, அறுவடைக்கு பின்னரான தொழில்நுட்பம், பயிற்சியாளர்களை பயிற்றுவித்தல் போன்ற செயற்றிட்டங்களை மேற்கொண்டது. மேலும் அச்ச மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் ஒவ்வொரு குறித்துரைக்கப்பட்ட துறைக்குமான கொடுகடன் வசதிகள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

### 8.5 நிதியியல் உட்கட்டமைப்பு

#### கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்

தேசிய கொடுப்பனவு உட்கட்டமைப்பு 2014இல் தனிநபர்களினதும் நிறுவனங்களினதும் கொடுப்பனவு தேவைகளை வினைத்திறனாக மேற்கொள்வதனுடாக நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதிப்படுத்தியது. இவ்வாண்டில் பாரிய பெறுமதிவாய்ந்த சில்லறைக் கொடுப்பனவு முறைமைகள் ஒழுங்காக செயற்பட்ட அதேவேளை, தேசிய கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையின் வினைத்திறனையும் உறுதிப்பாட்டையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முறைமை மேம்படுத்தல்களும் மேலதிக சட்ட கட்டமைப்புகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாகக் காணப்பட்ட போக்கினைப் போன்று நிதி மற்றும் நிதியல்லா நிறுவனங்கள் புதுமையான இலத்திரனியல் சிறிய கொடுப்பனவு சாதனங்கள் மற்றும் தீர்ப்பனவு பொறிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளக நடவடிக்கைகளை ஊக்குவித்தன. இது தொடர்பில், தேசிய கொடுப்பனவு முறையில் அபிவிருத்திகளை ஊக்குவிப்பதற்காகவும் அதனுடன் தொடர்புபட்ட இடர்நேர்வுகளை எதிர்கொள்வதற்குமாக நாட்டின் கொடுப்பனவு தீர்ப்பனவு முறையின் கட்டுப்படுத்துநராகவும் அனுசரணையாளராகவும் மத்திய வங்கி தனது பொறுப்புக்களை நிறைவேற்றும் முகமாக பல்வேறு கொள்கை ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியது.

நாட்டின் முறைமையான முக்கியமான கொடுப்பனவு முறையாகக் கருதப்படும் லங்காசெட்டில் முறைமை மற்றும் காசோலை தீர்ப்பனவு முறைமை என்பன நிதியியல்

முறைமையில் உறுதிப்பாட்டினை பேணுவதற்கு முக்கிய பங்காற்றுவதுடன் இவை ஆண்டுக்காலப்பகுதியில் மிகக் கூடிய மொத்த நடவடிக்கை பெறுமதியையும் தொகுதியையும் கொண்ட பணமற்ற கொடுப்பனவு முறையாகக் காணப்பட்டன. லங்கா செட்டில் முறைமையின் இரு பிரதான பிரிவுகளான அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை லங்கா செக்குயர் முறைமை என்பன தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் கொடுக்கல் வாங்கல்கள் அளவினை தடங்கல்கலின்றி மேற்கொண்டன. 2014இல் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை இலங்கையின் ஒரேயொரு பெறுமதி கூடிய இலத்திரனியல் தீர்ப்பனவு முறையாக விளங்கி 317,940 நடவடிக்கைகள் மூலம் மொத்தமாக ரூ.59,551 பில்லியனை தீர்ப்பனவு செய்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறையில் மொத்த நடவடிக்கைகளும் பெறுமதியும் முறையே 3.6 சதவீதத்தாலும் 10.1 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன. மொத்த கொடுக்கல் வாங்கல் பெறுமதி நியதிகளில் 2014இல் மேற்கொள்ளப்பட்ட மொத்த பணமற்ற நடவடிக்கைகளில் 97 சதவீதத்திற்கு அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை வகைசூறியது. பங்குபெறும் நிறுவனங்களின் திரவத்தன்மை குறைபாட்டினால் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையின் ஒழுங்கான செயற்பாட்டிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என்பதனை உறுதிப்படுத்துவதற்காக அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையின் செயற்படுத்துநர் என்ற வகையில் மத்திய வங்கி ஒரே நாளுக்குள்ளான திரவத்தன்மை வசதியை தொடர்ந்தும் வழங்கியது. ஆண்டுக் காலப்பகுதியில் பங்குபற்றுநர்கள் ஒரு வணிக நாளொன்றில் சராசரியாக ரூ.21.3 பில்லியனை பயன்படுத்தியுள்ளனர்.

அட்டவணை 8.20 கொடுப்பனவு முறைமையினூடான கொடுக்கல் வாங்கல்கள்

கொடுப்பனவு முறைமை	2013		2014 (அ)	
	அளவு ('000)	பெறுமதி (ரூ. பில்.)	அளவு ('000)	பெறுமதி (ரூ. பில்.)
பெரிய மதிப்புடைய கொடுப்பனவு முறைமை				
அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை	307	54,070	318	59,551
சில்லறை பெறுமதி கொடுப்பனவு முறைமை				
பிரதான காசோலை கொடுத்தல் தீர்த்தல் முறைமை	47,876	7,049	48,052	7,640
ரூபா வரைவு கொடுத்தல் தீர்த்தல் முறைமை	2	0.3	1(ஆ)	0.1(ஆ)
இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை	17,122	702	20,421	894
கொடுகடன் அட்டைகள்	21,623	121	23,632	135
வரவு அட்டைகள்	16,292	46	22,693	62
இணைய வங்கி	8,942	772	10,818	961
தொலைபேசி வங்கி	300	6	732	9
தபால் கருவிகள்	-	7	-	7
மொத்தம்	112,464	62,773	126,667	69,259
ஐ.ஆ.பெஃக் காசோலை கொடுத்தல் தீர்த்தல் முறைமை	58	30	60	33

(அ) தற்காலிகமானது  
 (ஆ) 2014 யூலையில் இருந்து ரூபா வரைவு கொடுத்தல் தீர்ப்பனவானது  
 பிரதான காசோலை கொடுத்தல் தீர்த்தல் முறைமையின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.  
 மூலம்: இலங்கை மத்திய வங்கி

2014 திசம்பர் இறுதியில் ரூ.750.3 பில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்களையும் ரூ.3,341.7 பில்லியன் பெறுமதியான திறைசேரி முறிகளையும் உள்ளடக்கி லங்கா செக்குயரினால் வைத்திருக்கப்பட்ட பத்திரங்களற்ற பிணையங்களின் மொத்தப் பெறுமதி ரூ.4,092.0 பில்லியனாக (முகப்புப் பெறுமதி) விளங்கியது. 2014 திசம்பர் இறுதியில் லங்கா செக்குயர் முறை முகவர் நேரடி பங்குபற்றுநர்களுடாக 86,944 பதிவு செய்யப்பட்ட கணக்குகளைப் பேணியது.

ஆய்விற்குரிய ஆண்டு காலப்பகுதியில், லங்கா கிளியர் பிறைவேட் லிமிடெட்டினால் தொழிற்படுத்தப்பட்ட காசோலை தீர்ப்பளவு முறையானது 48 மில்லியன் காசோலைகளைத் தீர்ப்பளவு செய்து கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.4 சதவீதம் கொண்டதொரு அதிகரிப்பைப் பதிவு செய்த வேளையில் தீர்ப்பளவு செய்யப்பட்ட காசோலைகளின் மொத்தப் பெறுமதி 8.4 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்தது. மொத்தக் கொடுக்கல் வாங்கல் அளவுகளின் நியதிகளில் காசல்லாத கொடுப்பனவுகளில் காசோலைகளுடாக மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகளின் பங்கு 38 சதவீதமாக விளங்கி சில்லறைக் கொடுப்பனவு தீர்ப்பளவுகளில் காசோலையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலித்தன. ரூபா வரைபுகளில் பாவனையின் போக்கு குறைவடைவதனைக் கருத்திற் கொண்டு லங்கா கிளியர் பிறைவேட் லிமிடெட்டினால் தொழிற்படுத்தப்படும் தீர்ப்பளவு முறைமைகளை ஒழுங்குமுறைப்படுத்த 2014 யூலையில் ரூபா வரைபு தீர்ப்பளவு முறைமையானது காசோலைத் தீர்ப்பளவு முறைமையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு பிரதான காசோலை தீர்ப்பளவு முறைமையுடாக ரூபா வரைபுகள் தீர்ப்பளவு செய்வதனை தோற்றுவித்தது.

லங்கா கிளியர் பிறைவேட் லிமிடெட்டினால் தொழிற்படுத்தப்படும் வங்கிகளுக்கிடையிலான சில்லறை கொடுப்பனவு முறையாகிய இலங்கை வங்கிகளுக்கிடையான கொடுப்பனவு முறையானது அதனுடைய உருவாக்கத்திலிருந்து படிப்படியான வளர்ச்சியினைப் பதிவு செய்துள்ளது. இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறையானது கடன் மாற்றல்களின் தன்மை மற்றும் நேரடி வைப்புக்கு மாற்றல்கள் போன்ற இரு முறைகளில் குறைந்த பெறுமதியுடைய நிதிய மாற்றல்களை நிறைவேற்றுவதற்கான வசதிகளை வழங்குகிறது. 2014இல் இலங்கை வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவு முறைமை கொடுக்கல் வாங்கல்களின் மொத்த அளவுகள் 20 மில்லியனுக்கு 19.3 வீதங்களினால் வளர்ச்சியடைந்த வேளையில் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகின்ற போது மொத்தப் பெறுமதி ரூ.894 பில்லியனுக்கு 27.2 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது.

ஆய்விற்குரிய ஆண்டு காலப்பகுதியில், மத்திய வங்கி, 2013ஆம் ஆண்டின் 1ம் இலக்க கொடுப்பனவு அட்டைகள், செல்லிடக் கொடுப்பனவு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமம் தொடர்பான அமைப்புக்களின்படி ஆறு நிறுவனங்களுக்கு கொடுப்பனவு அட்டை தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கியது. மேலும் இந்த ஆண்டில் உரிமம் பெற்ற பணி வழங்குநர்கள் புதுமையான கொடுப்பனவு பணிகளை வழங்குவதற்கும் அவர்களது வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் ஈடுபாட்டைக் காட்டின. இதன்படி, கைத்தொலைபேசி அடிப்படையான இலத்திரனியல் பணவசதியை மேம்படுத்தும் நோக்குடன், ஒரு செல்லிடத்தொலைபேசி நிறுவனம் ஏனைய செல்லிடத்தொலைபேசி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்ட வேளையில் தனியார் நோக்க சேமிக்கப்பட்ட பெறுமதி அட்டைகள் மற்றும் ஏனைய பொதுப் போக்குவரத்துப் பணி வழங்குநர்களுக்கு மேல் மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டண சேகரிப்பு முறைமை ஆகியவற்றிற்கான அனுமதி வழங்கப்பட்டன. இந்த முயற்சிகள் இலத்திரனியல் சில்லறைக் கொடுப்பனவு பொறிமுறைகளில் ஏற்படும் நன்மைகளான அதிகரித்த வினைத்திறன் மற்றும் இலகுவான நடைமுறைகள் என்பவற்றை பாவனையாளர்களுக்கு வழங்கியது.

பாவனையாளர்களின் நம்பகத்தன்மையினை ஊக்குவிக்கும் பொருட்டு, அட்டை மூலமான கொடுப்பனவுடன் இணைந்துள்ள பாதுகாப்பு இடர்நேர்வுகளைக் குறைப்பதன் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு மத்திய வங்கி பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் இவை தவிரந்த ஏனைய முறைகள் மூலம் நுகர்வோரின் தனிப்பட்ட தரவுகள் பெறப்பட்டு பாதுகாப்பில்லாமல் சேமித்து வைக்கப்படுவதனைத் தவிர்ப்பதற்காக விற்பனை மையத்தில் மட்டும் அவ்வட்டைகளை உபயோகிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நிதி பணி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. விற்பனைப் புள்ளி மையங்கள் தவிரந்த, நுகர்வோர் செலவு முறைகளின் மீதான தகவல்களைப் பெறுவதனையே இலக்காகவுடைய ஏனைய தகவல் உள்வாங்குதல் கருவிகளில் கொடுப்பனவு அட்டை உள்வாங்கப்படுகையில் கொடுப்பனவு அட்டையின் தகவல்கள் பாதுகாப்பற்ற முறையில் சேமிக்கப்படுவதால் அட்டை மோசடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றது. இவ்வாண்டில் வணிகர்களும் நிதியைப் பெற்றுக்கொள்பவர்களும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கு கூட்டாக நடவடிக்கை மேற்கொண்டனர்.

லங்கா கிளியர் பிறைவேட் லிமிடெட் தொழிற்படுத்தாநராகவும் மத்திய வங்கி ஒழுங்குபடுத்துநராகவும் இணைந்து பொது இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழியின்

பூர்வாங்க வேலைகளைப் பூர்த்தி செய்ததன் மூலம் நாட்டின் கொடுப்பனவு, தீர்ப்பனவு உட்கட்டமைப்பில் ஒரு பாரிய குறிப்பிடத்தக்க அபிவிருத்தி 2014இல் இடம்பெற்றது. இது “லங்கா பே” என்ற வர்த்தக நாமத்தின் கீழ் இயங்கி வரும் பொது அட்டைக் கொடுப்பனவு ஆழியின் இரண்டாம் கட்டமாகும். பாவனையாளர்களுக்கு உடனடிப் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காக பல்வேறு இலத்திரனியல் கொடுப்பனவு முறைகளினூடாக (உதாரணம்: தன்னியக்கக் கூற்றுப் பொறி, செல்லிடத் தொலைபேசி வங்கித் தொழில், இணைய வங்கித் தொழில்) மூலமாக ஆரம்பிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்கு ஒரு பொதுவான உட்கட்டமைப்பை இந்த ஆழி வழங்குகிறது. 2015இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இம்முறை பல்வேறு இலத்திரனியல் கொடுப்பனவு முறைகளுக்கு மத்தியில் விரைவான நிதியத் தீர்ப்பனவுகளுக்கு வசதிப்படுத்துவதன் மூலம் இலத்திரனியல் கொடுப்பனவு முறைமைகளை பிரபல்யப்படுத்துவதற்கு வசதியளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி அட்டைக் கொடுப்பனவு அலகின் முதல் பகுதி ஆறு உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளை ஒன்றுபடுத்தி ஆரம்பிக்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாவதோடு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாகவும் உயர்ந்துள்ளது. தற்போது பொது தன்னியக்கக் கூற்றுப் பொறி வலையமைப்பு 2,500 இற்கும் கூடுதலாக தன்னியக்கக் கூற்றுப் பொறிகளை உள்ளடக்கியுள்ளது.

### கொடுகடன் தகவல்

2014இல் கொடுகடன் தகவல் பணியகத்தின் கொடுகடன் அறிக்கைகளுக்கான கேள்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டு வங்கிகளினதும் வங்கி அல்லா நிதி நிறுவனங்களின் கொடுகடனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளின் வளர்ச்சியைப் பிரதிபலித்தது. 2014 ஆண்டு காலப்பகுதியில் கொடுகடன் தகவல் பணியகம், நிறுவனம் மற்றும் தனிப்பட்ட கடன்பெறுநர்கள் தொடர்பாக அறிக்கைகள் 2013இல் 3,117,316 கொடுகடன் தகவல் அறிக்கைகளுடன் ஒப்பிடுகையில் 4,756,418 கொடுகடன் அறிக்கைகளை வழங்கியது. கொடுகடன் தகவல் பணியகம் இந்தக் கொடுகடன் தகவல் அறிக்கையில் 96 சதவீதமானவை உறுப்பினர் கொடுகடன் அறிக்கைகளாக

இருந்ததுடன் இது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 37 சதவீத ஆண்டு அதிகரிப்பினை பதிவு செய்திருந்தது. 2014 இறுதியில் கொடுகடன் தகவல் பணியகம் மொத்தமாக 90 அறிக்கையிடல் கொடுகடன் நிறுவனங்களை தனது உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது.

எனினும், கொடுகடன் தகவல் முகாமை முறைமைக்கு ஆதரவளிக்கும் மையத் தொழில்நுட்ப உட்கட்டமைப்பான கொடுகடன் தகவல் முகாமைத்துவ முறைமை ஆண்டு காலப்பகுதியில் வளர்ச்சியடைந்த கேள்வியை எதிர்கொள்ளும் இயலுமையுடன் இருந்ததோடு இது வளர்ந்துவரும் சந்தைத் தேவைப்பாடுகள் மற்றும் கடன் தகவல் பணிகளுக்கான அதிகரிக்கும் எதிர்காலக் கேள்வி ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்குத் தேவையான முறையில் உட்கட்டமைப்புக்களை மீளமைப்பதற்கு ஏதுவாகச் செயற்பாட்டு முறையினை மேம்படுத்தும் மீளாய்வுச் செயற்பாட்டில் உள்ளது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பான கொடுக்கல்வாங்கல்கள் பதிவு செய்யும் முறைமையினை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் கடன் தகவல்கள் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அங்கத்துவ நிறுவனங்களினால் அறிக்கையிடப்பட்ட நடைமுறையில் இயங்குநிலையில் உள்ள 4,853 கொடுக்கல்வாங்கல்களை, பாதுகாப்பான கொடுக்கல்வாங்கல்களை பதிவு செய்யும் முறைமையை அடையாளம் கண்டு கொண்டது. ஒரு சிறந்த அறிவினை ஏற்படுத்துவதற்கு கொடுகடன் தகவல் பணியகத்தின் கடன் சந்தையில் அதன் வகிபாகம் தொடர்பாகவும் இடர்நேர்வு முகாமைத்துவ நோக்கங்களுக்காக கடன் அறிக்கைகளை முன்மதியுடன் விளங்கிக் கொள்வது தொடர்பாகவும் விழிப்புணர்வு மற்றும் அறிவூட்டும் நிகழ்ச்சிகளினையும் கொடுகடன் அலுவலர்களுக்கும், அறிக்கையிடும் கடன் வழங்கும் நிறுவனங்களிலுள்ள ஏனைய அலுவலர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கொடுகடன் தகவல் பணியகம் தொடர்ந்தும் வழங்கியது.